



# THE CEYLON GOVERNMENT GAZETTE.

No. 10,420 — FRIDAY, JULY 4, 1952

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices:—		Land Sales by the Settlement Officer:—	
Preliminary Notices	1023	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents:—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1026
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Land Resumption Notices	1032
		Miscellaneous Land Notices	1035
		Lands under Peasant Proprietor Scheme	—

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,775 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 4th day of July, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 30th day of April, 1952.

M. W. F. ABEYAKOON.  
Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### Schedule

The following lots situated in the village of Kottimbulwala in the Kandawel Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Kottimbulwala Dola (the village limits of Pitakanda, Kottimbulwala and Nikawatugoda in Meda Korale), part of Salakunware Dola (the village limits of Ibimantota and Wikirawita in Meda Korale), the village limit of Wikirawita in Meda Korale.

East: The village limits of Wikirawita and Yatipasgamuwa in Meda Korale, the village limit of Hatangala, part of Maragahawatu Dola (the village limit of Hatangala), the village limit of Hatangala, part of Bakmeegaha Ara, the village limit of Hatangala.

South: Part of Bakmeegaha Ara (the village limit of Hatangala), parts of Kuda Oya and Mugunumal Oya (the village limit of Badullegrama).

West: Part of Mugunumal Oya (the village limits of Badullegrama and Talagaskanda), and part of Mugunumal Oya (the village limit of Alakolamada in Meda Korale).

#### Block Survey Village Plan No. 878.

Lot	Name of Land	Extent A. R. P.
2	Pitakandehenayaya (reservation along Kottimbulwala Dola)	0 0 38
3	Pitakandehenayaya (reservation along Irrigation channel)	0 1 11
4	(Irrigation channel)	0 0 7
5	Galehene Atura	4 1 26
6	(Footpath)	0 0 29
7	Medalandewatta	0 2 31
8	Medawatta	0 2 18
9	Kolongahawatta	3 0 2
10	Mala Dola (stream, dry)	0 0 19
11	Liaddehene Atura	8 2 26
12	Liaddehenegala (rock)	0 3 9
13	Kalugahahenyaya, Galwalekoratuwa, Rukattanamandiya, Denihenyaya, Polwathehenayaya, Waldehiketiyyaya, Bogahayaya, Bulatwalehenyaya, Hanwankandehenyaya, Pitakandeheneyaya, Pitakandeyaya, Pitakandehenyaya, Pallewellehena, Galagavaomara, Daminiomara, Godakamatayaya, Bambaramedahena, Walawatta, Walakadawatuyaya, Deigahahenyaya, Liaddehenyaya, Kolongahatenneyaya, Galehenyaya	454 2 13
14	(Footpath)	0 0 16
15	Pallewellehena (cemetery)	2 1 4
16	Denihenewatta	0 1 36
17	Mala Dola (stream, dry)	0 0 35
19	Lolugaswatta	0 3 22
20	Kamarangahawatta	0 3 34
22	(Footpath)	0 0 37
23	Siyambalawehena (reservation along Kottimbulwala Dola)	0 0 27
24	Siyambalawewatte (reservation along Kottimbulwala Dola)	0 1 16
25	Siyambalawewatta	1 2 31
27	Meegahawatta	1 0 7
29	(Irrigation channel)	0 0 6
30	Amunehena (reservation along Irrigation channel and stream)	0 1 22

Lot	Name of Land	Extent		Lot	Name of Land	Extent	
		A.	R. P.			A.	R. P.
31	Kottimbulwala Dola (stream, half area)	7	0 30	158	Hiriketi Dole Atura (reservation along Wewudeni ara)	0	1 4
32	Mala Dola (stream, dry)	0	0 12	159	Nikagollehena (reservation along Wewudeni ara)	0	2 13
33	Pelawatta	0	0 27	160	Nikagollehena (reservation along irrigation channel)	0	1 11
34	Bandarawatta	0	0 31	161	Nikagollehena, Diulgahakoratuwa, Enderuketiyeyaya (reservation along irrigation channel)	1	2 7
36	(Footpath)	0	0 1	163	Mala Dola (stream, dry)	0	0 20
37	Kumbukgahahena (reservation along Kottimbulwala Dola)	0	0 15	164	Karambeyaya	1	0 3
41	Kotameeyalandehena, Meekotemandiya	5	1 0	165	Halambagahalandeyaya, Karambeyaya, Panichchilleyaya	45	3 36
42	Kotameeyalandewatta	0	0 17	166	Tanagasnagalla (rock)	2	0 3
44	(Gansabhawa path)	0	0 10	167	Wadakahulpote ara (stream)	1	0 39
47	(Gansabhawa path)	0	0 21	168	Wewudeni ara, Hiriketi Dola (stream)	6	1 24
48	Sohonagahayaya, Wewelketiyeyaya	6	1 3	169	Karambhena (reservation along irrigation channel)	0	1 11
49	(Footpath)	0	0 12	170	(Irrigation channel)	0	0 5
51	Alahelligahawatta	0	1 32	171	Peeladeniyehena (reservation along Wewudeni Ara)	0	1 10
52	Henayagewatta	1	0 8	172	Wewudeni ara Mukalana (reservation along irrigation channel)	0	1 27
56	Atambagahawale Dola (stream, dry)	1	1 26	173	Unaketiyyaya (reservation along irrigation channel)	0	1 20
57	(Footpath)	0	0 3	174	Wewudeni aramukalana, Peeladeniya Mukalana (reservation along Wewudeni Ara)	0	2 0
58	Atambagahawaleyaya	4	3 33	175	Unaketiyyaya, Unaketiye	6	1 10
59	Vihareudakele (reservation for rock temple)	1	0 29	177	Unaketiyyaya	2	2 15
61	(Public well)	0	0 2	181	(Footpath)	1	0 12
63	Salakunnare Dola (stream, dry, half area)	0	2 24	182	Galapallehena (reservation along stream)	0	1 32
64	Kiriungagehena	1	2 10	183	Amungodehena, Galapallehena (reservation along stream and irrigation channel)	0	3 22
66	Mala Dola (stream, dry)	0	0 4	184	(Irrigation channel)	0	0 18
67	Mamkulehena	2	1 13	185	Amungodehena, Gallapallehena (reservation along irrigation channel)	0	2 25
68	(Footpath)	0	1 9	186	Gallapallehena, Dambagahawalayaya	78	0 8
69	(Footpath)	0	0 4	187	Dambagahawalayatta	1	1 31
70	Pitakumbura	0	3 13	189	Manangala (rock)	46	0 27
72	(Public well)	0	0 1	190	Halambagahalandeyaya, Gangalehena	10	2 33
73	(Footpath)	0	1 0	191	Bakmeegaha Ara (stream, dry, half area)	1	0 30
75	Narigahawatta	0	3 14	192	Galapallehena, Dambagahawalayaya, Wanduruwatewaleyaya	126	0 31
76	Koswattegodahena	0	1 39	193	Kandawelwewa (tank and bund)	6	0 29
77	Maragahawatu Dola (stream, dry)	2	1 27	195	(Footpath)	0	0 8
80	Hompalatenna	2	1 33	196	Meechtiyemara	0	3 18
82	Galmullewatta	0	0 25	197	Kuda Oya (stream, half area)	5	3 18
83	Wewe Ara (stream, dry, half area)	0	0 1				
85	Galkumburehena	1	2 5				
89	Talagaswatta	0	2 34				
91	Wewe Ara (stream, dry)	0	1 20				
92	Galgodehena	0	3 32				
93	(Public well)	0	0 1				
94	Kanattewatta	1	3 9				
95	Wetennewatta	0	0 28				
97	Kanattewatta	0	1 0				
100	Gallandawatta, Kongahahena, Godalewatta	2	2 27				
102	Welwanagahahena, Unaketiyyehena, Medamandiya, Wewekotuwa	7	0 15				
103	Ranabahugewatta	0	3 0				
105	Welwanagahahena	0	3 32				
106	(Gansabhawa path)	0	0 32				
107	Siyambalagahakumburewatta	0	1 20				
108	Siyambalagahawitawatta	0	2 17				
109	Siyambalagahakumbureudahakella	0	1 8				
114	Radagewatta	0	2 14				
115	Salakunuarahinneyaya, Muttettuweyaya, Attambagahawaleyaya	149	0 39				
116	Salakunuaremukalana	3	2 12				
117	(Gansabhawa path)	0	1 28				
118	Radagewatta	0	1 17				
119	Wetenneyaya, Siyambalagahakumburepahakella	17	2 33				
120	(Bund) (abandoned)	0	2 7				
121	Maragahawatu Dola (stream, dry, half area)	0	1 7				
122	Wetenneyaya	9	2 26				
123	Muttettuweyaya	32	1 13				
124	Henaggewatta	0	0 34				
125	(Footpath)	0	0 27				
127	Landegegerawatta	0	2 18				
129	Ehelagahawatta	0	2 14				
130	Lulkapolehena (reservation for Heendodangahatenna Trig station)	0	0 2				
131	Wewelketiyeyaya, Heendodangahatenneyaya, Halambagahalandeyaya, Galhineyaya, Attambagahawaleyaya	245	2 4				
132	Ambalama	0	0 1				
133	Lenawalagahahenyaya alias Emitilanketiya, Lenawalagahahenyaya, Wewelketiyeyaya, Amunehena	82	2 39				
134	Hiriketi Dole Atura	17	2 22				
135	Hiriketi Dole Atura (reservation for spring)	0	1 20				
136	Ela	0	0 1				
137	Hiriketi Dola Atura	43	2 39				
138	Hiriketi Dole Atura	10	0 9				
139	Do	37	1 36				
140	(Stream)	1	0 5				
141	Delgahahene Atura	3	3 11				
142	Delgahahene Atura	6	1 24				
143	Walakadawatuyaye Atura	8	2 8				
144	Muganumal Oya (stream, half area)	7	3 20				
145	Bogahayaya, Dehigaswatta, Walakadakumbureyaya, Demodaraomara, Walakadeomara	31	3 14				
150	Walauwatta	0	3 12				
151	Enderuketiyeyaya, Diulgahakoratuwa	11	1 32				
152	Hanwanekerakoppuwa (cemetery)	0	3 32				
153	Diulgahakoratuwa	0	1 10				
154	Diulgahakoratuwa	0	1 18				
155	Nikagollehena	1	2 2				
156	Hiriketi Dole Atura (reservation along irrigation channel)	0	2 7				
157	(Irrigation channel)	0	1 26				

Total 1,624 1 19

Ratnapura S. O. No. 21—1952

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,776 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned \*\* within a period of three months from the 4th day of July, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 30th day of April, 1952.

M. W. F. ABEYAKOON,  
Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## Schedule

The following lots situated in the village of Hatangala in the Kadawel Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Kottimbulwala, part of Maragahawatu dola (the village limit of Kottimbulwala), the village limit of Kottimbulwala, part of Wewe Ara (the village limit

of Yatipassamuwa in Meda Korale, the village limit of Yatipassamuwa in Meda Korale, part of Kolekewa Ara (the village limit of Yatipassamuwa in Meda Korale).

East: Part of Kolekewa Ara (the village limit of Yatipassamuwa in Meda Korale) part of Yatipassamuwa Ara (the boundary of Topo Preliminary Plan No. 9 and the village limit of Galpaya), part of Mellagaha Ara (the village limit of Galpaya).

South: Part of Mellagaha Ara, Upote Ara (the village limit of Galpaya), the village limit of Galpaya, part of Kuda Oya (the village limit of Muttettupola).

West: Part of Kuda Oya (the village limits of Muttettupola and Badullegrama), part of Bakmeegaha Ara (the village limit of Kottumbulwala).

## Block Survey Village Plan No. 879

Lot	Name of Land	Extent A. R. P.	Lot	Name of Land	Extent A. R. P.	
2	Ranabahugewatta	0 2 34	98	Wekadeyaya, Murungagaselleyya, Kapukotuweyaya, Paniggehena, Ambalamegawayaya, Udahakapalleyya	35 2 6	
4	Ranabahugehena, Galgodcheenna, Bogahahena	11 1 16	94	Murungagasellemmukalana	2 3 0	
5	Kapulandewatta	0 1 4	95	Gal Ara (stream; dry)	0 2 9	
7	Kalshagahamukalaneatura	3 3 6	96	Galaiemukalana	4 0 4	
9	Kapulandewatta	1 0 27	97	(Gansabhawa path)	0 1 31	
10	Galgodeheonnewatta	1 1 11	98	Ambalama	0 0 1	
11	Dunwatta	0 1 38	99	Wewegodawatta	0 2 3	
12	(Footpath)	0 0 28	101	Aswoddumekumbua	0 3 14	
14	Wewa Ara (stream, dry, half area)	0 0 35	102	Alutgodarawatta	1 2 38	
15	Liyanagehena, Karanagehena, Kalahagahamukalaneyya, Udahagodeyaya, Kehelwatuhandeyaya, Jivulgalalanda, Galapitagalalanda	56 3 25	103	Dambagahawatta	2 0 26	
16	Egodawatta	0 2 29	104	Kapalle Atura	4 0 23	
18	Kaluwegawatta	0 3 0	105	Dambagahahena (cemetery)	1 0 14	
20	(Gansabhawa path)	1 1 29	106	Mellagaha Ara (stream, dry)	9 0 25	
21	Dambewatta	1 0 17	107	(Well)	0 0 1	
22	Kadewatta	1 1 2	110	Indurugahawatta	1 0 14	
23	Panikpethewatta	1 1 37	111	Do.	0 2 14	
27	Meegahabewatta	0 1 18	112	Wewegodawatta	1 2 20	
29	Kekunagahawatta	2 0 20	113	Panigge Ara (stream, dry)	0 0 30	
31	Mahayaya, Thambigemandiya, Mahayaya, Mahayaya	46 0 32	114	Diganwalayaya, Meegahahena, Badawetiye-hena	3 2 35	
32	Mahayaya (reservation for channel)	0 0 25	115	Kahatagahawatta	1 3 4	
33	(Channel)	0 0 4	116	Milagahawatta	0 1 13	
35	(Footpath)	0 0 8	117	Milagahawatta	1 0 37	
36	(Footpath)	0 2 5	118	(Footpath)	0 0 6	
37	Mahayaya, Damunnaketiya, Kamathpoleyaya	93 2 26	119	(Footpath)	0 0 37	
38	Maragahawatu Dola (stream, dry, half area)	0 1 7	120	(Footpath)	0 0 4	
39	Galihireyaya	3 0 38	122	Wewegodawatta	0 0 29	
40	(Footpath)	0 0 8	123	Dambewatta	0 1 21	
42	Maragahawatu Dola (stream, dry)	4 0 14	125	Diganwalayaya, Eruthillanketiya, Thennapitayaya, Damunnaketiya, Mahayaya, Kekunagahahena, Meegahateneyya, Batalawattehena, Peladachchayaya, Bambaragalayaya, Ilukpelessa	229 2 29	
43	(Stream, dry)	0 0 21	126	Batalawatuheenna	11 3 19	
44	Kekuna-Ella	9 0 4	127	Ilukpelessawatta	0 2 10	
45	Galihireyaya, Indikadahenyaya, Helamagalandyaya, Watupolagahena, Walniyyeyaya	69 3 29	128	Ilukpelessakumbura	0 1 37	
46	Helambagahalandemukalana	3 1 38	129	Nilwalagalalana, Puwakgahaleyyaya	31 2 39	
47	Bakmeegaha Ara (stream, dry, half area)	1 0 30	130	Puwakgahaleatura	74 1 7	
48	Helambagahalandayayegala, Helambagahalandegala (rock)	5 1 8	131	Elandayaya, Walniyyaya, Konkepulan-deyyaya, Konkepuyaya, Wanduruwate-omara, Konkepulan-dehena	75 0 26	
49	Walniyyaye Atura	29 3 0	132	Watupolegala (rock)	3 0 39	
50	Elandamukalana	5 0 26	133	Walniyyayegala (rock)	0 1 26	
51	Puwakgahaleatura	3 1 34	134	Walniyyaye-atura	10 0 34	
52	Elanda Ara (stream)	4 1 21	135	Konkepulan-demukalana	6 3 28	
53	Kahaketiye Ara (stream, dry)	2 3 25	136	Makulugahayaya, Godakawellenna, Alakolalandeyaya, Palubeddeyaya, Dematagahalanda, Elandayaya, Galdekeyaya, Katuweyaya, Nugeyaya, Demiyehena, Bataketiyyaya, Bambaragalayaya	353 0 29	
54	Dammaketiya	22 1 14	137	Katuwanegodella	3 3 28	
55	Annakkagala-Atura	41 1 20	138	Dematagahalandegala (rock)	1 1 5	
56	Jivulpothewatta	2 1 1	139	Pinnaketiyyehenyaya	16 2 31	
57	Jivulpothewatta	0 2 25	140	Katuplaketiya	143 1 6	
58	Dambehena	1 2 22	141	Kuda Oya (stream, half area)	11 0 24	
61	(Footpath)	0 0 8	142	(Footpath)	0 0 1	
62	Singhagewatta	1 0 19	143	Weheragodella	6 1 36	
64	Jivulgalalanda	0 1 32	144	Bambaragalandumukalana	158 2 7	
65	Jivulgalalanda	0 2 29	145	Demiyemukalana	69 1 33	
66	Jivulgalalandewatta	0 0 39	146	Batalawatu Ara (stream, dry)	0 0 23	
67	Jivulgalalandewatta	0 3 4	147	Bataketiye Ara (stream, dry)	0 2 9	
68	Karanagewatta	0 1 10	148	Bambaragalayaya, Pinagollehena, Endarugetiyyehena, Gallilagamamahahena	79 2 21	
69	Galgewatta	0 1 4	149	Bagegametanahena	12 3 12	
71	(Footpath)	0 0 10	150	Diggala Ara, Millagaha Ara (stream, dry)	0 2 24	
72	Jivulgalalandewatta	0 2 4	151	(Gansabhawa path)	0 0 24	
73	Dumiyankomewatta	1 2 24	152	Hewanmandiyyehenyaya	2 1 23	
74	Indurugahawatta	0 1 39	153	Dikaleyyaya, Pahalakapalleyyaya, Udahakapalleyyaya, Ambalamegawayaya, Diganwalayaya, Makulugahayaya, Galimulleyaya	155 2 8	
75	(Footpath)	0 0 8	154	Udahakapalleyyaya, Pahalakapalleyyaya, Henagehena, Ambagahahena, Udahatambalaketiyeyaya, Pahalatambalaketiyeyaya, Dachchuyaya, Booketiyyegolleyaya	104 3 9	
79	Wekadehena	1 1 29	155	Karagahulpote Ara (stream, dry)	0 2 39	
80	(Stream; dry)	0 0 28	156	Kolekewa Ara (stream, dry, half area)	1 1 8	
81	Kumbukgahallewatta	1 1 9	157	Karunakatuwemukalana	28 2 1	
82	Kumbukgahallewatta	0 2 11	158	(Footpath)	0 1 25	
83	Paluwatta	0 1 14	159	Pahalatambalaketiyeyaya	14 3 9	
85	Wekadewatta	0 1 10	160	Pahalakapalleyyaya, Udahatambalaketiyeyaya, Hewanmandiyyehenyaya, Diggalayaya	85 1 23	
86	Sapagewatta	0 2 36	161	Bagegamekatuwemukalana	88 2 26	
87	Karagahayewatta	0 1 12	162	Upote Ara, Mellagaha Ara (stream, dry, half area)	2 1 13	
88	Karagahayewatta	1 0 35	163	(Footpath)	0 0 34	
89	Heendehigahawatta	1 1 11	164	Karunakatuwemukalana, Karunakatuwegalabodahenna	80 0 32	
90	Lolugahawatta	1 0 13	165	Galabodeyaya, Wewehena, Medamandiyyehena, Ginmulahena	30 1 20	
91	Lolugahawatta	0 3 14	166	(Footpath)	0 0 25	
92	Lolugahapitiyewatta	0 2 15	167	Yatipassamuwe Ara (stream, dry, half area)	0 1 20	
					Total	2,426 3 29

## Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

LP/6283.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) Lots 17 and 18 in the private survey plan produced in partition Case No. 12,150 D. C., Galle, situated at Kandewatta in Patabendamalla within the U. C. limits of Ambalangoda, belonging to G. H. G. Allan Nona of Patabendamalla, in extent about 37·5 perches; and bounded as follows :—  
North—by lot No. 23, of the same land,  
East—by lot 21 of the same land,  
South—by a footpath, and  
West—by Temple Road.
- (2) Lots 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 32, 34, 35, 36, and 39 in the private survey plan produced in partition Case No. 1,215 D. C., Galle, situated at Kandewatta, within the U. C. limits of Ambalangoda, in extent approximately 37·5 perches, belonging to the heirs of K. David Silva; and bounded as follows :—  
North—by land belonging to Kande Temple, Kaluminwatta and Heddahandewatta *alias* Araliyawatta,  
East—by footpath and Arambawatta,  
South—by lots 17 and 18, footpath and lots 21 and 22, and  
West—by Temple Road.
- (3) A portion, in extent about 3 roods and 29·5 perches out of the land called Kaluminwatta in Randonbe within the U. C. limits of Ambalangoda, belonging to R. Seneris de Silva of Randonbe, Ambalangoda; and bounded as follows :—  
North—by Alagawatta,  
East—by lots 2, 3 and 5 of Hiddahandewatta *alias* Arumbewatta,  
South—by Kandewatta, and  
West—by Pansalawatta.
- (4) Lots 22 and 29 in the private survey plan produced in partition Case No. 1,215 D. C., Galle, situated at Kandewatta and Patabendamalla within the U. C. limits of Ambalangoda, in extent approximately 28·6 perches belonging to Mr. T. O. Fernando of Patabendamalla, and bounded as follows :—  
North—by lots 23, 24, 25, 26, 27 and 29 of the same land,  
East—by lot 43,  
South—by reservation of a path, and  
West—by lot 21 already acquired.
- (5) A portion, in extent about 35·5 perches out of the land called Hiddahandewatta *alias* Arumbewatta in Randonbe, situated within the U. C. limits of Ambalangoda, belonging to K. James de Silva of Patabendamalla, T. Nandiris de Silva and O. Baron de Silva of Randonbe; and bounded as follows :—  
North—by Alagawatta,  
East—by Kaluminwatta,  
South—by land belonging to the heirs of K. David Silva and land belonging to A. S. Kodikara, and  
West—by a portion of Kaluminwatta.
- (6) A portion, in extent about 11·75 perches out of the land called Gampolagewatta, situated at Patabendamalla, within the U. C. limits of Ambalangoda, belonging to Kodikara Arnolis de Silva of Patabendamalla; and bounded as follows :—  
North—by the land claimed by Kodikara James de Silva, T. Nandiris Silva and O. Baron de Silva,  
East—by Gederawatta,  
South—by Kandewatta *alias* Dedogawatta, and  
West—by Kandewatta.
- (7) A portion, in extent about 1 rood and 6·5 perches out of the land called Kandewatta *alias* Delgahawatta, situated at Patabendamalla, within the U. C. limits of Ambalangoda, belonging to N. H. Jandoris de Silva and others; and bounded as follows :—  
North—by Gempolagewatta,  
East—by a portion of the same land,  
South—by Millegewatta, and  
West—by a portion of Kadewatta.
- (8) A portion, in extent about 6·5 perches out of the land called Millagewatta described as lot No. 3 in the private survey plan produced in partition Case No. 36,696 D. C., Galle, situated at Patabendamalla, within the U. C. limits of Ambalangoda, belonging to D. S. C. Amodoris de Silva of Patabendamalla; and bounded as follows :—  
North—by Kandewatta *alias* Delgahawatta and lot A of the same land,  
East and South—by Kandewatta and Polwatta, and  
West—by lot 9 of the same land which is a road reservation.
- (9) A portion in extent about 28·5 perches out of the land called Araliawatta *alias* Pelawatta, situated in Patabendamalla, within the U. C. limits of Ambalangoda, belonging to M. H. Allekman de Silva and others; and bounded as follows :—  
North—by Yakdehiwatta and Pelawatta,  
East—by Mellagahawatta,  
South—by Pelawatta and road, and  
West—by Kandewatta, Pansalawatta and High Road.

Ref. No. J/HLG/686,  
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

LP. 6422.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Allotments of lands called (1) Kotagodabedda, (2) Meegahagodabedda *alias* Wewilihena, (3) Pitakoratuwa Addara Wewa Koratuwa, (4) Wewilihena Kebella, and (5) Paragahawatta *alias* Kudalagodawatta, situated in Kataluwa East, Talpe Pattu in Galle District, with an aggregate extent of about 23 acres; and bounded as follows :—

- (1) Kotagodabedda—  
North—by Wewilihena and Sinhayehena *alias* Kotagodabedda,  
East—by Kaluwadnyawatta *alias* Paragahaduwa possessed by T. T. Don Bastian on plan No. 151,353,  
West—by Paragahakumbura and Gederalangakumbura,  
South—by land described in plan No. 151,351.

- (2) Meegahagodabedda *alias* Wewilhena excluding about  $\frac{1}{4}$  acre where the monument stands—  
 North—by paddy fields and the drain.  
 East—by Kotegodawatta, Ratemoherakele.  
 South—by Paragahakumbura, Liyanagahena, Arachchigehena,  
 West—by Koggalawattehena and Nidagahahena.
- (3) Pitakoratuwa Addarawewakoratuwa—  
 North—by Kankanangewatta *alias* Wewilhena,  
 East—by Kotegoda Kurunduwatta and Wewilhena,  
 West—by Murungowatte and Pitakoratuwa,  
 South—by Paragahakumbura *alias* Gedarakumbura.
- (4) Wewilhenakobella—  
 North—by a portion of Wewilhena,  
 East—by a portion of land belonging to Weeraratna Police Officer,  
 South—by wall of Abraham Muhandram,  
 West—by wall of Sinhagewatta.
- (5) Paragahawatta *alias* Kudalagodawatta—  
 North—by Kudalagodawatta,  
 East—by Tehena *alias* Wewilhena,  
 South—by land whereon Abiyas lives,  
 West—by Paragahawatta.

Ref. No. J/AL/1463 (VE),  
 Colombo, May 29, 1952.

By order of  
 P. B. BULANKULAME,  
 Minister of Agriculture and Lands.  
 S. F. AMERASINGHE,  
 Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

J/AL/1519 LP. 6430.

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Three portions, totalling approximately 0 A. 0 R. 24 8 P., out of the land called Diviyadolawatta, situated at Habarakada, Hinidum Pattu, Galle District and bounded as follows:—

- North—by private property,  
 East—by private property and Rilawala ela, and  
 South—by private property and Rilawala ela,  
 West by private paddy field and private property.

Ref. No. J/AL/1519.  
 Colombo, May 2, 1952.

By Order of  
 P. B. BULANKULAME,  
 Minister of Agriculture and Lands.  
 S. F. AMERASINGHE,  
 Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of approximately 77 acres of the uncultivated portion of Ankanda Estate, situated in Hatamunugala in Matale South Division, Matale District, and bounded as follows:—

- North by remaining portion of Ankanda Estate,  
 East and South by Gansabawa Road,  
 West by Waradamunawatta, T. P. Nos. 112241, 112242, 112245, and Ankanda Estate.

Ref. No. J/AL/2079 (VE),  
 Colombo, May 13, 1952.

By order of  
 P. B. BULANKULAME,  
 Minister of Agriculture and Lands.  
 S. F. AMERASINGHE,  
 Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

Ref. No. LA 7418/J/AL/1464.

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All the allotments of land totalling in extent approximately 9 A. 2 R. 35 P., in Hettiarachigama Palata, Wannu Hatpattu in Kurunegala District, described below and bounded on the North by Tank Contour, East by Crown jungle, South by Madawelagama fields and West by Crown jungle:—

Name of Land	Extent			Name of Village
	A.	R.	P.	
Pahala Epapath Kumbura	0	0	11	Maha Usuwewa
Kumbukgaha Kumbura	0	0	11	do.
Dangaha Kumbura	0	0	10	do.
Timbirigaha Kumbura	0	0	11	do.
Pahala Elapath Kumbura	0	0	33	do.
Kumbukgaha Kumbura	0	0	33	do.
Dangaha Kumbura	0	0	22	do.
Pahala Elpath Kumbura	0	0	33	Kongadawela
Kumbukgaha Kumbura	0	0	33	do.
Dangaha Kumbura	0	0	22	do.
Pahala Elpath Kumbura	0	0	11	do.
Kumbukgaha Kumbura	0	0	11	do.
Dangaha Kumbura	0	0	10	do.
Thimbirigahakumbura	0	0	11	do.
Pahala Elpath Kumbura	0	0	11	do.
Kumbukgaha Kumbura	0	0	11	do.

Name of Land	Extent		Name of Village
	A.	R. P.	
Dangaha Kumbura	0	0 10	Kongadawela
Timbirigaha Kumbura	0	0 11	do.
Pahala Elpath Kumbura	0	0 11	do.
Kumbukgaha Kumbura	0	0 11	do.
Dangaha Kumbura	0	0 10	do.
Timbirigaha Kumbura	0	0 11	do.
Pahala Elpath Kumbura	0	0 11	Madawelagama
Kumbukgaha Kumbura	0	0 11	do.
Dangaha Kumbura	0	0 10	do.
Timbirigaha Kumbura	0	0 11	do.
Pahala Dangaha Kumbura	0	3 0	Maha Diulwewa
Nugaha Kumbura	0	1 0	Ihalagama
Do.	0	1 0	Dickwewa
Dangaha Kumbura	0	2 0	Warawewa
Timbirigahakumbura	0	2 0	Madawelagama
Kohobagaha Kumbura	0	2 0	do.
Kumbukgaha Kumbura	0	1 16	Warawewa
Do.	0	1 16	Dangaha Wewa
Do.	0	1 16	do.
Do.	0	1 16	Urugaswewa
Dangaha Kumbura	0	2 13	do.
Timbirigaha Kumbura	0	0 28	Warawewa
Do.	0	0 9	do.
Do.	0	0 9	do.
Do.	0	0 13	Konkadawela
Do.	0	0 8	Wowaranawetiya
Do.	0	0 9	Warawewa
Do.	0	0 9	do.
Do.	0	0 10	do.
Do.	0	0 12	do.
Do.	0	0 12	Moragahawewa
Do.	0	2 0	Warawewa
Do.	0	2 0	do.
Kohobagaha Kumbura	0	0 16	do.
Do.	0	0 16	do.
Do.	0	0 16	Amunugama
Palugaha Kumbura	0	0 16	Warawewa
Do.	0	0 16	do.
Do.	0	0 16	Mankulama
Do.	0	0 16	Millawa
Do.	0	0 16	Dickwewa

Ref. No. J/AL/1464,  
Colombo, June 16, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

No. LB. 2072.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 40' x 40' out of the land called Kurunduwatte, situated in the village of Meddawatte, Four Gravets and Wellaboda Pattu, Matara District; and bounded as follows:—

North—by P. W. D. road,  
East—by V. C. road along Udukarakawatte,  
South—by same land called Kurunduwatte,  
West—by same land called Kurunduwatte.

Ref. No. J/HLG/1915.  
Colombo, June 16, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

LB. 2048.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, in extent about 10 perches from the land called Joolgahadeniya, situated at Welliwela in Weligam Korale, Matara District; and bounded as follows:—

North—by High Road,  
East—by Ihalamatiganna Kumbura,  
South—by Durugewelpahalawatta, and  
West—by Janigewatta *alias* Welpahalawatta.

Ref. No. J/HLG/1688,  
Colombo, June 20, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

LB. 2106.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 0 A. 0 R. 20 P., from the land called Kolanillehenowatta situated in the village of Walgama, Wellaboda Pattu and Four Gravets, Matara District; and bounded as follows:—

North—by the land called Puwakwatta,  
East—by lot 4B in the partition plan No. 674 of the same land,  
South—by Village Committee road,  
West—by lot 2 in the same plan of the same land.

Ref. No. J/HLG/2213,  
Colombo, June 20, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

## The Land Acquisition Act, No. 9 of 1950

No. LB. 2096.

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 0 A. 0 R. 1 P., from the land called Wijesinghawalawatte shown as lot 65 in Town Planning Assessment Survey Sheet No. O 25/50-2 West, situated at Meddawatte, within the Urban Council limits of Matara, Four Gravets and Wellaboda Pattu Division, Matara District; and bounded as follows:—

North—by Tangalle Road,  
East—by the remaining portion of the same land,  
South—by the remaining portion of the same land,  
West—by the remaining portion of the same land.

Ref. No. J/HLG/2075,  
Colombo, June 16, 1952.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

LD. 4436.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

1. An allotment of land called Lethenty Estate in extent 27 acres 1 rood 30 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—remaining portion of Lethenty Estate,  
East—remaining portion of Lethenty Estate,  
South—Carfax Tea Estate, and  
West—Oya.
2. An allotment of land called Castlereagh Estate in extent 75 acres 3 roods 27 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—Oya and remaining portion of Castlereagh Estate,  
East—Oya,  
South—remaining portion of Castlereagh Estate, and  
West—remaining portion of Castlereagh Estate.
3. An allotment of land called Carfax Estate in extent 49 acres 3 roods 25 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—Lethenty Estate,  
East—remaining portion of Carfax Estate,  
South—Oya, and  
West—Oya.
4. An allotment of land called Summerville Estate in extent 85 acres 2 roods 10 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—Carfax Estate,  
East—remaining portion of Summerville Estate,  
South—Wanaraja South Estate—Tea, and  
West—Oya.
5. An allotment of land called Dunkeld Estate in extent 64 acres 2 roods 0 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—Castlereagh Estate and Oya,  
East—Oya,  
South—Blair and Dunkeld Estates, and  
West—remaining portion of Dunkeld Estate.
6. An allotment of land called Blair Athol Estate in extent 88 acres 3 rood 19 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—Oya and Dunkeld Estate,  
East—Oya,  
South—Gorthie Estate and Dunkeld Estate, and  
West—Dunkeld Estate.
7. An allotment of land called Wanaraja South Estate in extent 137 acres 0 rood 11 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—  
North—remaining portion of Wanaraja South Estate and Summerville Estate,  
East—remaining portion of Wanaraja South Estate,  
South—remaining portion of Wanaraja South Estate and Summerville Estate, and  
West—Oya and Summerville Estate.

8. An allotment of land called Gorthie Estate in extent 125 acres 1 rood 6 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—

North—Oya and Blair Athol Estate,  
East—Oya and Glencairn Estate,  
South—Glencairn and Gorthie Estates, and  
West—Gorthie and Blair Estates.

9. An allotment of land called Warleigh Estate in extent 78 acres 1 rood 19 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—

North—Dickoya,  
East—remaining portion of Warleigh Estate,  
South—Oya and Glencairn Estate, and  
West—Oya and Dickoya.

10. An allotment of land called Glencairn Estate in extent 149 acres 0 rood 29 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District; and bounded as follows:—

North—Warleigh Estate and Gorthie Estate,  
East—remaining portion of Glencairn Estate and New Valley,  
South—New Valley and Glencairn Estate, and  
West—Glencairn Estate and Gorthie Estate.

11. An allotment of land called New Valley in extent 65 acres 0 rood 37 perches, situated in Dickoya, Uda Bulathgama, Kandy District, and bounded as follows:—

North—New Valley and Glencairn Estate,  
East—remaining portion of New Valley Estate,  
South and West—remaining portion of New Valley Estate.

Ref. No. J/TW/1910,  
Colombo, April 9, 1952.

By Order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

No. LA 7191/J/AL/664.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All the under-mentioned allotments of lands in Pannawa Palata, Devamedd, Hatpattu, Kurunegala District:—

Name of Land	Village	Extent A. R. P.	Relative situation of abutting land and names		
			North	South	East West
(1) Mahapaluwatta	Weerapola	0 0 33	Mahapaluwatta		Gonuwa Ela
(2) Kurundukumburahena	do.	0 0 27	Kurundukumburahena		Mahanaluwatta
(3) Pahalakumbura	do.	0 0 18.02	Pahalakurundukumbura		Othagekumbura
(4) Othagekumbura	do.	0 1 8.02	Othagekumbura		Kanuketiya
(5) Kanuketiya	Pahala Imiyangoda	0 0 12	Kanuketiya		Kanuketiya
(6) Kanakaralhena	do.	0 1 11.24	Kanakaralhena		Ikiniwela
(7) Ikiniwela	do.	0 1 1.98	Ikiniwela		Kanakaralhena
(8) Deniyawela	do.	0 1 28.96	Bogahamulahena		Siyambalaghamulawatta
(9) Siyambalaghamulawatta	do.	0 1 5	Siyambalaghamulawatta		Bogahamulawatta
(10) Bogahamulawatta	do.	0 0 26.98	Bogahamulawatta		Talaghamulawatta
(11) Talaghamulawatta	do.	0 0 28.16	Bogahamulawatta		Bogahamulawatta
(12) Kogahamulawatta	do.	0 0 10.79	Kogahamulawatta		Kolaghamulawatta
(13) Kogahamulawatta	do.	0 1 7.28	Kogahamulawatta		Bulaghamulawatta
(14) Kalaghamulawatta	do.	0 1 18.52	Kalaghamulawatta		Kumbulgahakumbura
(15) Pahalakumbura	Weerapola	0 0 26.8	Bawallekelle Rock		Bawallekelle
(16) Bawallekelle	do.	0 0 1.86	Bawallekelle Rock		Bawallekelle
(17) Mahanaluwatta	do.	0 0 3.7	Mahapaluwatta		Gonnawaela reservation
(18) Pahalakumbura	do.	0 0 12	Pahalakumbura		Pahalakumbura
(19) Pahalakumbura	do.	0 0 21.04	Pahalakumbura		Reservation
(20) Pahalapitiyakumbura	do.	0 1 0.04	Pahalapitiyakumbura		Pahalakumbura Chena
(21) Pahalapitiyahena	do.	0 0 11.96	Pahalapitiyahena		Radakotuwahena
(22) Radakotuwahena	Ihala Imiyangoda	0 0 25.24	Radakotuwahena		Appulantotahena
(23) Appulantotahena	do.	0 1 15.19	Mahakumburahena		Radakotuwahena
(24) Mahakumburahena	do.	0 0 28.81	Mahakumburahena		Mahakumburahena
(25) Pahalawadakotuwahena	do.	0 0 22.12	Pahalawadakotuwahena		Mahakumburahena
(26) Ihalawadakotuwa	do.	0 1 6.18	Ihalawadakotuwa		Ihalawadakotuwa
(27) Elavella	do.	0 1 6.73	Radakotuwakumbura		Meegahakumbura
(28) Kumbulgahakumbura	do.	0 0 38.41	Pahalakumbura		Pahalakumbura
(29) Pahalakumbura	do.	0 0 16.64	Pahalakumbura		Gambargahakumbura
(30) Gambargahakumbura	do.	0 0 32.37	Pahalakumbura		Pinkumbura
(31) Pinkumbura	Pahala Imiyangoda	0 0 28.87	Pinkumbura		Mahakumbura
(32) Mahakumbura	do.	0 0 7.18	Mahakumbura		Pansalawatta
(33) Pansalawatta	do.	0 0 21.58	Pansalawatta		Mahakumbura Pillawa
(34) Mahakumbura Pillawa	do.	0 0 23.96	Mahakumbura Pillawa		Pansalawatta
(35) Pansalawatta	do.	0 1 11.68	Wewwella		Pansalawatta
(36) Pansalagawahena	do.	0 1 4.35	Pansalagawahena		Pansalagawahena
(37) Rawanaelachena	do.	0 1 28.96	Rawanaelachena		Rock
(38) Bulanewelapillawa	do.	0 0 21.04	Bulanewelapillawa		Rawanaelachena
(39) Bulanewelapillawa	do.	0 0 15	Bulanewelapillawa		Pattiwelakumbura
(40) Pattiwelakumbura	do.	0 0 15	Pattiwelakumbura		Pattiwelakumbura

Ref. No. J/AL/664,  
Colombo, June 16, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.



Reference No. Q. 3721/J/CT/687.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Timbrigahawatta Talahenewatta, Gorakaghalanda, Delgahawatta, Maragahawatta now know as Talakotuwa Estate, assessment Nos. 20/32 and 33, Narahempita Road and 63/1 and part of 63 Cross Road	Open land and coconut estate, contains 22 permanent buildings, 2 masonry water tanks, 3 permanent latrines and 1 masonry well	Mr. W. D. Fernando, 77th Lane, Kirillapone Road, Havelock Town	10 0 26.82

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachechi on September 6, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,  
Colombo, June 25, 1952.

N. MANICKA IDALKKADAB,  
Additional Government Agent.

Reference No. LD: 4155/J/HLG/332.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land known as Rajawella Division, Pallekelly Group, in extent 2 A. 0 R. 1. 9 P., situated in Kengalla Village, Udagampaha Korale, Patadumbara in Kandy District in the Central Provinces and depicted as lot 1 in PPA 1,773.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachechi, on August 5, 1952, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,  
Kandy, June 25, 1952.

E. E. GREENER,  
Assistant Government Agent.

LP/6206.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for construction of the Ambalangoda Police Office and A. S. P.'s Bungalow to wit:—

Preliminary plan No. 1,225. Village—Randombe

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kunangawatta	Coconut garden contains 25 coconut trees over 50 years, 2 coconut plants 6 months, 3 permanent buildings, 1 permanent latrine, masonry well and masonry walls	Ruwanpura Ernilis Silva of Randombe, Ambalangoda	0 3 20.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Ambalangoda Resthouse on August 19, 1952, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachechi,  
Galle, July 1, 1952.

RAINF WRIGHT,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LA 784.

Notice under Section 7.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Village: Kokkuvil District, Jaffna. D. R. O's Division: Jaffna. Province: Northern

Name of Land	Description	Name and Addresses of Owners	Extent
Chiekkarakaddu, Athikokianpirivu and Mullaikaddyadi	Uncultivated land containing a well bounded on the north by property belonging to N. Kandasamy and others, east by road, south by property belonging to Nagamuthu wife of Kandiah and west by property belonging to Velan Murugan and others.	The Board of Directors of Jaffna Hindu College, Jaffna	127½ lms.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachechi, on August 15, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 7, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachechi,  
Jaffna, June 26, 1952.

P. J. HUDSON,  
Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 1 to Final Village plan No. 1,196. Village—Ulankulama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
57	Dunumadalagahena <i>alias</i> Dunumadalagahaidama	Chena .. Tikiralage Dingiri Banda of Ulankulama, Maradankadawala		0 1 1.6

All persons interested in the aforesaid land to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Maradankadawala Rural Court House, on August 21, 1952, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Anuradhapura, June 28, 1952.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent

LW—3324.

HAVING been duly directed by the Honourable the Minister of Lands and Land Development, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of the old "Madam" at Kadigamuwa by V. C., Bogoda, to wit:—

Supplement No. 1 to F. V. plan No. 96. Village—Watugedernagama East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
52	Antalawewatta, Amurthawalliyewatta, Kadigamuwewatta, Ambalawewatta	Tea contains about 450 tea bushes and garden contains 13 grավillea trees 10-15 years, 1 coconut tree 30 years, 40 plantain trees, 54 manioc bushes, and an old tiled masonry Ambalama	The Lunuwa Tea and Rubber Co Ltd., Unugolla Group, Amurthawalliya Division, Hali Ela. (Agents: Harrison & Crosfield Ltd.)	0 1 39.7

I hereby give public notice, as required by section 6 that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Badulla Kachcheri, on August 9, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Badulla, June 28, 1952.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.

## Land Resumption Notices

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary

Colombo, May 21, 1952.

#### SCHEDULE

Preliminary plan No. A 1,341. Village—Borala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Beliwaltuduwa	Coconut garden 50 years contains a masonry well	M. I. Mohamed Hadjir of Abcoobucker building, Weligama	0 0 29
2	Do.	Coconut garden 25-50 years contains a Permanent building	do.	5 0 11
				5 1 0

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now therefore I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Agriculture and Lands,  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, May 21, 1952.

## SCHEDULE

Supplement No 4 to F. V. P. No. 6. Village—Pitabeddara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
91	Andikanda <i>alias</i> Kudakandahena	Rubber about 20 years, contains a foot-path and a temporary building and Chena	V. D. D. Fernando of Nos. 116 and 118, Mam Street, Galle	7 2 31
92	Kudaluwila	Paddy field	do.	1 1 10
93	Mahapanwila	Deniya contains a ditch	do.	1 3 25
94	Andikanda <i>alias</i> Kudakandahena Mahapanwila	Chena, deniya and paddy field contains part of a foot path and includes a right of way over this lot to owner of main land	do.	0 1 19
95	Andikandewatta <i>alias</i> Andikanda Kudakandahena	Tea about 20 years and deniya	do.	4 1 6
96	Andikandewatta <i>alias</i> Andikanda <i>alias</i> Kudakanadahena	Tea about 20 years, contains a path and includes right of way over this lot to the owner of the main land	do.	0 0 10
97	Andikandewatta <i>alias</i> Andikanda <i>alias</i> Kudakanadahena	Tea about 20 years, contains a path and includes right of way over this lot to the owner of the main land	do.	0 0 15
98	do.	Tea about 20 years and includes right of way over this lot to the owner of the main land	do.	0 0 22
				15 3 18

Q. 4134/LRO/APL/2065/J/AL 1819.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manika Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on September 6, 1952, at 10 a.m., and
  - (b) notify to me in writing on or before August 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 23, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## SCHEDULE

Preliminary plan No. A. 3,036. Village—Kehelwatugoda.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Omullakumbura	Paddy field	D. de Dias and Mrs. E. G. de Saram, both of Bendiya-mulla	0 2 37
2	Do.	do.	do.	0 1 37
3	Do.	do.	do.	3 1 0
4	Gandarawela	do.	do.	1 3 34
5	Gandarawela <i>alias</i> Omullakumbura	do.	do.	2 0 26
Total				8 2 14

No. Q. 4202/LRO/APL/2474/J/AL 1985.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on September 6, 1952, at 9.30 a.m., and
  - (b) notify to me in writing on or before August 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, June 23, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## SCHEDULE

Preliminary plan No. A. 2,923. Village—Galahitiyawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hikkahawatta	Land	H. Don Elaris, 298, Kandana, and M. Elaris Perera of Batagama North	0 1 18
2	Do.	do.	Ja-ela do	7 3 19
Total				8 0 37

LRO/APL/4684 L.P. 6499.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on August 4, 1952, at 9.15 a.m., and

(b) notify to me in writing on or before July 28, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, June, 20, 1952.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## SCHEDULE

Preliminary plan No. A. 1,334. Village—Morampitigoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kankanantantirigewatta	Coconut garden 60 years, contains a well and part of ditch	A. R. Gunasekera of Batalawatta, Habaraduwa	0	2 27
2	Do.	Coconut garden 60 years	do.	0	0 9
3	Do.	Coconut garden 60 years contains part of ditch	do.	0	0 16
Total				0	3 7

No. LA. 943/LRO.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing before me at the Jaffna Kachcheri, on August 15, 1952, at 10.30 a.m., and

(b) notify to me in writing on or before August 8, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, June 27, 1952.

P. J. HUDSON,  
Government Agent.

## SCHEDULE

Preliminary plan No. A 1,730. Village—Velanai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1.	Purakkaladdikkadu	Garden contains 20 palmyra trees 10-15 years and 7 coconut trees 10-20 years	K. Sanmugam of Udana East, Velanai	0	1 3
2.	Do	Garden contains 109 coconut trees 5-15 years, 82 palmyra trees 25 years, 75 palmyra trees 5-15 years, 14 margosa trees 5-10 years, a temporary mud hut and 3 stone wells	Sinnappu Vairavan, Velanai East, Velanai	2	0 26
Total				2	1 29

(Exclusive of any portion thereof which is declared or deemed to be a Crown Reservation under the Crown Lands Ordinance No. 8 of 1947).

No. LA. 932/LRO.

**Notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, Philip James Hudson Government Agent of the Northern Province, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on August 15, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before August 8, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, June 27, 1952

P. J. HUDSON,  
Government Agent

## SCHEDULE

Preliminary plan No. A 1,628 Village—Punnalaikkaddituvan

Lot	Name of land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1.	Kampankaladdy, kaladdy, Kiriollai	Mookarayan-Garden contains a cadjan hut, 4 coconut trees, palmyra garden and waste land contains 6 margosa trees and 4 margosa stumps along outer boundary fences and includes the following servitudes:— (1) The right to a share of the water of the well on the South-Western corner of the adjoining land. (2) The right of approach to the well referred to in para. (1) above. (3) The right of using the water course. (4) The right to a share of margosa trees on outer boundaries.	Kathirkamar Thampoo, Kuppala, Elalai North, Chunnakam	2	3 11
Total				2	3 11

## Miscellaneous Land Notices

### Tenders for the Right to Gem

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10.30 a.m., on July 22, 1952, for the lease of the right to gem for a period of one year from August 5, 1952, in the under-mentioned Crown lands, situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa.

2. The amount of the tender should be expressed, both in figures and letters, and where the amount given in figures differs from the amount in words on no amount is stated in words the tender is liable to rejection.

3. A deposit of Rs. 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem". Tenders must be made for each land or bed of stream separately and the deposit receipt annexed thereto.

5. Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is bona fide at the time the tenders are opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of leases by public auction.

6. The Government Agent reserves to himself the right, without question of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash, and to enter into a lease permit on form G. A. A. 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

8. The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the Government Agent, for filling up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below, no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent.

10. The lessee shall be liable to pay for any trees in the land damaged, felled or uprooted during the occupancy of the said lease.

11. The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

### Lands referred to

1. A portion of the bed of the stream called Deiyagal Dola described as lot 110 in F.V.P. 711 about 20 chains in length, situated at Deiyagalā in Kuruwiti Korale within the following boundaries :—

North by the confluence of Bogodakande Dola and the remaining portion of the same stream,

East by the right bank of the stream,

South by the confluence of Ketagama Dola and the remaining portion of the same stream,

West by the left bank of the stream.

2. A portion of the bed of the stream (leaving out one chain reservation for the Gansabawa Road where the stream meets the road) called Watekande Dola about 10½ chains in length, situated at Gabbela in Atakalan Korale within the following boundaries :—

North by the right bank of the stream,

East by the confluence of Gabbela dola,

South by the left bank of the stream,

West by the one chain reservation for Gansabawa Road which is described as lot 74 in F. V. P. 222.

3. A portion of the bed of the stream called Henda Dola about 18 chains in length described as lot 87 in B. S. P. P., 657, situated at Napawala in Kuruwiti Korale within the following boundaries :—

North by the confluence of Polelhene Dola being lot 207 in B. S. P. P., 657,

East by the right bank of the stream,

South by the foot-path to Mitipola,

West by the left bank of the stream.

4. A portion of the bed of the stream called Nambi Dola about 26 chains in length from the eastern boundary of private lot 12 in F. V. P. 19 where it meets the stream, situated at Madalagama in Atakalan Korale within the following boundaries :—

North by the remaining portion of the same stream,

East by the left bank of the stream,

South by the Eastern boundary of lot 12 in F. V. P. 19,

West by the right bank of the stream.

5. A portion of the bed of the stream called Rakwana Ganga about 30 chains in length, situated at Gabbela, F. V. P. 222 in Atakalan Korale within the following boundaries :—

North by the right bank of the stream,

East by the confluence of Kandawala Dola and the remaining portion of the same stream,

South by the left bank of the stream,

West by the southern boundary of lot 99 in F. V. P. 222, known as Yahalābanti-tenne-watta and the remaining portion of the same stream.

6. A portion of the bed of the stream called Rakwana Ganga about 41 chains in length, situated at Panapitiya, F. V. P. 221 in Atakalan Korale within the following boundaries :—

North by the right bank of the stream,

East by the southern boundary of lot 174 in F. V. P. 221, called Hallakkewatte and the remaining portion of the same stream,

South by the left bank of the stream,

West by the foot-path to Gabbela.

7. A portion of the bed of the stream called Eluamala Ela about 32 chains in length, situated at Guruluwana and Pagoda in Kuruwita Korale within the following boundaries :—

North by the confluence of Induruganga and the remaining portion of the same stream,

East by the right bank of the stream,

South by the reservation for the P. W. D., road bridge and the remaining portion of the same stream,

West by the left bank of the stream,

8. A portion of the bed of the stream called Dodangaha Ela being lot 63 in F. V. P. 17 about 19 chains in length, situated at Dippitigala in Nawadun Korale within the following boundaries :—  
Section A-B,

North by the right bank of the stream,

East by the confluence of Egodawatta Dola being lot 118 in F. V. P. 17,

South by the left bank of the stream,

West by the confluence of Inn Dola being lot 112 in F. V. P. 17.

9. A portion of the bed of the stream called Dodangaha Ela being lot 63, F. V. P. 17 about 27 chains in length, situated at Dippitigala in Nawadun Korale within the following boundaries :—  
Section B-C

North by the right bank of the stream,

East by the confluence of Dehigahahena Dola being lot 122 in F. V. P. 17,

South by the left bank of the stream,

West by the confluence of Egodawatta Dola being lot 118 in F. V. P. 17.

10. A portion of the bed of the river called Walawe Ganga about 38 chains in length, situated at Pitawala and Ahaspokuna in Kadawata and Meda Korales within the following boundaries :—

North by the left bank of the stream,

East by the confluence of Belihuloya and the remaining portion of the same river,

South by the right bank of the river,

West by the confluence of Harakpattiyera, being lot 38 in F. V. P. 446 and the remaining portion of the same river.

The Kachcheri,  
Ratnapura, June 27, 1952.

M. J. M. MURFIN,  
Assistant Government Agent,  
for Government Agent.

No. LS 2640

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Danagama Estate Coconut and Rubber Producers' Co-operative Society, have applied for a lease of the office building, Copra Kiln and Rubber Factory standing on the Government Estate known as Danagama Estate, situated in Kegalla District.

2. This estate, which has been acquired under the Land Development Ordinance, is managed on a Co-operative basis by the applicant Society.

3. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years, with the option of renewal for a further term of 30 years ;
- (b) Rent : Rs. 150 per annum, subject to revision if the lease is renewed ;
- (c) The lessee shall, at its own cost, insure the buildings standing on the land leased to it, inclusive of all fittings and fixtures therein ;
- (d) The lessee shall use the buildings as an office, Copra Kiln and Rubber Factory and for no other purpose, except with the written authority of the Assistant Government Agent, Kegalla.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. LS 2611

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. H. Don Kovis Sumana and J. D. Simon of Koholana, trustees of the Adikarigoda Gramabhiwardana Samithiya of Koholana, have applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from lot 4 in P. P. 17,555, situated in Koholana, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. The proposed temple will serve about 80 families, and is reported to be an acute necessity. The nearest Buddhist temple is situated about 1½ miles away. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Re. 1 per annum ;
- (b) The lessees shall, within six years from the commencement of the lease, erect an awasa, preaching hall and vihare (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Assistant Government Agent ;
- (c) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathu of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. LS 2350

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that an application has been received from the Shell Company of Ceylon, Ltd., for the lease of a strip of Crown land, about 24 ft. by 100 ft., adjoining lot 1 in P. P. 13,497, for the development of the Esplanade Filling Station, Galle.

2. Lot 1 in P. P. 13,497 is presently held on lease by the Company for a term of 20 years from August 15, 1942, as a site for a Petrol Pumping Service Station. The land applied for is available.

3. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Rs. 60 per annum ;
- (c) The lessee shall not erect any permanent buildings on the land except with the prior written permission from Government Agent, Southern Province, in writing ;
- (d) The lessee shall not use the land for any purpose other than for the development of the Esplanade Filling Station.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. LS 2479

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

Mr. D. G. A. Seneviratne of Batalagoda Estate, Ibbagamuwa, has applied for the sale to him of lot 18 in P. P. 1,197, in extent five perches, situated in Batalagoda, Kurunegala District.

2. This land, which is surrounded on three sides by the applicant's private land and on another side by a road, is not required for any Government or village purpose. It is, therefore, proposed to sell the land to the applicant for a sum of Rs. 1,000.

3. The land will be sold unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

No. LS 2538

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mudaliyar L. M. W. Sumanayake, J. P., Madampe, Mr. P. P. Herat Gunaratne, J. P., Galmuruwa, the Rev. G. Ratnapala Thero of Kudirippuwa, and Mr. J. H. Appulamy of Horakelo, Madampe trustees of the Sunaya Wardana Samestiya, have applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from Erunwila Peasant Settlement, Chidlaw District, for the establishment of a Buddhist temple and the construction of a Hall thereon.

2. The proposed temple will serve the Buddhist inhabitants of Erunwila Peasant Settlement and its neighbourhood. The hall is required for religious purposes. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Re. 1 per annum ;
- (b) The lessees shall, within three years from the commencement of the lease, erect an awasa, viharage, and a hall on the land to the satisfaction of the Assistant Government Agent, Puttalam ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and hall, and for no other purpose ;
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in (b) above, dedicate them by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathu of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. LS 2555

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Weerasooriya Mudiyanselage Punchi Banda Weerasooriya, Kalu Achchilage Podiappuhamy, and Bogoda Appuhamilage Pettara Appuhamy of Kiriwanapola, trustees of the Rural Welfare Society, Kiriwanapola, have applied for a lease of a piece of Crown land, about 1½ acres in extent, from lot 5 in F. V. P. 443, situated in Kiriwanapola, Kurunegala District, for the purpose of erecting a Meeting Hall thereon and as a site for a play ground.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Rs. 2 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Meeting hall and prepare a play ground on the land to the satisfaction of the Government Agent, North-Western Province ;
- (d) The lessees shall use the land as a site for a Meeting hall and play ground, and for no other purpose except with the written approval of the Government Agent, North-Western Province.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 4, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner

**ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ ප්‍රාරම්භ දන්වීම**

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,775 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ ජූලි මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකි. ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥා පනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලවේදිය.

ඈ. ඩබ්ලිව්. ආර්. අබයකෝන්;  
නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා.

\*\* නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පේනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සවිවේයට ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම් හැසිරීම හැරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පලවනු බිම්කඩ පිටපත් උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැක්වෙන මාසවලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යොමු කරන දන්වීම් යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

**උපලේඛනය**

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ අටකලන් කොරලේ කඳවෙල් පත්තුවේ කොට්ඨාසවලට යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසවලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම්කඩවි, එනම්:—

උතුරු: කොට්ඨාසවල දෙලේ කොටසක් (මැදකෝරලේ පිටකන්ද, කොට්ඨාසවල සහ නිකවතුගොඩ යන ගම්වල මාසම්), සලකුණු ආරේදෙලේ කොටසක් (මැදකෝරලේ ඉඩමන්තොට සහ විකිරුවිට යන ගම්වල මාසම්), මැද කෝරලේ විකිරුවිට ගමේ මාසම්;

නැගෙනහිර: මැදකෝරලේ විකිරුවිට සහ යටිපස් ගමට යන ගම්වල මාසම්, හානන්ගලගමේ මාසම්, මාරගහ වතු දෙලේ කොටසක් (හානන්ගල ගමේ මාසම්), හානන්ගල ගමේ මාසම්, බක්මිගහආරේ කොටසක්, හානන්ගල ගමේ මාසම්;

දකුණට: බක්මිගහආරේ කොටසක් (හානන්ගල ගමේ මාසම්); කුඩාමියේ සහ මුලුණුමල්මියේ කොටස් (බදුල්ලේ ගම ගමේ මාසම්);

ඉස්නාහිර: මුලුණුමල්මියේ කොටසක් (බදුල්ලේ ගම සහ තලගස්කන්ද යන ගම්වල මාසම්), මුලුණුමල්මියේ කොටසක් (මැදකෝරලේ අලකොරමඩ ගමේ මාසම්ද වේ).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 878.

බිම්කඩවිය	ඉඩමේ නම	අ. රු. ප.
2	පිටකන්දේහේන්තිය (කොට්ඨාසවල දෙලේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 38
3	පිටකන්දේහේන්තිය (වාරිමාසි ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 11
4	(වාරිමාසි ඇල)	0 0 7
5	ගලේහේනේඅතුර	4 1 26

බිම්කඩවිය	ඉඩමේ නම	අ. රු. ප.
6	(අභිපාර)	0 0 29
7	මැදලන්දේවත්ත	0 2 31
8	මැදවත්ත	0 2 13
9	කොලොන්ගහවත්ත	3 0 2
10	මලදෙල (දියපාර, හිදිව)	0 0 10
11	ලියැද්දේහේනේඅතුර	8 2 26
12	ලියැද්දේහේනේගල (ගල)	0 3 9
13	කළුගහහේන්තිය, ගල්වෙල්කොරවුට, රුක්අත්තනමන්ඩිය, දෙතිහේන්තිය, පොල්වත්තේහේන්තිය, වල්දෙහිකැටියේයාය, බෝගහයාය, බුලත්වෙල්හේන්තිය, හත්වත්කන්ද හේන්තිය, පිටකන්දේහේන්තිය, පිටකන්දේහේන්තිය, පල්ලේවෙල්ලේහේන්තිය, ගලුගාව ඔමාර, දුම්නිඔමාර, ගොඩකමතයාය, බබරමැදහේන්තිය, වලව්වත්ත, වලකඩ වතුයාය, දෙල්ගහහේන්තිය, ලියැද්දේහේන්තිය, කොලොන්ගහ තැන්නේයාය, ගලේහේන්තිය	454 2 13
14	(අභිපාර)	0 0 16
15	පල්ලේවෙල්ලේහේන්තිය (මිණිපිට්ටනිය)	2 1 4
16	දෙතිහේනේවත්ත	0 1 36
17	මලදෙල (දියපාර, හිදිව)	0 0 35
19	ලෝඵගස්වත්ත	0 3 22
20	කාමරන්ගහවත්ත	0 3 34
22	(අභිපාර)	0 0 37
23	සියඹලාවෙහේන්තිය (කොට්ඨාසවල දෙල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 27
24	සියඹලාවෙහේන්තිය (කොට්ඨාසවල දෙල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 16
25	සියඹලාවෙහේන්තිය	1 2 31
27	මිගහවත්ත	1 0 7
29	(වාරිමාසි ඇල)	0 0 6
30	අමුනේහේන්තිය (වාරිමාසි ඇල සහ දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 1 22
31	කොට්ඨාසවල දෙල (දියපාර, හරි කොටසක්)	7 0 30
32	මලදෙල (දියපාර, හිදිව)	0 0 12
33	පැලවත්ත	0 3 27
34	බත්ධාරවත්ත	0 0 31
36	(අභිපාර)	0 0 1
37	කුඹුක්ගහහේන්තිය (කොට්ඨාසවල දෙල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 15
41	කොට්ඨාසවලදේහේන්තිය, මිකොට්ටි මන්ඩිය	5 1 0
42	කොට්ඨාසවලදේවත්ත	0 2 17
44	(ගම්සහ පාර)	0 0 10
47	(ගම්සහ පාර)	0 3 21
48	සොහොනගහයාය, වේලැල්කැටියේයාය	6 1 3
49	(අභිපාර)	0 0 12
51	අලහේල්ලිගහවත්ත	0 1 32
52	හේන්තියහේවත්ත	1 0 8
56	අවබහවෙල්ලේදෙල (දියපාර, හිදිව)	1 1 26
57	(අභිපාර)	0 0 3
58	අවබහවෙල්ලේයාය	4 3 33
59	විහාරේඋඩකැලේ (ගල්විහාරේට වෙන් කර තිබෙන බිම)	1 0 29
61	(ප්‍රසිඛලිඳ)	0 0 2
63	සලකුන්තාරේදෙල (දියපාර හිදිව, හරි කොටසක්)	0 2 24
64	කිරිඋන්ගහහේන්තිය	1 2 10
66	මලදෙල (දියපාර-හිදිව)	0 0 4
67	මායිම්කුලේහේන්තිය	2 1 13
68	(අභිපාර)	0 1 9
69	(අභිපාර)	0 0 4
70	පිටකුඹුර	0 3 13

බිම්කවටය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කවටය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
72	(පොදුලිද)	...	0 0 1	145	බෝගහයාය, දෙහිගස්වත්ත, වලකඩ		
73	(අඹපාර)	...	0 1 0		කුඹුරේයාය, දෙමෝදර ඔමාර, වලකඩ		
75	නරිගහවත්ත	...	0 3 14		ඔමාර	31 3 14	
76	කොස්වත්තේගොඩහේන	...	0 1 39	150	වලවවත්ත	...	0 3 12
77	මාරගහවතුදෙල (දියපාර, හිඳිවිව)	...	2 1 27	151	එඩේරුකැටියේයාය, දිවුල්ගහකොරවුව	...	11 1 32
80	හෝමිපොලොන්න	...	2 1 33	152	හත්වානෝ කැරකෝප්පුව (මිණිපිටිටිනිය)	...	0 3 32
82	ගල්මුල්ලේවත්ත	...	0 0 25	153	දිවුල්ගහකොරවුව	...	0 1 10
83	වැවේආර (දියපාර, හිඳිවිව, හරි කොටසක්)	...	0 0 1	154	දිවුල්ගහකොරවුව	...	0 1 18
85	ගල්කුඹුරේහේන	...	1 2 5	155	නිකගොල්ලේහේන	...	1 2 2
89	තලගස්වත්ත	...	0 2 34	156	හිරිකැටියදෙලේඅතුර (වාරිමාගීඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 2 7
91	වැවේආර (දියපාර, හිඳිවිව)	...	0 1 20	157	(වාරිමාගී ඇල)	...	0 1 26
92	ගල්ගොඩේ හේන	...	0 3 32	158	හිරිකැටියදෙලේ අතුර (වැව්දෙතිආර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 4
93	(ප්‍රසිඛලිද)	...	0 0 1	159	නිකගොල්ලේහේන (වැව්දෙතිආර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 2 13
94	කනත්තේ වත්ත	...	1 3 9	160	නිකගොල්ලේහේන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 11
95	විතැන්තේවත්ත	...	0 0 28	161	නිකගොල්ලේහේන, දිවුල්ගහකොරවුව, එඩරුකැටියේයාය (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	1 2 7
97	කනත්තේවත්ත	...	0 1 0	163	මලදෙල (දියපාර, හිඳිවිව)	...	0 0 20
100	ගල්ලිදවත්ත, කෝන්ගහහේන, ගොඩ ලේවත්ත	...	2 2 27	164	කරඹේයාය	...	1 0 3
102	වැලිවානගහහේන, උනකැටියේහේන, මැදමත්තිය, වැවේකොටුව	...	7 0 15	165	හලඹගහලන්දේයාය, කරඹේයාය, පතික්කි ඇල්ලේයාය	...	45 3 36
103	රනබාහුවත්ත	...	0 3 0	166	නණගස්නාගල්ල (ගල)	...	2 0 3
105	වැලිවානගහහේන	...	0 3 32	167	වදකහලප්පොතෝආර (දියපාර)	...	1 0 39
106	(ගම්සහපාර)	...	0 0 32	168	වැව්දෙතිආර, හිරිකැටියදෙල (දියපාර)	...	6 1 24
107	සියඹලාගහකුඹුරේවත්ත	...	0 1 20	169	කරඹේහේන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 11
108	සියඹලාගහකුඹුරේවත්ත	...	0 2 17	170	(වාරිමාගී ඇල)	...	0 0 5
109	සියඹලාගහකුඹුරේඋඩහකැල්ල	...	0 1 8	171	පිලදෙතිගේහේන (වැව්දෙතිගේආර දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 10
114	රදගේවත්ත	...	0 2 14	172	වැව්දෙතිආරේමුකලාන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 27
115	සලකුණුආරහිත්තෝයාය, මුත්තේවටුවේ යාය, අට්ටඹගහවලේයාය	...	149 0 39	173	උනකැටියේයාය (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 1 20
116	සලකුණුආරේමුකලාන	...	3 2 12	174	වැව්දෙතිආරේ මුකලාන, පිලදෙතිගේ මුකලාන (වැව්දෙතිආර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	...	0 2 0
117	(ගම්සහපාර)	...	0 1 28	175	උනකැටියේයාය, උනකැටියේ	...	6 1 10
118	රදගේවත්ත	...	0 1 17	177	උනකැටියේයාය	...	2 2 15
119	විතැන්තේයාය, සියඹලාගහකුඹුරේ පහල කැල්ල	...	17 2 33	181	(අඹපාර)	...	1 0 12
120	(කන්තිය) (අත්තැර දමනලද)	...	0 2 7	182	ගලපල්ලේහේන (දියපාර දිගේ ඉතුරු කර නිබෙන බිම)	...	0 1 32
121	මාරගහවතුදෙල (දියපාර, හිඳිවිව, හරි කොටසක්)	...	0 1 7	183	අමුත්තේගොඩේහේන, ගලපල්ලේහේන (දියපාර දිගේ සහ වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 3 22
122	විතැන්තේයාය	...	9 2 26	184	(වාරිමාගී ඇල)	...	0 0 18
123	මුත්තේවටුවේයාය	...	32 1 18	185	අමුත්තේගොඩේහේන, ගල්ලපල්ලේහේන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරුකර නිබෙන බිම)	...	0 2 25
124	හේනගේවත්ත	...	0 0 34	186	ගල්ලපල්ලේයාය, දඹගහවෙලයාය	...	78 0 8
125	(අඹපාර)	...	0 0 27	187	දඹගහවෙලවත්ත	...	1 1 31
127	ලන්දේගෙදරවත්ත	...	0 2 18	189	මානන්ගල (ගල)	...	46 0 27
129	ඇහැලගහවත්ත	...	0 2 14	190	හලඹගහලන්දේයාය, ගන්ගාපල්ලේහේන	...	40 2 38
130	ලුල්කපොල්හේන (හින්දෙඩන්ගහ තැන්තේ කොඩිකණුවට ඉතුරුකර නිබෙන බිම)	...	0 0 2	191	බක්මිගහආර (දියපාර, හිඳිවිව, හරි කොටසක්)	...	1 0 30
131	වේවැල්කැටියේයාය, හින්දෙඩන්ගහ තැන්තේයාය, හලඹගහලන්දේයාය, ගල්හිතේයාය, අට්ටඹගහවලේයාය	...	245 2 4	192	ගලපල්ලේයාය, දඹගහවෙලයාය, වදුරු වනේ වලේයාය	...	126 0 31
132	අම්බලම	...	0 0 1	193	කන්දවෙල්වැව (වැව සහ කන්තිය)	...	6 0 29
133	ලෙනවලගහහේන්යාය නොහොත් ඇම්පිලන්කැටිය, ලෙනවලගහහේන්යාය, වේවැල්කැටියේයාය, අමුත්තේහේන	...	82 2 39	195	(අඹපාර)	...	0 0 8
134	හිරිකැටියදෙලේඅතුර	...	17 2 22	196	මිහිපියේ ඔමාර	...	0 3 18
135	හිරිකැටියදෙලේඅතුර (උල්පොතට ඉතුරු කර නිබෙන බිම)	...	0 1 20	197	කුඩාඔය (දියපාර, හරිකොටසක්)	...	5 3 18
136	ඇල	...	0 0 1				
137	හිරිකැටියදෙලේඅතුර	...	43 2 39				
138	හිරිකැටියදෙලේඅතුර	...	10 0 9				
139	එම	...	37 1 36				
140	(දියපාර)	...	1 0 5				
141	දෙල්ගහහේනෝඅතුර	...	3 3 11				
142	දෙල්ගහහේනෝඅතුර	...	6 1 24				
143	වලකඩවතුයායේඅතුර	...	8 2 8				
144	මුගණුමල්ඔය (දියපාර, හරිකොටසක්)	...	7 3 20				

මුළු ගණන ... 1,624 1 10



**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි**

**නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,776 (රන්-පුර)**

මීට යාකර තිබෙන උප ප්ලාන්ගයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1952ක්වූ ජූලි මස 4වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද, රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1952ක්වූ අප්‍රේල් මස 30වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

ආම්. ඩබ්ලිව්. ඇෆ්ප්. අබයකෝන්,  
නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩපි අඩංගු උපප්ලාන්ගයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යොමු කරන දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩපියකට අයිතිකම් කියැවීමට උවමනා නොවේ.

**උපප්ලාන්ගය**

සබරගමු දිසාවේ රන්පුර දිස්ත්‍රික්කේ අටකලත් කෝරළේ කදවෙල් පත්තුවේ භාතන්ගල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දක්වන සියළුම බිම්කඩපි, එනම්:—

උතුරට: කොට්ඨිඹුල්වල ගමේ මායිම, මාරගහවතුදෙල් කොටසක් (කොට්ඨිඹුල්වල ගමේ මායිම), කොට්ඨිඹුල්වල ගමේ මායිම, වැවේ ආරේ කොටසක් (මැද කෝරළේ යටි පස්ගමුව ගමේ මායිම), මැද කෝරළේ යටිපස්ගමුව ගමේ මායිම, කොල්කාව ආරේ කොටසක් (මැද කෝරළේ යටි පස්ගමුව ගමේ මායිම);

නැගෙනහිරට: කොල්කාව ආරේ කොටසක් (මැද කෝරළේ යටිපස්ගමුව ගමේ මායිම) යටිපස්ගමුව ආරේ කොටසක් (නො. 9 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම සහ ගල්පාය ගමේ මායිම), මෙල්ලගහ ආරේ කොටසක් (ගල්පාය ගමේ මායිම);

දකුණට: මෙල්ලගහ ආරේ කොටසක්, උල්පොතෝ ආරු (ගල්පාය ගමේ මායිම), ගල්පාය ගමේ මායිම, කුඩාමයේ කොටසක් (මුත්තෙට්ටුපොලගමේ මායිම);

බස්නාහිරට: කුඩාමය (මුත්තෙට්ටුපොල සහ බදුල්ලේ ගම ගම්වල මායිම්) බක්මිගහ ආරේ කොටසක් (කොට්ඨිඹුල්වල ගමේ මායිමද වේ).

ලංකා මැතිමේ-ගම් සිතියම නො. 879.

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
2	රනබාහුගේවත්ත	0 2 34
4	රනබාහුගේගේන, ගල්බොඩේහීන්, බෝගහගේන	11 1 16
5	කපුලන්දේවත්ත	0 1 4
7	කලුගහමුකලානෝඅතුර	3 3 6
9	කපුලන්දේවත්ත	1 0 27

බිම්කඩපිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
10	ගල්බොඩේහීන්නෙවත්ත	1 1 11
11	දුන්වත්ත	0 1 38
12	(අඩිපාර)	0 0 28
14	වැවආර (දියපාර, හිදිව්ව, හරිකොටසක්)	0 0 35
15	ලියනගේගේන, කරනගේගේන, කලුගහ මුකලානෝයාය, උඩගහබොඩේයාය, කෙහෙල්වතුකන්දේයාය, ජීවුල්ගහ ලන්ද, ගලපිටගලලන්ද	56 3 25
16	එගොඩවත්ත	0 2 29
18	කලුවගේවත්ත	0 3 0
20	(ගම්සභා අඩිපාර)	1 1 29
21	දබේවත්ත	1 0 17
22	කබේවත්ත	1 1 2
23	පනික්කිපෙතේවත්ත	1 1 37
27	මිගහගේනේවත්ත	0 1 18
29	කැකුනගහවත්ත	2 0 20
31	මහයාය, තම්බිගේමුත්තිය, මහයාය, මහයාය	46 0 32
32	මහයාය (ඇලට ඉතුරුකරපු බිම)	0 0 25
33	ඇල	0 0 4
35	(අඩිපාර)	0 0 8
36	(අඩිපාර)	0 2 5
37	මහයාය, දමින්නකැටිය, කමත් පොල්යාය	93 2 26
38	මාරගහවතුදෙල (දියපාර, හිදිව්ව, හරි කොටසක්)	0 1 7
39	ගල්හිරේයාය	3 0 38
40	(අඩිපාර)	0 0 8
42	මාරගහවතුදෙල (දියපාර, හිදිව්ව)	4 0 14
43	(දියපාර) (හිදිව්ව)	0 0 21
44	කැකුනඇල්ල	9 0 4
45	ගල්හිරේයාය, ඉදිකඩගේන්යාය, හෙලම ගල්අන්දේයාය, වතුපොලගලේගේන, වල්නියේයාය	69 3 29
46	හෙලබහලන්දේමුකලාන	3 1 38
47	බක්මිගහආර (දියපාර, හිදිව්ව, හරි කොටසක්)	1 0 30
48	හෙලබහලන්දේයායගල, හෙලබහලන්දේගල (ගල)	5 1 8
49	වල්නියේයායඅතුර	20 3 0
50	ඇලඋඩමුකලාන	5 0 26
51	පුවක්ගහහෙල්අතුර	3 1 34
52	ඇලඋඩආර (දියපාර)	4 1 21
53	කහකැටියේආර (දියපාර, හිදිව්ව)	2 3 25
54	දමින්නකැටිය	22 1 14
55	අන්තක්කගල අතුර	41 1 20
56	ජීවුල්පොතේවත්ත	2 1 1
57	ජීවුල්පොතේවත්ත	0 2 25
58	දබේගේන	1 2 22
61	(අඩිපාර)	0 0 8
62	සිංහගේවත්ත	1 0 10
64	ජීවුල්ගහලන්ද	0 1 32
65	ජීවුල්ගහලන්ද	0 2 29
66	ජීවුල්ගහලන්දේවත්ත	0 0 39
67	ජීවුල්ගහලන්දේවත්ත	0 3 4
68	කරනගේගේන	0 1 10
69	ගල්ගේවත්ත	0 1 4
71	(අඩිපාර)	0 0 10
72	ජීවුල්ගහලන්දේවත්ත	0 2 4
73	දිම්පන්කොමේවත්ත	1 2 24
74	ඉදුරුගහවත්ත	0 1 39
75	(අඩිපාර)	0 0 8
79	වැකබේ ගේන	1 1 29
80	(දියපාර) (හිදිව්ව)	0 0 28
81	කුඹුක්ගහඇල්ලේවත්ත	1 1 9
82	එම	0 2 11
83	පාලුවත්ත	0 1 14
85	වැකබේවත්ත	0 1 10

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
86	සාපයේවත්ත	0 2 36	143	වෙහෙරගොඩැල්ල	6 1 36
87	කරගහයායේවත්ත	0 1 12	144	බඹරගලමුකලාන	158 2 7
88	එම	1 0 35	145	දෙනියේමුකලාන	69 1 33
89	හින්දෙහිගහවත්ත	1 1 11	146	බතලවතුආර (දියපාර, හිදිවිව)	0 0 23
90	ලෝලුගහවත්ත	1 0 13	147	බටකැටියේආර (එම)	0 2 9
91	එම	0 3 14	148	බඹරගලයාය, ඩික්කගොල්ලෙයේන, එච්චගැටියේහේන, ගල්ලැල්ලගම- මහගේන	79 2 21
92	ලෝලුගහපිටියේවත්ත	0 2 15	149	බගේගමේනනිහේන	12 3 12
93	වැකඩෙයාය, මුරුන්ගස්ඇල්ලෙයාය, කපුකොටුවේයාය, පනිගේහේන, අම්බලමේගාවයාය, උඩහකපල්ලෙයාය	35 2 6	150	දිග්ගලආර, මිල්ලගහආර (දියපාර, හිදිවිව)	0 2 24
94	මුරුන්ගස්ඇල්ලෙමුකලාන	2 3 0	151	(ගම්සහ පාර)	0 0 24
95	ගල්ආර (දියපාර, හිදිවිව)	0 2 9	152	හෙවත්මන්ඩියේහේන්යාය	2 1 23
96	ගල්ආරේමුකලාන	4 0 4	153	දික්ගලේයාය, පහලකපල්ලේයාය, උඩහ කපල්ලේයාය, අම්බලමේගාවයාය, දිග්ගල්ලේයාය, මකුලුගහයාය, ගල් මුල්ලේයාය	155 2 8
97	(ගම්සහ පාර)	0 1 31	154	උඩහකපල්ලේයාය, පහලකපල්ලේයාය, හේනගේහේන, අඹගහහේන, උඩහ නඹලකැටියේයාය, පහලනඹල කැටියේයාය, දුවිටියාය, බුකැටියේ ගොල්ලේයාය	104 3 0
98	අම්බලම	0 0 1	155	කරගහඋල්පොතේආර (දියපාර, හිදිවිව)	0 2 39
99	වැවේගොඩවත්ත	0 2 3	156	කොලේකැවආර (දියපාර, හිදිවිව, හරි කොටසක්)	1 1 8
101	අස්වැද්දුමේකුඹුර	0 3 14	157	කරුනකටුවේමුකලාන	28 2 1
102	අඑන්ගෙදරවත්ත	1 2 38	158	(අඹපාර)	0 1 25
103	දඹගහවත්ත	2 0 26	159	පහලනඹලකැටියේයාය	14 3 9
104	කපල්ලේඅතුර	4 0 23	160	පහලකපල්ලේයාය, උඩහනඹලකැටියේ යාය, හෙවත්මන්ඩියේහේන්යාය, දිග්ගල්ලේයාය	85 1 23
105	දඹගහහේන (මිණි පිට්ටනිය)	1 0 14	161	බගේගමේකටුවේමුකලාන	88 2 26
106	මෙල්ලගහආර (දියපාර, හිදිවිව)	9 0 25	162	උල්පොතේආර, මේල්ලගහආර, (දිය පාර, හිදිවිව, හරිකොටසක්)	2 1 13
107	(පිද)	0 0 1	163	(අඹපාර)	0 0 34
110	ඉඳුරුගහවත්ත	1 0 14	164	කරුනකටුවේමුකලාන, කරුනකටුවේ ගලබොඩහින්න	80 0 32
111	එම	0 2 14	165	ගලබොඩෙයාය, වැවහේන, මැදමන්ඩියේ හේන, හිනිමුලහේන	30 1 20
112	වැවේගොඩවත්ත	1 2 20	166	(අඹපාර)	0 0 25
113	පනිගේආර (දියපාර, හිදිවිව)	0 0 30	167	යටිපස්ගමුවේආර (දියපාර, හිදිවිව, හරි කොටසක්)	0 1 20
114	දිග්ගල්ලේයාය, මීගහහේන, බඩවැටියේ හේන	3 2 35			
115	කහටහවත්ත	1 3 4			
116	මයිලගහවත්ත	0 1 13			
117	එම	1 0 37			
118	(අඹපාර)	0 0 6			
119	(අඹපාර)	0 0 37			
120	(එම)	0 0 4			
122	වැවේගොඩවත්ත	0 0 29			
123	දඹවත්ත	0 1 21			
125	දිග්ගල්ලේයාය, ඇමිනිල්ලන්කැටිය, තැන්තපිටියාය, දමින්නකැටිය, මහයාය, කැකුනගහහේන, මීගහ තැන්තේයාය, බතලවත්තේ හේන, පැලදව්වයාය, බඹරගලයාය, ඉලුක් පැලස්ස	229 2 29			
126	බතලවතුහින්න	11 3 19			
127	ඉලුක්පැලස්සෙවත්ත	0 2 10			
128	ඉලුක්පැලස්සෙකුඹුර	0 1 37			
129	නිල්වලගලහේන, පුවක්ගහහෙලේයාය	31 2 39			
130	පුවක්ගහහෙලේ අතුර	74 1 7			
131	ඇලදයාය, වල්නිටියාය, කෝන්කැපු- ලන්දෙයාය, කෝන්කැපුයාය, වදුරු වවේඹමාර, කෝන්කැපුලන්දේහේන	75 0 26			
132	වතුපොලේගල (ගල)	3 0 39			
133	වල්නිටියායේගල (ගල)	0 1 26			
134	වල්නිටියායේඅතුර	10 0 34			
135	කෝන්කැපුලන්දේමුකලාන	6 3 28			
136	මකුලුගහයාය, ගොඩකවෙල්ලන්ත, අලකොලලන්දෙයාය, පලුක්බැද්දෙ යාය, දෙමටගහලන්ද, ඇලදයාය, ගල්දෙකේයාය, කටුවේයාය, නුගේ- යාය, දෙනියේහේන, බටකැටියේ යාය, බඹරගලයාය	353 0 29			
137	කටුවානේගොඩැල්ල	3 3 28			
138	දෙමටගහලන්දෙගල (ගල)	1 1 5			
139	පින්තකැටියේහේන්යාය	16 2 31			
140	කටුවලකැටිය	143 1 6			
141	කුඩා මය (දියපාර, හරිකොටසක්)	11 0 24			
142	(අඹපාර)	0 0 1			

මුළු ගණන ... 2,426 3 29

රත්නපුර නි. නි. 22—1952

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

(1) පටබැඳිමුල්ලේ ජී. එච්. පී. ඇලන්තෝනා මහත්මියට අයත් අම්බලන්තෙඩ නගර සහා සීමාවතුල පටබැඳිමුල්ලේ කන්දවත්තෙහි විහිටි පර්චස් 37 5 පමණ බිම් ප්‍රමාණය ඇති ගාල්ලේ දිස්ත්‍රික් උසාවියේ නම්වර 12,150 දරන මෑතුම් නඩුවට ඉදිරිපත් කරනලද පුද්ගලික මෑතුම් සිතියමෙහි (Private Survey Plan) කැබැලි අංක 17 සහ 18 දරන ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : එම ඉඩමෙහිම කැබැලි අංක 23 ;  
නැගෙනහිරට : එම ඉඩමෙහිම කැබැලි අංක 21 ;  
දකුණට : අඩිපාර සහ  
බස්නාහිරට : පන්සලෙහි පාර.

(2) කේ. ඩේවිඩ් සිල්වාගේ උරුමකරකාරයින්ට අයිති අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල කන්දෙවන්තෙහි පිහිටි පර්චස් 37.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති ගාල්ලේ දිස්ත්‍රික් උසාවියේ නම්වර 12,150 දරන මැනුම් නඩුවට ඉදිරිපත් කරනලද පුද්ගලික මැනුම් සිතියමේ කැබැලි අංක 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 32, 34, 36 සහ 39.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : කන්දෙ පන්සලට අයත් ඉඩමද, කලුමිත්තවත්ත සහ හෙද්දහන්දෙවන්ත නොහොත් අරලියවත්ත ;  
නැගෙනහිරට : අරලියවත්ත සහ අඩිපාර ;  
දකුණට : කැබැලි අංක 17, 18, 21, 22 සහ අඩිපාර ;  
බස්නාහිරට : පන්සලෙහි පාර.

(3) අම්බලන්ගොඩ රන්දෙණේ ආර්. සෙනෙරිස් ද සිල්වා මහත්මයාට අයත් අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල රන්දෙණේ පිහිටි රුඩ් 3, පර්චස් 29.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති කලුමිත්තවත්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : අලගවත්ත ;  
නැගෙනහිරට : හිද්දහන්දෙවන්ත නොහොත් අරුම්බෙවත්තෙහි කැබැලි අංක 2, 3 සහ 5 ;  
දකුණට : කන්දෙවන්ත සහ  
බස්නාහිරට : පන්සලවත්ත

(4) පටබැදිමුල්ලෙහි ඩී. ඩී. ප්‍රනාන්දු මහත්මයාට අයත් අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල කන්දෙවන්ත සහ පටබැදිමුල්ලෙහි පිහිටි පර්චස් 28.6 පමණ බිම් ප්‍රමාණය ඇති ගාල්ලේ දිස්ත්‍රික් උසාවියේ නම්වර 1,215 දරන නඩුවට ඉදිරිපත් කරනලද පුද්ගලික මැනුම් සිතියමේ කැබැලි 22 සහ 29.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : එම ඉඩමෙහිම කැබැලි අංක 23, 24, 25, 26, 27 සහ 29 ;  
නැගෙනහිරට : කැබැලි අංක 43 ;  
දකුණට : පාරක් සඳහා වෙන්කරනලද බිම් කොටස ;  
බස්නාහිරට : රජයට ලබා තිබෙන අංක 21 කැබැලි.

(5) පටබැදිමුල්ලේ කේ. ජේම්ස් ද සිල්වාටද, රන්දෙණේ ඩී. නන්දිරිස් ද සිල්වාටද සහ ඩී. බාරොන් ද සිල්වාටද අයත් අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල රන්දෙණේ පිහිටි පර්චස් 35.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති හිද්දහන්දෙවන්ත නොහොත් ඇරුම්බෙවන්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : අලගෙවත්ත ;  
නැගෙනහිරට : කලුමිත්තවත්ත ;  
දකුණට : කේ. ඩේවිඩ් සිල්වාගේ උරුමකරකාරයින්ට අයිති ඉඩම් සහ ඒ. ඇස්. කොඩිකාරට අයිති ඉඩම ;  
බස්නාහිරට : කලුමිත්තවත්තෙහි කොටසකි.

(6) පටබැදිමුල්ලෙහි කොඩිකාර අරනෝලිස් ද සිල්වාට අයත් අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල පටබැදිමුල්ලෙහි පිහිටි පර්චස් 11.75 පමණ බිම් ප්‍රමාණය ඇති ගම්පොල වත්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : කොඩිකාර ජේම්ස් ද සිල්වා ඩී. නන්දිරිස් ද සිල්වා සහ ඩී. බාරොන් ද සිල්වා විසින් අයිතිය කියා සිටින ඉඩම් ;  
නැගෙනහිරට : හෙදරවත්ත ;  
දකුණට : කන්දෙවන්ත නොහොත් දෙඩොගෙවත්ත ;  
බස්නාහිරට : කන්දෙවන්ත.

(7) ඇන්. එච්. ජන්දේරිස් ද සිල්වාට සහ අනෙක් අයට අයිති අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල පටබැදි මුල්ලෙහි පිහිටි රු. 1, පර්චස් 0.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති කන්දෙවන්ත නොහොත් දෙල්ගහවත්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : ගම්පොලගෙවත්ත ;  
නැගෙනහිරට : එම ඉඩමෙහිම කැබැලි ;  
දකුණට : මිල්ලෙගෙවත්ත ;  
බස්නාහිරට : කන්දෙවන්තෙන් කොටසකි.

(8) පටබැදිමුල්ලේ ඩී. ඇස්. ඩී. අමදේරිස් ද සිල්වාට අයත් අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල පිහිටි පර්චස් 0.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති ගාල්ලේ දිස්ත්‍රික් උසාවියේ නම්වර 36,090 දරන මැනුම් නඩුවට ඉදිරිපත් කරනලද පුද්ගලික මැනුම් සිතියමේ කැබැලි අංක 3 වශයෙන් විස්තර කරනු ලබන මිල්ලෙගෙවත්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : කන්දෙවන්ත නොහොත් දෙල්ගහවත්ත සහ එම ඉඩමෙහිම අංක A දරන කැබැලි ;  
නැගෙනහිරට සහ දකුණට : කන්දෙවන්ත සහ පොල් වත්ත ;  
බස්නාහිරට : පාරක් සඳහා වෙන්කර තිබෙන එම ඉඩමෙහිම අංක 9 දරන කැබැලි.

(9) ඇම්. ඒ. ඇලක්මන් ද සිල්වාට සහ අනෙක් අයට අයිති අම්බලන්ගොඩ නගර සභා සීමාවකුල පටබැදිමුල්ලෙහි පිහිටි පර්චස් 28.5 පමණ බිම් ප්‍රමාණය ඇති අරලියවත්ත නොහොත් පැලවත්ත නමැති ඉඩම් කැබැලි.

එහි මායිම් මෙසේය :—

උතුරට : යක්දෙහිවත්ත නොහොත් පැලවත්ත ;  
නැගෙනහිරට : මෙල්ලගහවත්ත ;  
දකුණට : පැලවත්ත සහ පාර ;  
බස්නාහිරට : කන්දෙවන්ත, පන්සලවත්ත සහ "හයි රෝඩ්".

ඩඩ්ලි සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වර්ෂ 1952ක් වූ පෙබරවාරි මස 27 වෙනි කොළඹදීය.

J/AL/1519/LP/6430.

1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුල මේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

දකුණු පළාතේ ගාලු-දිස්ත්‍රික්කයේ හිනිදුම් පත්තුවේ හබරකඩ නමැති ගමෙහි බිම් ප්‍රමාණය (එකතුව) පර්චස් 24.8 ක් පමණ ඇති දිවියාදෙලවත්ත නමැති ඉඩම් කැබැලි, එහි මායිම් මෙසේය :—

උතුරට : පුද්ගලික ඉඩම් ;  
දකුණට : පුද්ගලික ඉඩම් සහ පිලාවල ඇල ;  
නැගෙනහිරට : පුද්ගලික ඉඩම් සහ පිලාවල ඇල ;  
බස්නාහිරට : පුද්ගලික කුඹුර සහ පුද්ගලික ඉඩම්.

පී. ඩී. බුලත්කුල මේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇස්. අමරසිංහ,  
සුවාවර ලේකම්තුමා.

වර්ෂ 1952 ක් වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

අඩකය : L.P. 6422.

L. B. 2072.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ නල්පෙ පත්තුවේ කනලුව නැගෙනහිර පිහිටි අක්කර 23ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති (1) කොට ගොඩබැඳ්ද, (2) මීගහගොඩැල්ල නොහොත් වැවිලිහේන, (3) පිටකොරටුව අද්දරවැවකොරටුව, (4) වැවිලිහේන කැබැල්ල සහ (5) පරගහවත්ත නොහොත් කුඩල ගොඩ වත්ත නමැති ඉඩම් කැබලි :—

(1) කොටගොඩබැඳ්ද—

උතුරට : වැවිලිහේන සහ සිත්භායහේන නොහොත් කොටගොඩබැඳ්ද ;  
නැගෙනහිරට : කලුවඩුවත්ත නොහොත් පරගහදුව අයිති ඩී. ඩී. බැස්ටියන් (ප්ලානියේ නො. 151,353) ;  
දකුණට : ප්ලානේ නො. 151,351කේ විස්තර කරන ඉඩම ;  
බස්නාහිරට : පරගහකුඹුර සහ ගෙදරලහකුඹුර.

(2) මීගහගොඩබැඳ්ද නොහොත් වැවිලිහේන සාමිභය පිහිටා ඇති අ. 4ක් පමණ ඉඩම් කැබැල්ල හැර—

උතුරට : කුඹුර සහ ඇල ;  
නැගෙනහිරට : කොට්ටෙවත්ත සහ රත්මෙහෙර කැලේ ;  
දකුණට : පරගහකුඹුර, ලියනගහහේන, ආරච්චිගෙහේන ;  
බස්නාහිරට : කොන්ගලවත්තහේන සහ නිදගහහේන.

(3) පිටකොරටුව අද්දරවැව කොරටුව—

උතුරට : කන්කානන්ගෙවත්ත නොහොත් වැවිලිහේන ;  
නැගෙනහිරට : කොට්ටෙවත්ත සහ රත්මෙහෙර දකුණට : පරගහකුඹුර නොහොත් ගෙදරඅද්දර කුඹුර ;  
බස්නාහිරට : මුරුන්ගෙවත්ත සහ පිටකොරටුව.

(4) වැවිලිහේන කැබැල්ල—

උතුරට : වැවිලිහේනේ කොටසක් ;  
නැගෙනහිරට : විරරත්න පොලිස් මූලාදානිතැනට අයිති ඉඩමෙන් කොටසක් ;  
දකුණට : එබිරහම් මුහන්දිරම් තැනගේ ගෙයි බිත්තියක් ;  
බස්නාහිරට : සිත්භායහේනගේ ගෙයි බිත්තියක්.

(5) පරගහවත්ත නොහොත් කුඩලගොඩවත්ත—

උතුරට : කුඩලගොඩවත්ත ;  
නැගෙනහිරට : තේහේන නොහොත් වැවිලිහේන ;  
දකුණට : ඇබියස් පදිංචි ඉඩම ;  
බස්නාහිරට : පරගහවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක් වූ මැයි මස 29 වැනි දින  
කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුව සහ කඩවත් සනරේ මැද්දවත්ත යන ගම පිහිටි කුරුළුවත්ත නමැති ඉඩමෙන් අඩි 40ක් දිග සහ අඩි 40ක් පළල ඇති ඉඩම් කැබැල්ලක් මායිම් :—

උතුරට : මහ පාර ;  
නැගෙනහිරට : උඩුකරවත්ත මැදින් වැටි තිබෙන ගම්සහා පාර ;  
දකුණට සහ බස්නාහිරට : කුරුළුවත්ත නමැති එම ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.  
JHLG/1915.

1952ක් වූ ජූනි මස 16 වැනි දින  
කොළඹදීය.

LD 4436/J/TW/1910.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

1 මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොසායයේ දික්ඛය ගමෙහි පිහිටි ලෙනන්චි වත්තෙන් අක්කර 27, රූඩ් 1, පාවස් 30ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට : ලෙනන්චි වත්තෙන් ඉතිරි කොටස ;  
නැගෙනහිරට : එම  
දකුණට : කාපෙක්ස් වත්තෙන් ;  
බටහිරට : ඔය.

2. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොසායයේ දික්ඛය ගමෙහි පිහිටි කාසල්-ඊ වත්තෙන් අක්කර 75, රූඩ් 3, පාවස් 27ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට : ඔය සහ කාසල්-ඊ වත්තෙන් ඉතිරි කොටස ;  
නැගෙනහිරට : ඔය ;  
දකුණට : කාසල්-ඊ වත්තෙන් ඉතිරි කොටස ;  
බටහිරට : එම

3. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොසායයේ දික්ඛය ගමෙහි පිහිටි කාපෙක්ස් වත්තෙන් අක්කර 49, රූඩ් 3, පාවස් 25ක් පමණ වූ කොටසට මායිම් :—

උතුරට : ලෙනන්චිවත්ත ;  
නැගෙනහිරට : කාපෙක්ස් වත්තෙන් ඉතිරි කොටස ;  
දකුණට : ඔය ;  
බටහිරට : ඔය.

L B. 2048.

4 මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි සමර්විල්වත්තෙන් අක්කර 85, රූඩ් 2, ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: කාපෙක්ස්වත්ත; නැගෙනහිරට: සමර්විල්වත්තෙන් ඉතිරි කොටස; දකුණට: වනරාජදකුණ, වත්තේ තේ කොටස; බටහිරට: ඔය.

5. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි ඩන්කෙල්ඩවත්තෙන් අක්කර 64, රූඩ් 3, ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: කාසල්ඊවත්ත සහ ඔය; නැගෙනහිරට: ඔය; දකුණට: බ්ලෙයා සහ ඩන්කෙල්ඩවත්තෙන් ඉතිරි කොටස; බටහිරට: ඩන්කෙල්ඩවත්තෙන් ඉතිරි කොටස.

6. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි බ්ලෙයාඇනොල්වත්තෙන් අක්කර 88, රූඩ් 3, පාවස් 19 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: ඔය සහ ඩන්කෙල්ඩවත්ත; නැගෙනහිරට: ඔය; දකුණට: ගෝති සහ ඩන්කෙල්ඩවත්ත; බටහිරට: ඩන්කෙල්ඩවත්ත.

7. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි වනරාජදකුණවත්තෙන් අක්කර 137, රූඩ් 0, පාවස් 11 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: සමර්විල්වත්ත සහ වනරාජදකුණවත්තෙන් ඉතිරි කොටස; නැගෙනහිරට: වනරාජදකුණවත්තෙන් ඉතිරි කොටස; දකුණට: සමර්විල්වත්ත සහ වනරාජදකුණවත්තෙන් ඉතිරි කොටස; බටහිරට: ඔය සහ සමර්විල්වත්ත.

8. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි ගෝතිවත්තෙන් අක්කර 125, රූඩ් 1, පාවස් 6 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: ඔය සහ බ්ලෙයාඇනොල්වත්ත; නැගෙනහිරට: ඔය සහ ගෙලන්කෙයාන්වත්ත; දකුණට: ග්ලෙන්කෙයාන් සහ ගෝතිවත්ත; බටහිරට: ගෝතිවත්ත සහ බ්ලෙයාවත්ත.

9. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි වාලේවත්තෙන් අක්කර 78, රූඩ් 1, පාවස් 19 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: දික්ඛය; නැගෙනහිරට: වාලේවත්තෙන් ඉතිරි කොටස; දකුණට: ඔය සහ ග්ලෙන්කෙයාන්වත්ත; බටහිරට: ඔය සහ දික්ඛය.

10. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි ග්ලෙන්කෙයාන්වත්තෙන් අක්කර 140, රූඩ් 0, පාවස් 29 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: වාලේවත්ත සහ ගෝතිවත්ත; නැගෙනහිරට: නිව්වැලි සහ ග්ලෙන්කෙයාන්වත්තෙන් ඉතිරි කොටස; දකුණට: නිව්වැලි සහ ග්ලෙන්කෙයාන්වත්ත; බටහිරට: ග්ලෙන්කෙයාන් සහ ගෝතිවත්ත.

11. මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්ගම කොසාශයේ දික්ඛය ගමෙහි පිහිටි නිව්වැලිවත්තෙන් අක්කර 65, රූඩ් 0, පාවස් 37 ක් පමණකු වූ කොටසට මායිම්:—

උතුරට: නිව්වැලි සහ ග්ලෙන්කෙයාන්වත්ත; නැගෙනහිරට: නිව්වැලිවත්තෙන් ඉතිරි කොටස; දකුණට සහ බටහිරට: එම

පී. බී. බුලන්කුලමේ, කාමිකම් සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා. වම් 1952 ක් වූ අප්‍රේල් මස 9 වෙනි දින කොළඹදීය.

1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කෝරළේ වල්ලිවල යන ගම පිහිටි පහත සඳහන් මායිම් ඇති ජුල්ගහදෙණිය නමැති ඉඩමෙන් අ. 0, රූ. 0, ප. 10 ක පමණ බිම් ප්‍රමාණයක්, මායිම්:—

උතුරට: මහපාර; නැගෙනහිරට: ඉහළ මැටිගන්තකුඹුර; දකුණට: දුරුගෙවල් පහළවත්ත; බස්නාහිරට: ජානිගේවත්ත හෙවත් වෙල් පහළවත්ත.

පී. බී. බුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

ඇමති කායාර්ථයේ අංකය: J/LGH/1688.

1952 ක් වූ ජූනි මස 20 වැනි දින කොළඹදීය.

L B. 2096.

1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබපත්තුව සහ කඩවත් සහරේ මාතර නගර සහ මායිම් ඇතුළත මැද්දවත්ත යන ගම පිහිටි නගර සීමය මේ වරිපණම් මැණීමේ නො. 0/25/50 —2 කේ බස්නාහිර—නො. 65 දරන විජේසිංහ වලවිවත්ත නමැති ඉඩමෙන් අ. 0, රූ. 0, ප. 1 පමණැති බිම් කැබැල්ල, මායිම්:—

උතුරට: තංගල්ලට යන මහපාර; නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: විජේසිංහ වලවිවත්තෙන් ඉතිරි ඉඩම් කැබැල්ල.

මෙම ලියුම් සම්බන්ධව ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමති කායාර්ථයේ නො. J/HLG/2075 දරන ලියමන සඳහන් කළ යුතුයි.

පී. බී. බුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

වම් 1952 ක් වූ ජූනි මස 16 වැනි දින කොළඹදීය.

No. L. 3325/J/AL/2079 (VE).

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මහලේ හතමුනගාල යන ගමේ තිබෙන අත්කන්දවත්ත නමැති වත්තෙන් අක්කර 77ක පමණ බිම් ප්‍රමාණය :—

- උතුරට : අත්කන්දවත්තේ ඉතුරු කොටස ;
- නැගෙනහිරට සහ උතුරට : ගම්සභා පාර ;
- බස්නාහිරට : වරදමුනේවත්ත සහ නො. 1,12,241; 1,12,242 සහ 1,12,245 දරණ පිඹුරු කඩදසිවල සඳහන් ඉඩම්ද, අංකන්දවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ, අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

1952ක්වූ මැයි මස 13 වැනි දින  
කොළඹදීය.

L. B. 2106.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබ්බපත්තුව සහ කඩවත් සතර තුළ වල්ගම යන ගම පිහිටි කොලම්ල්ලෙහේන වත්ත නමැති ඉඩමෙන් අ. 0, රු. 0, ප. 20ක පමණ බිම් ප්‍රමාණයක්, එහි මායිම් :—

- උතුරට : පුවක්වත්ත නමැති ඉඩම ;
- නැගෙනහිරට : එම ඉඩමේ නො. 674 දරණ සිතියමේ නො. 4B දරණ කැබැල්ල ;
- දකුණට : ගම්සභා පාර ;
- බස්නාහිරට : එම ඉඩමේ, එම සිතියමේ නො. 2 දරණ කැබැල්ල.

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ, අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

ඇමති කාර්යාලයේ නො. : J/HLG/2213,  
1952ක්වූ ජූනි මස 20 වැනි දින  
කොළඹදීය.

අංකය : LA/7418/J/AL/1464.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිගත්පත්තුවේ - හෙදිච්ආරච්චිගම පළාතේ පිහිටි මුලු උකතු ව අ. 9, රු. 2, ප. 35ක පමණ විශාලතියක් ඇති පහත සඳහන් බිම් කලීලිට මායිම් :—

- උතුරට : වැව්ගිලිමි ;
- නැගෙනහිරට : ආණ්ඩුමේ මුකලාන ;
- දකුණට : මඩවලගම කුඹුරු සහ
- බස්නාහිරට : ආණ්ඩුමේ මුකලානද.

ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු., ප.	ගමේ නම
පහළඵලපානකුඹුර	0 0 11	මහඋස්වැව
කුම්බුක්කහකුඹුර	0 0 11	එම
දන්ගහකුඹුර	0 0 10	එම
නිම්බිරිගහකුඹුර	0 0 11	එම
පහළඵලපානකුඹුර	0 0 33	එම
කුම්බුක්කහකුඹුර	0 0 33	එම
දන්ගහකුඹුර	0 0 22	එම
පහළඵලපානකුඹුර	0 0 33	කෝන්කඩවෙල
කුම්බුක්කහකුඹුර	0 0 33	එම
දන්ගහකුඹුර	0 0 22	එම
පහළඵලපානකුඹුර	0 0 11	එම
කුම්බුක්කහකුඹුර	0 0 11	එම
දන්ගහකුඹුර	0 0 10	එම
නිම්බිරිගහකුඹුර	0 0 11	එම
පහළඵලපානකුඹුර	0 0 11	එම
කුම්බුක්කහකුඹුර	0 0 11	එම
දන්ගහකුඹුර	0 0 10	එම
නිම්බිරිගහකුඹුර	0 0 11	එම
පහළඵලපානකුඹුර	0 0 11	මඩවැලගම
කුම්බුක්කහකුඹුර	0 0 11	එම
දන්ගහකුඹුර	0 0 10	එම
නිම්බිරිගහකුඹුර	0 0 11	එම
පහළදන්ගහකුඹුර	0 3 0	මහදිලුවැව
කුම්බුක්කහකුඹුර	0 1 0	ඉහලගම
දන්ගහකුඹුර	0 1 0	දික්වැව
නිම්බිරිගහකුඹුර	0 2 0	වරවැව
කොහොඹගහකුඹුර	0 2 0	මඩවෙලගම
කුම්බුක්කහකුඹුර	0 1 16	එම
එම	0 1 16	වරවැව
එම	0 1 16	දන්ගහවැව
එම	0 1 16	එම
දන්ගහකුඹුර	0 2 13	උරුකස්වැව
නිම්බිරිගහකුඹුර	0 0 28	එම
එම	0 0 9	වරවැව
එම	0 0 9	එම
එම	0 0 13	එම
නිම්බිරිගහකුඹුර	0 0 8	කෝන්කඩ.වෙල
එම	0 0 9	වැව්නවැවිය
එම	0 0 9	වරවැව
එම	0 0 10	එම
එම	0 0 12	එම
එම	0 0 12	මොරගහවැව
එම	0 2 0	වරවැව
එම	0 2 0	එම
කොහොඹගහකුඹුර	0 0 16	එම
එම	0 0 16	එම
එම	0 0 16	අඹුහුගම
පාලගහකුඹුර	0 0 16	වරවැව
එම	0 0 10	එම
එම	0 0 16	මාන්කුලම්
එම	0 0 16	මිල්ලව
එම	0 0 16	දික්වැව

පී. බී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධාන ඇමතිතුමාගේ, අණපරිදි,  
අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
සභාවර ලේකම්තුමා.

අංකය : LA/7418 J/AL/1464.

මේ 1952ක්වූ ජූනි මස 16 වන දින  
කොළඹදීය.

No. L. A. 7191 J/AL/664.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුමට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලාභාන්තරා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් භාවිතයේ ආරක්ෂිත ආරක්ෂිතය වූ ප්‍රවේශයට මුද්‍රාපත් කළුමනක් මෙම මෙයින් ප්‍රකාශ කරමි :

සුරැකුණු දිනක්කයේ දේවමෙදි හත්පත්කුමේ පන්තාව පළාතේ පහත සඳහන් නිලධාරීන්ට මාදිමි :—

ඉඩම් නම	ප්‍රමාණය, අ.ර.ප.	උතුරට දකුණට	නැගෙනහිරට බස්නාහිරට
ගම—වීරපොල			
(1) මහපාලුවත්ත	.. 0 0 33	.. මහපාලුවත්ත	.. ගෝඡුවාපුල
(2) සුරාපුකුඹුරහේන	.. 0 0 27	.. සුරාපුකුඹුරහේන	.. මහනලුවත්ත
(3) පහලකුඹුර	.. 0 0 18.02	.. පහලකුඹුර	.. මහගේකුඹුර
(4) මහගේකුඹුර	.. 0 1 8.02	.. මහගේකුඹුර	.. කනුකැවිය
ගම—පහල ඉමියගොඩ			
(5) කනුකැවිය	.. 0 0 12	.. කනුකැවිය	.. කනුකැවිය
(6) කනකරල්හේන	.. 0 1 11.24	.. කනකරල්හේන	.. ඉනිනිවැල
(7) ඉනිනිවැල	.. 0 1 1.98	.. ඉනිනිවැල	.. කනකරල්හේන
(8) දෙතිහාවැල	.. 0 1 28.96	.. බෝගහමුල්හේන	.. සියළු ගහමුල්වත්ත
(9) සියළුගහමුල්වත්ත	.. 0 1 5	.. සියළුගහමුල්වත්ත	.. බෝගහමුල්වත්ත
(10) බෝගහමුල්වත්ත	.. 0 0 26.98	.. බෝගහමුල්වත්ත	.. තලගහමුල්වත්ත
(11) තලගහමුල්වත්ත	.. 0 0 28.16	.. බෝගහමුල්වෙල	.. බෝගහමුල්වත්ත
(12) කොස්ගහමුල්වත්ත	.. 0 0 10.79	.. කොස්ගහමුල්වත්ත	.. කොලගහ මුල්වත්ත
(13) කොස්ගහමුල්වත්ත	.. 0 1 7.28	.. කොස්ගහමුල්වත්ත	.. මුලුතොටුල්වත්ත
(14) කලගහමුල්වත්ත	.. 0 1 18.52	.. කලගහමුල්වත්ත	.. කුඹුක්ගහකුඹුර
ගම—වීරපොල			
(15) පහලකුඹුර	.. 0 0 26.8	.. බවල්ලේකැලෑගල	.. බවල්ලේකැලෑ
(16) බවල්ලේකැලෑ	.. 0 0 1.86	.. බවල්ලේකැලෑගල	.. බවල්ලේ කැලෑ
(17) මහනලුවත්ත	.. 0 0 3.7	.. මහපාලුවත්ත	.. ගොන්තාවාපුලටවෙත්කරනලදඉඩම
(18) පහලකුඹුර	.. 0 0 12	.. පහලකුඹුර	.. පපුලකුඹුර
(19) පහලකුඹුර	.. 0 0 21.04	.. පහලකුඹුර	.. වෙත්කරනලද ඉඩම
(20) පහලපිටියකුඹුර	.. 0 1 0.04	.. පහලපිටියකුඹුර	.. පහලකුඹුර හේන
(21) පහලපිටියහේන	.. 0 0 11.96	.. පහලපිටියහේන	.. රදකොටුවහේන
ගම—ඉහල ඉමියගොඩ			
(22) රදකොටුවහේන	.. 0 0 25.24	.. රදකොටුවහේන	.. අප්පුලන්තොටහේන
(23) අප්පුලන්තොටහේන	.. 0 1 15.19	.. මහකුඹුරහේන	.. රදකොටුවහේන
(24) මහකුඹුරහේන	.. 0 0 28.81	.. මහකුඹුරහේන	.. මහකුඹුරහේන
(25) පහලවෙදකොටුවහේන	.. 0 0 22.12	.. පහලවෙදකොටුවහේන	.. මහකුඹුරහේන
(26) ඉහලවෙදකොටුව	.. 0 1 6.18	.. ඉහලවෙදකොටුව	.. ඉහලවෙදකොටුව
(27) පලාවැල්ල	.. 0 1 6.73	.. රදකොටුවකුඹුර	.. මහකුඹුර
(28) කුඹුක්ගහකුඹුර	.. 0 0 38.41	.. පහලකුඹුර	.. පහලකුඹුර
(29) පහලකුඹුර	.. 0 0 16.64	.. පහලකුඹුර	.. ගම්බර්ගහකුඹුර
(30) ගම්බර්ගහකුඹුර	.. 0 0 32.37	.. පහලකුඹුර	.. පිත්කුඹුර
ගම—පහලඉමියගොඩ			
(31) පිත්කුඹුර	.. 0 0 28.87	.. පිත්කුඹුර	.. මහකුඹුර
(32) මහකුඹුර	.. 0 0 7.18	.. මහකුඹුර	.. පන්සලවත්ත
(33) පන්සලවත්ත	.. 0 0 21.58	.. පන්සලවත්ත	.. මහකුඹුරපිල්ලාව
(34) මහකුඹුරපිල්ලාව	.. 0 0 23.96	.. මහකුඹුරපිල්ලාව	.. පන්සලවත්ත
(35) පන්සලවත්ත	.. 0 1 11.68	.. වෑවිපාල්ල	.. පන්සලවත්ත
(36) පන්සලගාවහේන	.. 0 1 4.35	.. පන්සලගාවහේන	.. පන්සලගාවහේන
(37) රුවනආලහේන	.. 0 1 2.96	.. රුවනආලහේන	.. පල
(38) මුල්ලනවලපිල්ලාව	.. 0 0 21.04	.. මුල්ලනවලපිල්ලාව	.. රුවනආලහේන
(39) මුල්ලනවලපිල්ලාව	.. 0 0 15	.. බලනවෙලපිල්ලාව	.. පට්ටවෙලකුඹුර
(40) පට්ටවෙලකුඹුර	.. 0 0 15	.. පට්ටවෙලකුඹුර	.. පට්ටවෙලකුඹුර

අංකය J/AL/664

වම් 1952 ක්‍රි.පූ. 16 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මුලන්කුලමේ, ඉඩම් හා ඉඩම් භාවිත ආරක්ෂිතයා.

Q 3721/J/CT/687.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුම අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුද්දී සිරිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

පලාතේ නො. A 3,110. ගම—කිරිල්ලපොහේ

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකරුගේ අය	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කිරිගහවත්ත, තලගහවත්ත, ගොරකගහලන්ද, දේවගහවත්ත, මාරගහවත්ත දැන්වීමහරවත්තේ තලකොටුව ආශ්චරි, හාරහේන්පිට පාංච පිහිටි තත්සේරු නො. 20/32 සහ 33 සහ 63 වැනි හරස් විවිධ පිහිටි නො. 63/1	ඉඩම, සිරි ගොඩනැගිලි 22යි, වතුරටැන්කි 2යි වැඩිකිලි 3 සහ මිද	බඩ්ලිමි. ඩී. ප්‍රනාන්දු මහත් මයා, 77 වැනි මාවත, කිරිල්ලපොහේ පාර, හැවි ලොකටුවම	10 0 26.62

ඉහත සඳහන් ඉඩමට කිරිකම, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංබන්ධතා කිසිවක් සියලු දෙනාම තම නමින් ගෝ. ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952 ක්‍රි.පූ. සැප්තැම්බර් මස 6 වැනි දින පෙරවර 10.30. ආ වේලාවට කොළඹ කම්මේරි රෝදි මා සම්මුඛ විග්‍රහය.

නවද වම් 1952 ක්‍රි.පූ. අගෝස්තු මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සංබන්ධතා සහ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීමට ගැන වන්දි පුල්ලමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුද්දී ග්‍රහය.

වම් 1952 ක්‍රි.පූ. 16 වැනි දින කොළඹ කම්මේරි රෝදිය.

ඇන්. මානික්ක ඉංජිනේරු, බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තවරයා.

LD 4155/J/HLG/332.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පහත දුම්රිය කොයාශයේ කෙන්ගල්ල නැමැති ගමෙහි පිහිටි අක්කර 2, රූ. 0, පාවස් 01.9යක් වූ මුල් ප්ලාන් නො A 1773හේ ලොට් නො. 1 දරන පල්ලේකලේ ගෘහස්ථ රාජවැල්ල කොයාශය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1952හේ අගෝස්තු මස 5වන දින පෙරවරු 9.30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1952කේ ජූලි මස 29 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මාවෙන (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඊ. ඊ. ලොකියර්, දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952කට වූ ජුනි මස 25වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

L. P. 6206.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම් :—අම්බලන්ගොඩ පොලිස් කාර්යාලය සහ උප පොලිස් සුපිරිස් වැස්සන්ගොඩගේ කාර්යාලය නැතිම සඳහා මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “ 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ ” පස්වෙනි කාරණයේ කරනිවෙන පංතාර්ථවලට ප්‍රකාරයට ප්‍රකාර කාරක සභාවේ නියෝගය පරිදි කායික හා ඉඩම් පිළිබඳ ඇතිකරුමාගෙන් නිසිඅකාර මව අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම් :—

සිතියමේ නො. P.P.A 1,225. ගම්—රත්දෙණි

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ.රූ.ප.
I සුන්නන්ගෙවත්ත	පොල් ඉඩමෙහි අවුරුදු 60ක් පමණ වයස් වූ පොල්ගස් 25ක් සහ 6 මාසයක් පමණ වූ පොල්පැල 2ක්ද සේර ගොඩනැගිලි 3ක් සහ සේර වැසිකිලියක්ද, බැමිමෙන් බැඳපු ලීදක් සහ බැමිමෙන් බැඳපු බිත්ති.	අම්බලන්ගොඩ රත්දෙණි පරිච්ඡේදයේ රුවන්සුර පරනෝලිස් දිලිව.	0 3 20.5

එබැවින් ඉඩම අයිතිකරුන්ගේම ආණ්ඩුවේ කලපනාව තිබෙන බව පොදුජනාධිපතිවරයාට දැනගැනීම සඳහා හඬවෙහි මගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය වීම් 1952කට අගෝස්තු මස 19වෙනි දින පෙරවරු 9.30හේ කවිචේරියේදී ආණ්ඩුවේ කාර්යාලයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත්, ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකම් නොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952කට වූ ජූලි මස 1වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

රේන්රයිට්, ආණ්ඩුවේ උප ඒජන්ත වීමස. L. A. 784.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ගම්—කොකුම්බේ ආදම්පාලකනීලධාරීතුමාගේ කොට්ඨාශය, යාපනය දිස්ත්‍රික්කය, යාපනය පළාත උතුර විස්තර

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, ලැම්බිසේස්.
I වෙත්කරකඩවූ අතිකෝකියස් පිරිවූ සහ මුල්ලෙයිකඩිඅඟි	ලීදක් සහිත ගොවිතැන් නොකල ඉඩම, එහි මායිම් මෙසේය :—උතුරට : ඇත්. කඳුසාම සහ අන් අයට අයිති දේපල, නැගෙනහිරට : මහපාර, දකුණට : නාගමුත්තු නොහොත් කඳුසාමගේ භාග්‍යාවට අයිති දේපල, බස්නාහිරට : මේලන්මුරුගන් සහ අන් අයට අයිති දේපල	අධ්‍යක්ෂකවරු, යාපනයේ සීඝ්‍ර විද්‍යාලය, යාපනය	127½

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අධ්‍යක්ෂකී කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට අගෝස්තු මස 15වෙනි දින සුම්භාග 10වැනිදාට යාපනයේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952කට වූ අගෝස්තු මස 7වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම අධ්‍යක්ෂකී කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට අගෝස්තු මස 21වෙනි දින උදේ 9.30ට මරදන්කඩවල ගම් උසාවියේදී මා සම්මුඛවිය යුතුයි.

වම් 1952කට වූ ජූනි මස 26වෙනි දින යාපනයේ කවිචේරියේදීය.

ඊ. ඒ. හබ්බන්, උතුරු පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ප්ලාන් අංකය Sup. No. I. F. V. P. 1, 196. ගම්—උලන්කුලම්

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	ප්‍රමාණය, අ.රූ.ප.
57 දුනුමඩලගහගේ න නොහොත් හේන	දුනුමඩලගහගේ න නොහොත් හේන	චිකිරලගේ ඩී.හී.බී.කේ, උලන්කුලම්, මරදන්කඩවල	0 1 1.6

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අධ්‍යක්ෂකී කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට අගෝස්තු මස 21වෙනි දින උදේ 9.30ට මරදන්කඩවල ගම් උසාවියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952කට වූ අගෝස්තු මස 14වන දිනට මත්තෙන් ඒ ඉඩම අධ්‍යක්ෂකී කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට අගෝස්තු මස 21වෙනි දින උදේ 9.30ට මරදන්කඩවල ගම් උසාවියේදී මා සම්මුඛවිය යුතුයි.

වම් 1952කට වූ ජූනි මස 23වෙනි දින අනුරාධපුර කවිචේරියේදීය.

ඩී. එච්. ද සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.



L. W. 3324.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කඩිගමුවේ මඩම සෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වූ ඉඩම උඩාගැනීමට සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරතිබෙන පොරොන්දුවලට ප්‍රකාරයට ගර කාඩ්කම් හා ඉඩම් පිටුවලට ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම නම්:—

නො.	ඉඩමේ නම	විස්තර	ගම්—වතුගෙදර නැගෙනහිර අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අත්තලාච්චන්ත, අඹුලි වල්ලියේ වත්ත, කඩිගමුවේ වත්ත, අම්බලාච්චන්ත	හේ, හේපැළ, 450කද, වත්තේ වයස අවුරුදු 10-15 අතර ඉංග්‍රීසියානු 13කද, අවුරුදු 30 වයසැති පොල්ගස් 1කද, කොළපැල 40කද, මංගෝලිකා පැල 54කද, උර්ගෙවිලි කපු අම්බලමකද තිබේ	සීමාසහිත ඉඩම වෙන්ගෙර මර් සමාගම, උඩුගලවත්ත, අමුර්තවල්ලිය, කොටස, භාලිඇල්ල, (ඒජන්තවරු වැරියන් සහ කොටස්දැරී)	0 1 39.7

එබැවින් ඉඩම් අයිතිකරුගේ මට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනාධිපතිවරයාට දැනගැනීම සඳහා හඟවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් ඇත්නම් සෑදෙන බව නැවතත් නොහොත් නැවතත් වෙනුවට ක්‍රියාකරණ අංශ මිම් 1952කට අදාළව මහ 9 වැනි දින 1952 ට 10 වැනි දින 1952 ට බදුලු කම්පවරියන්ගේ මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අනුමත අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනාව ඊට ඇත්නම් නැවතත් අයිතිකරුගේ ආකාරයට ක්‍රියා කිරීමට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මිම් 1952කට ප්‍රති මහ 28 වැනි දින බදුල්ලේ කම්පවරියන්ගේ, ඒ. අයි. මොහිදීන්, ආණ්ඩුවේ උප ඒජන්ත වහන්සේ.

රාජසන්නික මැණික් ඉඩම් බදුදීම

1. සබරගමුව පළාතේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ පහත සඳහන් රාජසන්නික ඉඩම්වල මැණික් ගරුකරුන්ට අවුරුදු බදුද වම් 1952කට අදාළව මහ 5 වැනි දින සිට අවුරුදු 10 කට දෙන හෙයින් ආණ්ඩුවේ ඒජන්ත උත්තරාණේ විසින් ඉල්ලුම් පත්‍ර මිම් 1952කට ප්‍රති මහ 22 වැනි දින පෙරවරු 10 30 වනතුරු භාර ගනු ලැබේ.
2. ඉල්ලුම්පත්‍රයේ සඳහන් මුදල ඉලක්කමෙන්ද අකුරෙන්ද ලිය යුතුය. ඉලක්කමෙන් ලියූ මුදල අකුරෙන් ලියූ මුදලට වෙනස්වද නොගොස් ලියූ මුදල අකුරෙන් නොතිබුණේත් ඉල්ලුම්පත්‍රය භාරගනු ලැබීමට ඉඩ තිබේ.
3. වැන්ඩර් දිනට කලින් එක එක ඉඩමට නොහොත් දෙපසට වෙන් වෙන් වශයෙන් රුපියල් 25 වැගින් රත්නපුරේ කම්පවරියන්ගේ නැන්පත්කල යුතුයි. ඒ ඒ ඉඩම් ඉල්ලුම්කරුන් වැන්ඩර් රුපියල් 25 හෝ කුඩා වශයෙන් අමුණ තිබිය යුතුය.
4. “Tender for the Right to Gem” එනම්:—මැණික් සෑදීමේ බලය ඉල්ලුම්කරුන් ඉල්ලුම්පත්‍රය යන වචන ලියුම් කවරයේ මතුපිට ලිය යුතුයි—එක එක ඉඩමට නොහොත් දෙපසට වෙන් වෙන් වශයෙන් ඉල්ලුම්පත්‍ර දීමට යුතුයි. ඒ ඒ ඉඩමට කලින් බැඳුණු මුදලේ කුඩා වශයෙන් ඉල්ලුම්පත්‍රයට ආණ්ඩුවේ යුතුයි.
5. ඉඩම් ඉල්ලුම්කරුගේ ඉදිරිපිට පෙනෙන්නට ඕනෑය. එසේ නැත්නම් නිසි බලයලත් ඒජන්ත කෙනෙක් හෝ ඒජන්තවරු උඩා ඉල්ලුම්පත්‍ර හරි ඒවා බව බදුපුකරුවන්ට ඕනෑය. යම්කිසි විටක සතුටුදායක වැන්ඩර් ඉඩම්වලට නොතිබුණේ නම් එම ඉඩම වහාම වෙන්දේසියේ විකිණීමට කලාප නායකරු ලැබේ.
6. යම් ඉල්ලුම්පත්‍රයක් හෝ ඉල්ලුම්පත්‍ර සියල්ලම භාර නොගැනීමේදී, ඉල්ලුම්පත්‍රයක් යම් කොටසක් භාරගැනීමේදී බලය සබරගමුව පළාතේ ඒජන්ත උත්තරාණේ වෙත කඩා ගන්නා ලදී.
7. ඒජන්ත උත්තරාණේ විසින් භාරගන්නා ලද ඉල්ලුම්පත්‍ර අයිතිකරුගේ ඉල්ලුම්පත්‍රවල සඳහන් මුදල් සමුණියෙන්ම ඒ වේලේම ගෙවන්නට ඕනෑය. නවද කොන්දේසි පිළිපැදීම ආදිය සඳහා බදුකරයකට ඇතුළුවෙන්නට ඕනෑය. බදු ඉඩම් උඩාගන්නට මාර්ගය ආදිය ඉහත සඳහන් මුදල වන රුපියල් 25 ආපසු දෙනු ලැබේ. වැන්ඩර් භාරගත් අය බදු මුදල් සමුණියෙන් නොගෙවුවොත් රුපියල් මිලියන රුපියල් 10 කට කටයුතු ලැබේ.
8. භාරගන්නා ලද ඉල්ලුම්පත්‍ර අයිතිකරුගේ විසින් නම නමන් ඉල්ලුම්කරුන්ගේද ඉඩම්වල පනල් ගොඩනගාදීමට සහ අවසරපත්‍රයේ කොන්දේසි කඩකිරීම වැළැක්වීමට සබරගමුව පළාතේ ඒජන්ත උත්තරාණේ විසින් නියමකරන්නට සූදානම් වූ රුපියල් සියයකට (රු. 100) වැඩිවැඩිකර මුදලක් එක එක ඉඩමට ඇප වශයෙන් නිසි දවසක් ඇතුළතදී කම්පවරියන්ගේ බදුන්ට ඕනෑය.
9. මෙම ඉඩම්වල බිම් ප්‍රමාණය පෙන්වීමකර තිබෙන්නේ සාමාන්‍ය වශයෙනි. යම් අන්දමකින් ඉඩම්වල හරි සමුණිය බිම් ප්‍රමාණය මෙහි පහත සඳහන් බිම් ප්‍රමාණයට වඩා අඩු බව දෙවනු පෙනීයන්නොත්, එම වෙනස සියයට 10ක් (10%) වැඩි කුඩා වීම බිම් ප්‍රමාණයේ අඩුපාඩුකම සම්බන්ධව මුදල් ආපසු ගැනීමට හෝ අඩුකරගැනීමට කරන ඉල්ලීම ආණ්ඩුව විසින් කලාප නායකරු නොලැබේ.
10. බදුද වලංගු කාලය තුළ බදුදෙන්නට සූදානම් ඉඩම් ඇති ගස්වලට යම් අලාභයක් සිදුවෙන්නට හෝ නැත්නම් ඉදිරිවැටෙන්නට සූදානම් එකී ගස්වල මර්තකම බදුකරයා විසින් ගෙවිය යුතුයි.

11. ඉඩම් ඉල්ලුම්කරුගේ නම නමන් ඉල්ලුම්කරුගේද ඉඩම වැඩ පටන්ගන්නා දිනය කොපම වෛග පරීක්ෂකතුමා වෙත දැන්විය යුතුයි. නවද එකී වෛග පරීක්ෂකතුමා පනල් විභාගයට ආවිට සියලුම පනල්වල වැඩ නවත්වා පරීක්ෂා කිරීමට ඉඩදිය යුතුයි.
12. වැඩිදුර කාරණ සබරගමුව පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත උත්තරාණේගෙන් උඩාගත හැකියි.

ඉඩම්වල විභාග

1. කුරුමි කෝරළේ දෙසියගල පිහිටි නො. F. V. P. 711, ප්ලාන් ලොට් නො. 110 කොටසක් වන දිගින් දිගින් 20 පමණ ඇති දෙසියගල දෙලට මායිම්:—  
උතුරට: බෝගොඩකන්දේ දෙල වැටෙන සානස සහ දෙසියා ගල දෙලේ ඉතිරි කොටස;  
නැගෙනහිරට: දෙසියගල දෙලේ දකුණු ඉවුර;  
දකුණට: කෙටගනේ දෙල වැටෙන සානස සහ එම දෙලේ ඉතිරි කොටස;  
බස්නාහිරට: දෙසියගල දෙලේ වම් ඉවුර.
2. අටකලන් කෝරළේ ගබ්බෙල පිහිටි දිගින් දිගින් 10 1/2 පමණ ඇති වත්තෙ කන්දේ දෙලේ කොටසට මායිම්:—(ගම්සභා පාර සඳහා දිගින් 1 පමණ ඉතිරි කර තිබේ).  
උතුරට: එම දෙලේ දකුණු ඉවුර;  
නැගෙනහිරට: ගබ්බෙල දෙල වැටෙන සානස;  
දකුණට: එම දෙලේ වම් ඉවුර;  
බස්නාහිරට: ගම්සභාපාර සඳහා ඉතිරි කර ඇති දිගින් 1 පමණ දිග කොටස.
3. කුරුමි කෝරළේ නයාවල පිහිටි නො. B. S. P. P. 657 ප්ලාන් ලොට් නො. 87 කොටසක් වන දිගින් දිගින් 18 පමණ වන හෙත්ද දෙලට මායිම්:—  
උතුරට: නො. B. S. R. P. 657 ප්ලාන් ලොට් නො. 207, පොලොන්නේන දෙල වැටෙන සානස;  
නැගෙනහිරට: හෙත්ද දෙලේ දකුණු ඉවුර;  
දකුණට: මිව්පලට ගත අඹුපාර;  
බස්නාහිරට: හෙත්ද දෙලේ වම් ඉවුර.
4. අටකලන් කෝරළේ මඩලකම පිහිටි නො. F. V. P. 19, ප්ලාන් ලොට් නො. 12 කොටසක් වන දිගින් දිගින් 26 පමණ ඇති නිසිදෙලට මායිම්:—  
උතුරට: එම දෙලේ ඉතිරි කොටස;  
නැගෙනහිරට: එම දෙලේ වම් ඉවුර;  
දකුණට: නො. F. V. P. 19, ප්ලාන් ලොට් නො. 12 නැගෙනහිර මායිම;  
බස්නාහිරට: එම දෙලේ දකුණු ඉවුර.
5. අටකලන් කෝරළේ ගබ්බෙල පිහිටි නො. F. V. P. 222, ප්ලාන් දිගින් දිගින් 30 පමණ වන රත්නවත ගඟට මායිම්:—  
උතුරට: එම දෙලේ දකුණු ඉවුර;  
නැගෙනහිරට: කන්දවල දෙල වැටෙන සානස සහ එම දෙලේ ඉතිරි කොටස;  
දකුණට: දෙලේ වම් ඉවුර;  
බස්නාහිරට: නො. F. V. P. 222, ප්ලාන් ලොට් නො. 99 දකුණු මායිම වන ගඟවත්තිනැන්තෙ වත්ත සහ දෙලේ ඉතිරි කොටස.

6. අවසරයක් කෙරුණු පනාපිටියේ පිහිටි නො. F. V. P. 221 පලාතේ කොටසක් වන දිගින් දිගින් දිගින් 41ක් පමණ ඇති රක්වාන ගඟ මායිම :—

උතුරට : එම දෙසල් දකුණු ඉවුර ;  
නැගෙනහිරට : නො. F. V. P. 221, ලොවි නො. 174 දකුණු මායිම වන හල්ලක් කොටස් සහ දෙසල් ඉතිරි කොටස ;  
දකුණට : දෙසල් වම් ඉවුර ;  
බස්නාහිරට : ගබ්බෙලව යන අඩි පාර.

7. කුරුමි කෝරළේ ගුරුඵවාන සහ පාලොඩ පිහිටි දිගින් දිගින් 32ක් පමණ ඇති එළවිම්ල ඇලේ කොටසකට මායිම :—

උතුරට : ඉරුරුගඟ වැටෙන ස්ථානය සහ එම දෙසල් ඉතිරි කොටස ;  
නැගෙනහිරට : දෙසල් දකුණු ඉවුර ;  
දකුණට : ප්‍රසිධිපාර සහ පාලමව ඉරුරුකර තිබෙන කොටස සහ එම දෙසල් ඉතිරි කොටස ;  
බස්නාහිරට : දෙසල් වම් ඉවුර.

8. නවදුන් කෝරළේ දිපපිටිය පිහිටි නො. F. V. P. 17 පලාතේ ලොවි නො. 63 කොටසක් වන දිගින් දිගින් 19ක් පමණ ඇති දෙවිඳිගඟ ඇලට මායිම :—

උතුරට : දෙසල් දකුණු ඉවුර ;  
නැගෙනහිරට : නො. F. V. P. 17 ලොවි නො. 118 එගොඩ දෙල වැටෙන ස්ථානය ;  
දකුණට : දෙසල් වම් ඉවුර ;

බස්නාහිරට : නො. F. V. P. 17 ලොවි නො. 112 දුන්දෙල වැටෙන ස්ථානය.

9. නවදුන් කෝරළේ දිපපිටිය පිහිටි නො. F. V. P. 17 පලාතේ ලොවි නො. 63 කොටසක් වන දිගින් දිගින් 27ක් පමණ ඇති දෙවිඳිගඟ ඇලට මායිම :—

උතුරට : දෙසල් දකුණු ඉවුර ;  
නැගෙනහිරට : නො. F. V. P. 17 පලාතේ ලොවි නො. 120 දෙවිඳිගඟ දෙල වැටෙන ස්ථානය ;  
දකුණට : දෙසල් වම් ඉවුර ;  
බස්නාහිරට : නො. F. V. P. 17 පලාතේ ලොවි නො. 118 එගොඩවත්ත දෙල වැටෙන ස්ථානය.

10. කඩිනමුද කෝරළේ පිටවල සහ අගස්පොකුණේ පිහිටි දිගින් දිගින් 33ක් පමණ ඇති වලඹේ ගඟේ කොටසකට මායිම ;

උතුරට : දෙසල් වම් ඉවුර ;  
නැගෙනහිරට : බෙලිඹුල්ල වැටෙන ස්ථානය සහ ගඟේ ඉතිරි කොටස ;  
දකුණට : ගඟේ දකුණු ඉවුර ;  
බස්නාහිරට : නො. F. V. P. 446 පලාතේ ලොවි නො. 38 හරස්පිටියේ අර වැටෙන ස්ථානය සහ ගඟේ ඉතිරි හරිට.

ඇම්. ජේ. ඇම්. මුසින්,  
අණවුණි උප ඒජන්ත උත්තාන්සේ.

විම් 1952ක්වූ ජූනි මස 27 වෙනි දින  
රත්නපුරේ කවිචේරියේදී.

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

1951 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු සි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා කේරුම් ගත යුතු වූ), 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, කාපිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රොවිඩන්සියාලු ජනරාල්වරයා විසින් මෙහි ප්‍රකාශ කරමි.

විම් 1952ක්වූ මැයි මස 21 වැනි දින  
කොළඹදී.

පී. ඩී. මුලන්කුලමේ,  
කාපිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

#### උපලේඛනය

නො. 91	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ජ. ප.
91	අත්දිකඳු හෙවත් කුඩාකඳු හේන	අවුරුදු 20 ක් පමණ වූ රබර් වැවිල්ලද, අඩි පාර ද, තාම්කාලිය කොළොවේ ලක් සහ හේන් වැවිල්ලක්	පී. ඩී. ඩී. ප්‍රනාන්දු, නො. 116 සහ 118, මහවිදිය, ගාල්ල	7 2 31
92	කුඩවිල	කුඹුර	එම	1 1 10
93	හෙපන් ඉල	දෙහිය සහ අගල	එම	1 3 25
94	අත්දිකඳු හෙවත් කුඩාකඳු හේන මහපන්විල	හේන් වැවිල්ල, දෙහිය සහ කුඹුරක්ද, අඩිපාරකින් කොටසක් සහ මේ ඉඩම උඩින් මුල් ඉඩම්කාරයාට යෑමට බලය ලත් පාරක්ද තිබේ	එම	0 1 19
95	අඩිකන්දේවන නොහොත් අඩිකඳු නොහොත් කුඩා කඳුහේන	අවුරුදු 20 ක්වූ හේන් වැවිල්ල සහ දෙහිය	එම	4 1 6
96	අඩිකඳු වත්ත නොහොත් අඩි කඳු නොහොත් කුඩා කඳුහේන	අවුරුදු 20 ක්වූ හේන් වැවිල්ල සහ අඩි පාරක්ද, මේ ඉඩම උඩින් දුල් ඉඩම් කාරයාට යෑමට බලය ලත් පාරක්ද තිබේ	එම	0 0 10
97	අඩිකඳු වත්ත නොහොත් අඩිකඳු නොහොත් කුඩා කඳුහේන	එම	එම	0 0 15
98	එම	අවුරුදු 20 ක්වූ හේන් වැවිල්ල සහ මේ ඉඩම උඩින් මුල් ඉඩම්කාරයාට යෑමට බලය ලත් පාරක් තිබේ	එම	0 0 22

මුළු ගණන .. 15 3 18

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 වූ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු සි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා කේරුම් ගත යුතු වූ), 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින්, කාපිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රොවිඩන්සියාලු ජනරාල්වරයා විසින් මෙහි ප්‍රකාශ කරමි.

විම් 1952ක්වූ මැයි මස 21 වැනි දින  
කොළඹදී.

පී. ඩී. මුලන්කුලමේ,  
කාපිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,  
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,  
ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

නො. A 1,341. දරණමුලික සිතියම ගම—බොරැල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බෙලිමල්තුඩුව	අඹුරු 50ක් වසැනි පොල් වත්තක්ද එහි පිහිටි ශ්‍රීදක්දෙහි	ඇම්. ආයි. මොහොමඩ් හජ්ජාද්, අඹුකර් ගොඩනැගිල්ල, වැලිගම	0 0 29
2	එම	අඹුරු 25-50ක් පමණ වසැනි පොල්වත්තක්ද එහි පිහිටි සීර් ගොඩනැගිල්ලක්ද වේ	එම	5 0 11
				එකතුව .. 5 1 0

L. D. B. 49/50.

Q. 4202/LRO/APL/2474/J/AL 1985.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර් වන මෙම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1952 ක්‍රි. සැප්තැම්බර් මස 6 වැනි දින ප්‍රථිභාග 9.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තැන්පත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද, එසේ පෙනී සිටින නැතහොත් විසින් වම් 1952 ක්‍රි. අගෝස්තු මස 23 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 23 වැනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබ්බසිකඩාර්, බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් ප්ලානයේ නොමිමරය A 2,923. ගම—ගලුතිටියාව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සික්ගහවත්ත	ඉඩම	එච්. දෙත් එලාර්ස් නො. 298, කඳුන සහ බටහම, උතුර	0 1 18
2	එම	එම	එම	7 3 19
				එකතුව .. 8 0 37

Q. 4134/LRO/APL/2065/J/AL 1819.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබ්බසිකඩාර් වන මෙම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1952 ක්‍රි. සැප්තැම්බර් මස 6 වැනි දින ප්‍රථිභාග 10ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තැන්පත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් විසින් වම් 1952 ක්‍රි. අගෝස්තු මස 23 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මස 23 වැනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබ්බසිකඩාර්, බස්නාහිර පළාතේ අණුවේ අතිරේක ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් ප්ලානයේ නොමිමරය A 3,036. ගම—කොහෙල්වතුගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරන්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බලුමුල්ලකුඹුර සහ හන්දරවෙල	කුඹුර	ඩී. ද සේරම් මහත්මයා සහ ඊ. ජී. ද සේරම් නෝනා, බැන්ඩියමුල්ල, ගම්පහ	0 2 37
2	එම	එම	එම	0 1 37
3	එම	එම	එම	3 1 0
4	එම	එම	එම	1 3 34
5	එම	එම	එම	2 0 26
				එකතුව .. 8 2 14

LRO/APL/4684 L P 6499.

1950 අංක 9 දරණ අණුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාලු දඹුල්ලකයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් බස්නාහිර ඒජන් රයිලි වන මෙම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1952 ක්‍රි. අගෝස්තු මස 4 වැනි දින ප්‍රථිභාග 9.15ට ගාල්ලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තැන්පත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතහොත් විසින් වම් 1952 ක්‍රි. ජූලි මස 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර ඉල්ලා වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. ජූලි මස 20 වැනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

ඒන්. රයිලි, අණුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලාතයේ නොමිලය A 1,334. ගම—මොරන්පිටියොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කන්කනන්කන්තිරියේ වත්කම	අවුරුදු 60ක් වයස ඇති පොල් ඉඩමෙහි ශ්‍රීදක් සහ අඟල	හබරදුගේ බහලුවන්ගේ පදිංචි ඒ. ආර්. ගුනසේකර	0 2 22
2	එම	.. අවුරුදු 60ක් වයස ඇති පොල් ඉඩම	එම ..	.. 0 0 9
3	එම	.. අවුරුදු 60ක් වයස ඇති පොල් ඉඩමෙහි අඟලෙන් කොටසක්	එම ..	.. 0 0 16
එකතුව				.. 0 3 7

L. A. 932/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිනි 1952ක්වූ අගෝස්තු මස 15 වෙනි දින පුච්භාන 10ට යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මිනි 1952ක්වූ අගෝස්තු මස 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිනි 1952ක්වූ ජූනි මස 27 වෙනි දින යාපනයේ කවිචේරියේදීය.

උපලේඛනය

පී. ජේ. හබ්සන්, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

මූලික පලාතයේ නොමිලය A 1,628. ගම—සුනලෙයිත්තඩුවාන

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කම්පන් කලබිඬු කරයන් කලබිඬු කිරිඳිලොයි	පොල්අතු පැලක්ද, පොල්ගස් 4ක්ද, කල් වත්කන්ද, පිට මාර්ගේ වැට දිගේ කොහොඹගස් 6ක්ද, කොහොඹ මුල් 4ක්ද, සේන පාච්ඡිම නවද මෙම අයිතිවාසිකම් කියා තිබේ: (1) මීට යාබද ඉඩමෙහි නිරිත දිගින් පිහිටි ශ්‍රීදේවතුරන් කොටසක්ද, (2) ඉහත (1) වෙනි ඡේදයේ පෙන්වා තිබෙන ශ්‍රීදේව එන පාරද; (3) වතුර පාර පාහිමි කිරීමටද; (4) පිට මාර්ගේ පිහිටි කොහොඹගස්වල කොටසකටද අයිතිවාසිකම් කියා තිබේ.	කදිරිකාමර්නසිපු, කුළුඟුන් එලා ලෙසි උතුර, ඩුන්නාසම්	2 3 11.0
එකතුව				.. 2 3 11.0

L. A. 943/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මිනි 1952ක්වූ අගෝස්තු මස 15 වෙනි දින පුච්භාන 10.30ට යාපනයේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
  - (ආ) නවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මිනි 1952ක්වූ අගෝස්තු මස 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිනි 1952ක්වූ ජූනි මස 27 වෙනි දින යාපනයේ කවිචේරියේදීය.

උපලේඛනය

පී. ජේ. හබ්සන්, උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන.

මූලික පලාත නො. 1730. ගම—මවුලතොටතැනෙහි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	සුරක් ගලවිඬුකඩු	අවුරුදු 10-15ටත් අතරේ කල්ගස් 20ක්ද, අවුරුදු 10-20ටත් අතරේ පොල්ගස් 7ක්ද සහිත වත්කම	කේ.වන්මුහම්, උබතොටතැනෙහි, වෙලතොට	0 1 3
2	එම	.. අවුරුදු 5-15ටත් අතරේ පොල්ගස් 109ක්ද, අවුරුදු 25ක්වූ කල්ගස් 82ක්ද, අවුරුදු 5-15ටත් අතරේ කල්ගස් 75ක්ද, අවුරුදු 5-10ටත් අතරේ කොහොඹගස් 14ක්ද, තාවකාලික කටුමැටි පැලක්ද ගලෙන් සෑදූ ශ්‍රී. 3 ක් සහිත වත්කම	එම ..	.. 2 0 26
(1947ගේ ආණ්ඩුවේ ඉඩම් ආඥාපනත යටතේ ආණ්ඩුවේ ඉඩම්ගැබ් වෙන්කරන ලද හෝ වෙන් කිරීමට සිත් තිබෙන සෑම කොටසක්ම හැර)				එකතුව .. 2 1 29

**காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரம்**

காணியுரிமை நிரணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 2,775 (இரத்தினபுரி)

இத்தொடரிலுள்ள திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258, 259, 260, 261, 262, 263, 264, 265, 266, 267, 268, 269, 270, 271, 272, 273, 274, 275, 276, 277, 278, 279, 280, 281, 282, 283, 284, 285, 286, 287, 288, 289, 290, 291, 292, 293, 294, 295, 296, 297, 298, 299, 300, 301, 302, 303, 304, 305, 306, 307, 308, 309, 310, 311, 312, 313, 314, 315, 316, 317, 318, 319, 320, 321, 322, 323, 324, 325, 326, 327, 328, 329, 330, 331, 332, 333, 334, 335, 336, 337, 338, 339, 340, 341, 342, 343, 344, 345, 346, 347, 348, 349, 350, 351, 352, 353, 354, 355, 356, 357, 358, 359, 360, 361, 362, 363, 364, 365, 366, 367, 368, 369, 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, 380, 381, 382, 383, 384, 385, 386, 387, 388, 389, 390, 391, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 401, 402, 403, 404, 405, 406, 407, 408, 409, 410, 411, 412, 413, 414, 415, 416, 417, 418, 419, 420, 421, 422, 423, 424, 425, 426, 427, 428, 429, 430, 431, 432, 433, 434, 435, 436, 437, 438, 439, 440, 441, 442, 443, 444, 445, 446, 447, 448, 449, 450, 451, 452, 453, 454, 455, 456, 457, 458, 459, 460, 461, 462, 463, 464, 465, 466, 467, 468, 469, 470, 471, 472, 473, 474, 475, 476, 477, 478, 479, 480, 481, 482, 483, 484, 485, 486, 487, 488, 489, 490, 491, 492, 493, 494, 495, 496, 497, 498, 499, 500, 501, 502, 503, 504, 505, 506, 507, 508, 509, 510, 511, 512, 513, 514, 515, 516, 517, 518, 519, 520, 521, 522, 523, 524, 525, 526, 527, 528, 529, 530, 531, 532, 533, 534, 535, 536, 537, 538, 539, 540, 541, 542, 543, 544, 545, 546, 547, 548, 549, 550, 551, 552, 553, 554, 555, 556, 557, 558, 559, 560, 561, 562, 563, 564, 565, 566, 567, 568, 569, 570, 571, 572, 573, 574, 575, 576, 577, 578, 579, 580, 581, 582, 583, 584, 585, 586, 587, 588, 589, 590, 591, 592, 593, 594, 595, 596, 597, 598, 599, 600, 601, 602, 603, 604, 605, 606, 607, 608, 609, 610, 611, 612, 613, 614, 615, 616, 617, 618, 619, 620, 621, 622, 623, 624, 625, 626, 627, 628, 629, 630, 631, 632, 633, 634, 635, 636, 637, 638, 639, 640, 641, 642, 643, 644, 645, 646, 647, 648, 649, 650, 651, 652, 653, 654, 655, 656, 657, 658, 659, 660, 661, 662, 663, 664, 665, 666, 667, 668, 669, 670, 671, 672, 673, 674, 675, 676, 677, 678, 679, 680, 681, 682, 683, 684, 685, 686, 687, 688, 689, 690, 691, 692, 693, 694, 695, 696, 697, 698, 699, 700, 701, 702, 703, 704, 705, 706, 707, 708, 709, 710, 711, 712, 713, 714, 715, 716, 717, 718, 719, 720, 721, 722, 723, 724, 725, 726, 727, 728, 729, 730, 731, 732, 733, 734, 735, 736, 737, 738, 739, 740, 741, 742, 743, 744, 745, 746, 747, 748, 749, 750, 751, 752, 753, 754, 755, 756, 757, 758, 759, 760, 761, 762, 763, 764, 765, 766, 767, 768, 769, 770, 771, 772, 773, 774, 775, 776, 777, 778, 779, 780, 781, 782, 783, 784, 785, 786, 787, 788, 789, 790, 791, 792, 793, 794, 795, 796, 797, 798, 799, 800, 801, 802, 803, 804, 805, 806, 807, 808, 809, 810, 811, 812, 813, 814, 815, 816, 817, 818, 819, 820, 821, 822, 823, 824, 825, 826, 827, 828, 829, 830, 831, 832, 833, 834, 835, 836, 837, 838, 839, 840, 841, 842, 843, 844, 845, 846, 847, 848, 849, 850, 851, 852, 853, 854, 855, 856, 857, 858, 859, 860, 861, 862, 863, 864, 865, 866, 867, 868, 869, 870, 871, 872, 873, 874, 875, 876, 877, 878, 879, 880, 881, 882, 883, 884, 885, 886, 887, 888, 889, 890, 891, 892, 893, 894, 895, 896, 897, 898, 899, 900, 901, 902, 903, 904, 905, 906, 907, 908, 909, 910, 911, 912, 913, 914, 915, 916, 917, 918, 919, 920, 921, 922, 923, 924, 925, 926, 927, 928, 929, 930, 931, 932, 933, 934, 935, 936, 937, 938, 939, 940, 941, 942, 943, 944, 945, 946, 947, 948, 949, 950, 951, 952, 953, 954, 955, 956, 957, 958, 959, 960, 961, 962, 963, 964, 965, 966, 967, 968, 969, 970, 971, 972, 973, 974, 975, 976, 977, 978, 979, 980, 981, 982, 983, 984, 985, 986, 987, 988, 989, 990, 991, 992, 993, 994, 995, 996, 997, 998, 999, 1000.

1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந்தேதியிலுள்ள கொழும்பி துறைமுக காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோற்றி கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யூ. எப் அபயக்கோன, காணியுரிமை நிரணய உத்தியோகத்தார்.

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிதற்களைக்கொண்ட காசிகள், உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் டெரிபிசர்) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அலுவல்களின் அளவைப்படைககள் (சர்வெயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிகளை வற்றினின்றானுள்ள வழியறிந்த அக்காணிகளுக்குள்ள உரிதராமென்பதை அறிந்துகொள்ள.

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணிக் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சபரிதகமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், அறநகல்வா கோழை, கண்டாவெல் பற்றுலா சேர்ந்த கொற்றிம்புல்லல் கிராமத்தினுள்ள இக்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மேல்லைக் குளிருக்கின்றன—

வடக்கு : கொற்றிம்புல்லல் டொலாவின் பகுதி, (மெத்கோழையை சேர்ந்த பிறற்கண்ட, கொற்றிம்புல்லல், நிகவறுகொட கிராம எல்லைகள்) எல்லா ஆரெ டொலாவின் பகுதி (மெத்கோழையை சேர்ந்த இயிமனரோற்ற) விக்கிறுவிற கிராம எல்லைகள்) மெத்கோழையை சேர்ந்த விக்கிறுவிற கிராமத்தின் எல்லை.

கிழக்கு : மெத்கோழையை சேர்ந்த விக்கிறுவிற, யற்றிபுல்லல் கிராம எல்லைகள், ஹாற்றைக் கிராமத்தின் எல்லை, மாற்குறையறு டொலாவின் பகுதி (ஹாற்றைக் கிராமத்தின் எல்லை) ஹாற்றைக் கிராமத்தின் எல்லை பகம்குற ஆறின் பகுதி, ஹாற்றைக் கிராமத்தின் எல்லை.

தெற்கு பகம்குற ஆறின் பகுதி (ஹாற்றைக் கிராமத்தின் எல்லை, குடா ஓயாவின்மும் முகுணமல் ஓயாவின்மும் பகுதிகள் (பதுலெகம கிராமத்தின் எல்லை).

மேற்கு : முகுணமல் ஓயாவின் பகுதி (பதுலெகம, தலகல்கண்ட கிராம எல்லைகள்) முகுணமல் ஓயாவின் பகுதி (மெத கோழையை சேர்ந்த அல்கொல் மட கிராமத்தின் எல்லை).

இலக்கையளவை கிராமப்படம் நி. 878.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
2	பிறற்கண்ட ஹேளையாய (கொற்றிம்புல்லல் டொலாவின் சேமிப்பு)	0 0 38
3	ஷே (நாபாயச்சம் வாயக்கால)	0 1 11
4	நாபாயச்சம் வாயக்கால	0 0 7
5	கலெனேனே அதுற	1 1 26
6	(அடிப்பாறை)	0 0 29
7	மெல்லனெவத்த	0 2 31
8	மெடவற்ற	0 2 13
9	கொலொங்குறையறு	3 0 2
10	மலடொல் (அருவி, வற்றிய)	0 0 19
11	லியடெனேனே அதுற	8 2 26
12	லியடெனேனேன்கல் (கற்பாறை)	0 3 9
13	சுறுகறையையாய, கலெனெனெவத்த, ருக்கத்த மனடிய, டெனேனேனையாய, பொலவற்றெனேனையாய, வலெனெனெவத்தையாய, போகாறையாய, புறவலெனேனையாய, ஹைலகண்டெனேனையாய, பிறற்கண்டெனேனையாய, பிறற்கண்டெனேனையாய, பிறற்கண்டெனேனையாய, கலெனெனேனையாய, பல்லெனெனெவத்தையாய, கலெனெனெவத்தையாய, பல்லெனெனெவத்தையாய, பமபற மெடெனேனே, வலெனெவத்த, வலெனெவத்தையாய, டெல்குறையையாய, லியடெனேனையாய, கொலொங்குறையையாய, கலெனேனையாய	454 2 13

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
14	(அடிப்பாறை)	0 0 16
15	பல்லெனெனெவத்தையாய (சவக்கால)	2 1 4
16	டெனேனேனெவத்த	0 1 36
17	மல டொல் (அருவி, வற்றிய)	0 0 35
19	லொல்குறையறு	0 3 22
20	கொற்றிம்புல்லல்	0 3 31
22	(அடிப்பாறை)	0 0 37
23	சியமபலகறையறு (கொற்றிம்புல்லல் டொலாவின் சேமிப்பு)	0 0 27
24	சியமபலகறையறு (ஷே)	0 1 16
25	ஷே	1 2 31
27	மீகாறையறு	1 0 7
29	(நாபாயச்சம் வாயக்கால)	0 0 6
30	அருனெனேனே (நாபாயச்சம் வாயக்கால) அருவி ஹே சேமிப்பு	0 1 22
31	கொற்றிம்புல்லல் டொல் (அருவி, அரைவாசி விசாலம்)	7 0 30
32	மலடொல் (அருவி, வற்றிய)	0 0 12
33	மலவத்த	0 3 27
34	பலவத்த	0 0 31
36	(அடிப்பாறை)	0 0 1
37	குமபுக்கறையறு (கொற்றிம்புல்லல் டொலாவின் சேமிப்பு)	0 0 15
41	கொற்றிம்புல்லல் டெனேனே, மீகொற்றிம்புல்லல்	5 1 0
42	கொற்றிம்புல்லல் டெவத்த	0 2 17
44	(கனசபாவா பாறை)	0 0 10
47	(கனசபாவா பாறை)	0 3 21
48	கொலொங்குறையறு, வெவெனெனெவத்த	6 1 3
49	(அடிப்பாறை)	0 0 12
51	அலெனெனெவத்த	0 1 32
52	ஹேளையாயகெவத்த	1 0 8
56	எறமபலகறையறு டொல் (அருவி, வற்றிய)	1 1 28
57	(அடிப்பாறை)	0 0 3
58	எறமபலகறையறு	4 3 33
59	வினாரெவத்த (கற்கோயிலுக்கான சேமிப்பு)	1 0 29
61	(பொதுணை கிணறு)	0 0 2
63	சல்குறையறு டொல் (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 2 24
64	மிரியுனகாசெ ஹேன	1 2 10
66	மலடொல் (அருவி, வற்றிய)	0 0 4
67	மாயிமகுறையறு	2 1 13
68	(அடிப்பாறை)	0 1 9
69	(ஷே)	0 0 4
70	பிறற்குமபுற	0 3 13
72	(பொதுணை கிணறு)	0 0 1
73	(அடிப்பாறை)	0 1 0
75	நரிகுறையறு	0 3 14
76	கொலொங்குறையறுகொடெனேன	0 1 39
77	மாற்குறையறு டொல் (அருவி, வற்றிய)	2 1 27
80	ஹோமபொலெனேன	2 1 33
82	கலெனெனெவத்த	0 0 25
83	வெவெ ஆற (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 1
85	கலெனெனெவத்த	1 2 5
89	தலகலவத்த	0 2 34
91	வெவெ ஆற (அருவி, வற்றிய)	0 1 20
92	கலெனெனெவத்த	0 3 32
93	(பொதுணை கிணறு)	0 0 1
94	கனறெவத்த	1 3 9
95	வீற்றெனெனெவத்த	0 0 28
97	கனறெவத்த	0 1 0
100	கலெனெனெவத்த, கோங்குறையறு, கொடெனெவத்த	2 2 27
102	வெவெனெனெவத்த ஹேன, உனெனெனெவத்த, மெட மனடிய, வெவெனெனெவத்த	7 0 15
103	ஹலபாறையறு	0 3 0
105	வெவெனெனெவத்த	0 3 32
106	(கனசபாவா பாறை)	0 0 32
107	சியமபலகறையறு	0 1 20
108	சியமபலகறையறு	0 2 17
109	சியமபலகறையறு	0 1 8
114	நடாகெவத்த	0 2 14
115	சல்குறையறு (கற்கோயிலுக்கான சேமிப்பு), முற்றெனெனெவத்த, அற மபலகறையறு	149 0 39
116	சல்குறையறு	3 2 12
117	(கனசபாவா பாறை)	0 1 28
118	நடாகெவத்த	0 1 17
119	வீற்றெனெனெவத்த, சியமபலகறையறு	17 2 33
120	(அணைக்கட்டு) (பாவிமாமல் கிடப்பது)	0 2 7
121	மாற்குறையறு டொல் (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 1 7
122	வீற்றெனெனெவத்த	9 2 26
123	முற்றெனெனெவத்த	32 1 18

காணித் துறை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
124	நெனக்கெவத்த	0 0 34
125	(அடிப்பாலை)	0 0 27
127	லனடெகெதறவத்த	0 2 18
129	எஹெல்குறவத்த	0 2 14
130	லுல்கபொலெறேன (ஹீனடொடங்குற நெனதிரி கோண லதானத்திற்கான சேமிப்பு)	0 0 2
131	வெவெல்கெறறியெய்யாய, ஹீனடொடங்குறநெனதிரி யாய, ஹலம்பகஹலெய்யாய, கலஹீனெய்யாய, அறம்பகஹலெய்யாய	245 2 4
132	அம்பலம்	0 0 1
133	லெனவல்குறநெனயாய, அலலது எயிறறில்குறறிய, லெனவல்குறநெனயாய, வெவெல்கெறறியெய்யாய, அமுனெறேன	82 2 39
134	ஹீனிகெறறிடொலெ அதுற	17 2 22
135	ஷெ (ஊறுறுக்கான சேமிப்பு)	0 1 20
136	எலா	0 0 1
137	ஹீனிகெறறிடொலெ அதுற	43 2 39
138	ஷெ	10 0 9
139	ஷெ	37 1 36
140	(அருவி)	1 0 5
141	டெல்குறநென அதுற	3 3 11
142	ஷெ	6 1 24
143	வல்கடவறுயாயெ அதுற	8 2 8
144	முகனாமல் ஓயா (அருவி, அரைவாசி விசாலம்)	7 3 20
145	போகாஹயாய, டெஹிகல்வத்த, வல்கடகுமுடிறையாய, டெமோடற ஓமாற, வல்கடெ ஓமாற	31 3 14
150	வலவவத்த	0 3 12
151	எனடெருகெறறியெய்யாய, டியுல்குறகொறறுவ	11 1 32
152	ஹனவனெகெறகொப்புல (சவககலை)	0 3 32
153	டியுல்குறகொறறுவ	0 1 10
154	ஷெ	0 1 18
155	நிக்ககொலெறேன	1 2 2
156	ஹீனிகெறறி டொலெ அதுற (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 2 7
157	(நீர்பாயச்சம வாயக்கால)	0 1 26
158	ஹீனிகெறறிடொலெ அதுற (வெவுடெனி ஆறவுடன் சேமிப்பு)	0 1 4
159	நிக்ககொலெறேன (ஷெ)	0 2 13
160	ஷெ (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 11
161	ஷெ டியுல்குறகொறறுவ, எனடெருகெறறியெய்யாய, (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	1 2 7
163	மலடொல (அருவி, வறறிய)	0 0 20
164	கறம்பெய்யாய	1 0 3
165	ஹலம்பகஹலெய்யாய, கறம்பெய்யாய, பனிக்கெயெல்லெய்யாய	45 3 36
166	தனகலநாகல (கறபாறை)	2 0 3
167	வடகஹ உலபொதெ ஆற (அருவி)	1 0 39
168	வெவுடெனி ஆற, ஹீனிகெறறிடொலெ (அருவி)	6 1 24
169	கறம்பேறேன (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 11
170	(நீர்பாயச்சம வாயக்கால)	0 0 5
171	பீலடெனியெறேன (வெவுடெனி ஆறவுடன் சேமிப்பு)	0 1 10
172	வெவுடெனியாரெறழக்கலா (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 27
173	உனகெறறியெய்யாய (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 20
174	வெவுடெனியாரெறழக்கலான, பீலடெனியெறழக்கலான (வெவுடெனி ஆறவுடன் சேமிப்பு)	0 2 0
175	உனகெறறியெய்யாய, உனகெறறியெ	6 1 10
177	உனகெறறியெய்யாய	2 2 15
181	(அடிப்பாலை)	0 1 12
182	கலபலெறேன (அருவியுடன் சேமிப்பு)	1 0 32
183	அமுனெகொடெறேன, கலபலெறேன (அருவியுடன் நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 3 22
184	(நீர்பாயச்சம வாயக்கால)	0 0 18
185	அமுனெகொடெறேன, கலபலெறேன (நீர்பாயச்சம வாயக்காலுடன் சேமிப்பு)	0 2 25
186	கலபலெறேனய்யாய, டம்பகஹலெய்யாய	78 0 8
187	டம்பகஹலெய்யாய	1 1 31
189	மானங்கல (கறபாறை)	46 0 27
190	ஹலம்பகஹலெய்யாய, கறகாஅலெறேன	10 2 38
191	பகமீகஹ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	1 0 30
192	கலபலெய்யாய, டம்பகஹலெய்யாய, வணறுவறவறவெய்யாய	126 0 31
193	கனடெலெவெல (குளமுட அணைக்கடமு)	6 0 29
195	(அடிப்பாலை)	0 0 8
196	பீஹீறறியெ ஓமாற	0 3 18
197	குடர ஓயா (அருவி, அரைவாசி விசாலம்)	5 3 18
மொத்தம்		1624 1 19

காணியரிமை நிர்ணயச் சட்டம்.

காணியரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,776 (இரத்தினபுரி).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆடி (ஜூலை) மாதம் 4 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையெர்ப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டிய செய்வது முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.

1952 ம் ஆடி (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற் கொடுக்கப்பட்டது.

எம் டபிள்யு எப். அபயக்கோன, காணியரிமை நிர்ணய உத்தியோகத்தார்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசுத உறைகளின் இடது கைப்பக்க மேல் பூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலெமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காணியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியரித்த அக்காணிகளுள் உரித்தாகுமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டி.லத்திரிக், அறற்கலன் கோறீன கனடெலெ பற்றுணைச் சோந்த ஹாறன்கல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்கு னிருக்கின்றன:—

வடக்கு. கொற்றிமடில்வல கிராமத்தின் எல்லை மாறகஹவத்த டொலா வின பகுதி (கொற்றிமடில்வல கிராமத்தின் எல்லை) கொற்றிமடில்வல கிராமத்தின் எல்லை வெவெ ஆறவின பகுதி (மெட் கோறீனையைச் சோந்த யறறிபல்கமுவ கிராமத்தின் எல்லை) மெட் கோறீனையைச் சோந்த யறறிபல்கமுவ, கொலேகேவ ஆறவின பகுதி (மெட் கோறீனையைச் சோந்த யறறிபல்கமுவ கிராமத்தின் எல்லை);

கிழக்கு. கொலேகேவ ஆறவின பகுதி (மெட் கோறீனையைச் சோந்த யறறிபல்கமுவ கிராமத்தின் எல்லை) யறறிபல்கமுவ ஆறவின பகுதி (தேடுப்பொ பிரதம படம் நி 9 என எல்லையும் கலபாய கிராமத்தின் எல்லையும்) மெல்லகஹ ஆறவின பகுதி (கலபாய கிராமத்தின் எல்லை);

தெற்கு. மெல்லகஹ ஆறவின பகுதி, உலபொற ஆற, (கலபாய கிராமத்தின் எல்லை) கலபாய கிராமத்தின் எல்லை, குடா ஓயாவின பகுதி (முற்றெறுபொல கிராமத்தின் எல்லை);

மேற்கு. குடா ஓயாவின பகுதி (முற்றெறுபொல, படுலெகம் கிராம எல்லைகள்) பகமீகஹ ஆறவின பகுதி (கொற்றிமடில்வல கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 879

காணித் துறை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2	றனபாருகேவத்த	0 2 34
4	றனபாருகே ஹேன, கலகொடஹீன, போகாஹு ஹேன	11 1 16
5	கப்புலனடெவத்த	0 1 4
7	கலஹகஹழக்கலானெ அதுற	3 3 6
9	கப்புலனடெவத்த	1 0 27
10	கலகொடெஹீனனெவத்த	1 1 11
11	னெவத்த	0 1 38
12	(அடிப்பாலை)	0 0 28
14	வெவ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 35
15	வியனகெறேன, கறனகெறேன, கலஹகஹழக்க லானெய்யாய, உடஹகொடெய்யாய, கெஹெலவற்று கனடெய்யாய, ஜிஷுல்கஹலனட, கலபிறற்கலலனட	56 3 25
16	எகொடவத்த	0 2 29
18	கலுவாடுவத்த	0 3 0
20	(கனசபாவா பாதை)	1 1 29
21	டம்பெவத்த	1 0 17
22	கடெவத்த	1 1 2
23	பனிக்கெபெடுவத்த	1 1 37
27	பீகாஹுஹேனெவத்த	0 1 18
29	கெகுனகஹவத்த	2 0 20

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.	காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
31	மஹாயாய, தமபிகெமனடிய, மஹாயாய, மஹாயாய	46 0 32	115	கஹறகஹவத்த	1 3 4
32	மஹாயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 25	116	மைலக்கஹவத்த	0 1 13
33	(வாயக்கால)	0 0 1	117	ஷே	1 0 37
35	(அடிப்பாலை)	0 0 8	118	(அடிப்பாலை)	0 0 6
36	(அடிப்பாலை)	0 2 5	119	(ஷே)	0 0 37
37	மஹாயாய, டமின்னகெற்றிய, கமதபொலையாய	93 2 26	120	(ஷே)	0 0 4
38	மாறகஹவத்து டொல (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 1 7	122	வெவெகொடவத்த	0 0 29
39	கலஹிரையாய	3 0 38	123	டமபெவத்த	0 1 21
40	(அடிப்பாலை)	0 0 8	125	டிகனவலையாய, எமிதிலைனகெற்றிய, தெனையிற்றையாய, டமின்னகெற்றிய, மஹாயாய, கெகுனகஹ	
42	மாறகஹவத்துடொல (அருவி, வறறிய)	4 0 14		தேன, மிகஹாதென்னையாய, பறறலவறறேதேன, பெல்டாசசயாய, பம்பறகலையாய, இல்லுகபெலெலை	229 2 29
43	(அருவி)-(வறறிய)	0 0 21	126	பறலவறறறுள்ள	11 3 19
44	கெகுன எலல	9 0 4	127	இல்லுகபெலெலைவத்த	0 2 10
45	கலஹிரையாய, இனடிகடஹெனயாய, ஹெலமகல லனடெயாய, வறறுபொலகலெதேன, வலனியெயாய	69 3 29	128	இல்லுகபெலெலைகெகுமபுற	0 1 37
46	ஹெலமபகஹலனடெமுககலான	3 1 38	129	நிலவலகலதேன, புவக்கஹஹெலெயாய	31 2 39
47	பகமிகஹ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	1 0 30	130	புவக்கஹஹெலெ அதுற	74 1 7
48	ஹெலமபகஹலனடெமுககலான (கற்பாறை)	5 1 8	131	எலனடையாய, வலனியாய, கோனகெபுலனடெயாய, கோனகெபுலனடெயாய, வனடுறுவறறெ ஓமற, கோனகெபுலனடெதேன	75 0 26
49	வலனியாய அதுற	29 3 0	132	வறுபொலெகல (கற்பாறை)	3 0 39
50	எலஉடமுககலான	5 0 26	133	வலனியாயகல (கற்பாறை)	0 1 26
51	புவக்கஹஹெலெ அதுற	3 1 34	134	வலனியாய அதுற	10 0 34
52	எல உட ஆற (அருவி)	4 1 21	135	கோனகெபுலனடெமுககலான	6 3 28
53	கஹகெற்றிய ஆற (அருவி, வறறிய)	2 3 25	136	மகுனகஹயாய, கொடகவெலெனென, அல்கொல லனடெயாய, பலுகபெடெயாய, டெமெறகஹ லனட, எலனடையாய, கலடெகெயாய, கறறுவெயாய, றுகெயாய, டெனியெதேன, பறறகெற்றியெயாய, பம்பறகலையாய	353 0 29
54	டமின்னகெற்றிய	22 1 14	137	கறறுவெனகொடெல	3 3 28
55	அனகககல அதுற	41 1 20	138	டெமெறகஹலனடெகால (கற்பாறை)	1 1 5
56	ஜிலலபொத்தெவத்த	2 1 1	139	பின்னகெற்றியெஹெனயாய	16 2 31
57	ஷே	0 2 25	140	கறறுபிலகெற்றிய	143 1 6
58	டமபெதேன	1 2 22	141	குடா ஓயா (அருவி, அரைவாசி விசாலம்)	11 0 24
61	(அடிப்பாலை)	0 0 8	142	(அடிப்பாலை)	0 0 1
62	கிஹாக்கெவத்த	1 0 19	143	வெஹெரகொடெல	6 7 36
64	ஜிலலகஹலனட	0 1 32	144	பம்பறகலெகலான	158 2 7
65	ஷே	0 2 29	145	டெனியெமுககலான	69 1 33
66	ஜிலலகஹலனடெவத்த	0 0 39	146	பறறலவறற ஆற (அருவி வறறிய)	0 0 23
67	ஷே	0 3 4	147	பறறகெற்றிய ஆற (ஷே)	0 2 9
68	கறனகெவத்த	0 1 10	148	பம்பறகலையாய, பின்னகொலெதேன, எனடறு கெற்றியெதேன, கல்லெகமஹா தேன	79 2 21
69	கலகெவத்த	0 1 4	149	பகெமெதனிதேன	12 3 12
71	(அடிப்பாலை)	0 0 10	150	டிக்கல ஆற, மிலலகஹ ஆற, (அருவி, வறறிய)	0 2 24
72	ஜிலலகஹலனடெவத்த	0 2 4	151	(கன்சபாவாபாலை)	0 0 24
73	டியினகொடெவத்த	1 2 24	152	தேனவனமனடியெஹெனயாய	2 1 23
74	இனடுறுகஹவத்த	0 1 39	153	டிக்கலெயாய, பஹலகபல்லெயாய, உடஹகபல்லெயாய, அம்பலெகாவையாய, டிகனவலெயாய, மகுனகஹயாய, கல்முலெலையாய	155 2 8
75	(அடிப்பாலை)	0 0 8	154	உடஹகபல்லெயாய, பஹலகபல்லெயாய, ஹெனக்கே தேன, அம்பகஹதேன, உடஹறம்பலகெற்றியெயாய பஹலறம்பல கெற்றியெயாய, டாச்சியாய, புகெற்றியெகொல்லெயாய	104 3 9
79	வேகடெதேன	1 1 29	155	கறகஹஉலபொத்த ஆற (அருவி, வறறிய)	0 2 39
80	(அருவி) (வறறிய)	0 0 23	156	கொலெகேவ ஆற (அருவி) (வறறிய அரைவாசி விசாலம்)	1 1 8
81	குமபுகஹலெலெவத்த	1 1 9	157	கறனகறறுவெமுககலான	28 2 1
82	ஷே	0 2 11	158	(அடிப்பாலை)	0 1 25
83	பாலுவத்த	0 1 14	159	பஹலறம்பலகெற்றியெயாய	14 3 9
85	வேகடெவத்த	0 1 10	160	பஹலகபல்லெயாய, உடஹறம்பலகெற்றியெயாய, ஹெவன்மனடியெஹெனயாய, டிக்கலெயாய	85 1 23
86	சாபகெவத்த	0 2 36	161	பகெமெகறறுவெமுககலான	88 2 26
87	கறகஹயாயெவத்த	0 1 12	162	உலபொற்றெ ஆற, மெல்லகஹ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	2 1 13
88	ஷே	1 0 35	163	(அடிப்பாலை)	0 0 34
89	ஹின்டெஹிகஹவத்த	1 1 11	164	கறனகறறுவெமுககலான, கறனகறறுவெகலெபொட ஹின்ன	80 0 32
90	லோலுகஹவத்த	1 0 13	165	கலபொடெயாய, வெவெதேன, மெடமனடியெதேன, சினிமுலதேன	30 1 20
91	ஷே	0 3 14	166	(அடிப்பாலை)	0 0 25
92	லோலுகஹபிறறியெவத்த	0 2 15	167	யறறியெலகமுவ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 1 20
93	வேகடெயாய, முருங்காகல எலலெயாய, கபடிகொறறுவெயாய, பனிககெதேன, அம்பலெகாவையாய, உடஹகபல்லெயாய	35 2 6			
94	முருங்ககல எலலெமுககலான	2 3 0			
95	கல ஆற (அருவி, வறறிய)	0 2 9			
96	கலாரெமுககலான	4 0 4			
97	(கன்சபாவா பாலை)	0 1 31			
98	அம்பலம்	0 0 1			
99	வெவெகொடவத்த	0 2 3			
101	அலவெடுமெகுமபுற	0 3 14			
102	அலுத்தகெத்தெவத்த	1 2 38			
103	டமபகஹவத்த	2 0 26			
104	கபலெல அதுற	4 0 23			
105	டமபகஹதேன (சுவககால)	1 0 14			
106	யெல்லகஹ ஆற (அருவி, வறறிய)	9 0 25			
107	(கிணறு)	0 0 1			
110	இனடுறுகஹவத்த	1 0 14			
111	ஷே	0 2 14			
112	வெவெகொடவத்த	1 2 20			
113	பனிககெ ஆற (அருவி, வறறிய)	0 0 30			
114	டிகனவலையாய, மிகாஹதேன, படவெறறியெதேன	3 2 35			
				மொத்தம்	2426 3 29

## அரசாட்சியாரின் தேள்வைக்காயி காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேள்வைக்காயி வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் காணி, விவசாய மந்திரி பீ. பி. புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரைமீ 9 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD 4436  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/TW/1910.

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரி.

- காணியின் விபரம்.
- (1) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 27 ஏ. 1 றா. 30 பேச. விசாலமுள்ள லெத்தென்றித் தோட்டத்தின் நிலப்பங்கு எல்லைகள் பின்வருவன :—  
வடக்கும், கிழக்கும் : லெத்தென்றித் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கு : கார்வெக்ஸ் தேயிலைத் தோட்டம் ;  
மேற்கு : ஓய.
  - (2) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 75 ஏ. 3 றா. 27 பேச. விசாலமுள்ள காரிலீத் தோட்டத்தின் நிலப்பங்கு எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : ஓயவும், காரிலீத் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
கிழக்கு : ஓய ;  
தெற்கும், மேற்கும் : காரிலீத் தோட்டத்தின் மிகுதிப் பகுதி.
  - (3) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 49 ஏ. 3 றா. 25 பேச. விசாலமுள்ள காராவெக்ஸ் தோட்டத்தின் நிலப்பங்கு எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : லெத்தென்றித் தோட்டம் ;  
கிழக்கு : கார்வெக்ஸ் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கு, மேற்கு : ஓய.
  - (4) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 85 ஏ. 2 றா. 10 பேச. விசாலமுள்ள சமமாவில் தோட்டத்தின் நிலப்பங்கு எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : காராவெக்ஸ் தோட்டம் ;  
கிழக்கு : சம்மாவில் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கு : வனராஜ தெற்குத் தோட்டம் ;  
மேற்கு : ஓய.
  - (5) கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 64 ஏ. 2 றா. 0 பேச. விசாலமுள்ள டனகெலட் தோட்ட நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : காரிலீத் தோட்டமும் ஓயமும் ;  
கிழக்கு : ஓய ;  
தெற்கு : பல்லெயிர், டனகெலட் தோட்டங்கள் ;  
மேற்கு : டனகெலட் தோட்டத்தின் மிகுதிப்பகுதிகள் .
  - (6) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 88 ஏ. 3 றா. 19 பேச. விசாலமுள்ள பிலெயிர் அத்தொல் தோட்டத்தின் நிலப்பங்கு எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : ஓயவும், டனகெலட் தோட்டமும் ;  
கிழக்கு : ஓய ;  
தெற்கு : கோதி தோட்டமும், டனகெலட் தோட்டம் ;  
மேற்கு : டனகெலட் தோட்டம்.
  - (7) கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 137 ஏ. 0 றா. 11 பேச. விசாலமுள்ள வனராஜ தெற்குத் தோட்ட நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : வனராஜ தெற்குத் தோட்டத்தின் மிகுதிப் பகுதியும், சமமாவில் தோட்டமும் ;  
கிழக்கு : வனராஜ தெற்குத் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கு : வனராஜ தெற்குத் தோட்டத்தின் மிகுதிப் பகுதியும், சமமாவில் தோட்டம் ;  
மேற்கு : ஓயவும், சமமாவில் தோட்டமும்.
  - (8) கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 125 ஏ. 1 றா. 06 பேச. விசாலமுள்ள கோதி தோட்ட நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : ஓயவும், பிலெயிர் அத்தொல் தோட்டமும் ;  
கிழக்கு : ஓயவும், கிலெனகெயிர் தோட்டம் ;  
தெற்கு : கிலெனகெயிர், கோதி தோட்டங்கள் ;  
மேற்கு : கோதியும், பிலெயிர் தோட்டமும்.
  - (9) கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 78 ஏ. 1 றா. 19 பேச. விசாலமுள்ள வாக்கிலி தோட்ட நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : டிக்கோய ;  
கிழக்கு : வாலித் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கு : ஓயவும், கிலெனகெயிர் தோட்டம் ;  
மேற்கு : ஓயவும், டிக்கோயவும்.
  - (10) கண்டி இலத்திரிக், உட புலத்தகம் டிக்கோய, 149 ஏ. 0 றா. 29 பேச. விசாலமுள்ள கிலெனகெயிர் தோட்ட நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : வாலித் தோட்டமும், கோதி தோட்டமும் ;  
கிழக்கு : கிலெனகெயிர் தோட்டமும், நியூவலித் தோட்டத்தினதும் மிகுதிப் பகுதி ;  
தெற்கு : நியூவலி, கிலெனகெயிர் தோட்டங்களும் ;  
மேற்கு : கிலெனகெயிர் தோட்டமும், கோதி தோட்டமும்.
  - (11) மத்திய மாகாணம், கண்டி இலத்திரிக், உட புலத்தகம், டிக்கோய, 65 ஏ. 0 றா. 37 பேச. விசாலமுள்ள நியூவலி தோட்டத்தின் நிலப்பங்கு. எல்லைகள் பின்வருவன :—  
வடக்கு : நியூவலியும், கிலெனகெயிர் தோட்டமும் ;  
கிழக்கு : நியூவலித் தோட்டத்தின் மிகுதிப் பகுதி ;  
தெற்கும் மேற்கும் : நியூவலித் தோட்டத்தின் மிகுதிப் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுத்த தேள்வைக்காயி வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினை (1) ம் உட்பிரிவினை பிரகாரம் காணி, விவசாய மந்திரி புலங்குலம் அல்லது ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 13 ந் உ.

மாகாண அல்லது இலத்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L 3325.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/2079 (VE).

பீ. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் கட்டளைப்படி.

எஸ். எஸ். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.





## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவின்படி,  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1952 ம (மே) வைகாசிமீ 20 ந ல்.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L. P. 6422.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1463 (VE).

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக் டீலப் பத்துவில் கட்டுவ கிழக்கிலுள்ள 23 ஏக்கர் விசாலமுள்ள (1) கோடேகொடபெத்த, (2) மீகஹகொடபெத்த அல்லது வெவிலிஹேன, (3) பிடகொறட்டுவ, அட்டறவெவகொறட்டுவ, (4) வெவிலிஹேனகெபெல்லாவும், (5) பறகஹவட்ட அல்லது குடலகொடவட்ட என்னும் துண்டுகள். வாங்கும் எல்லைகள் :—

- (1) கோடேகொடபெத்த—  
வடக்கு : வெவிலிஹேனையும் சினைஹயேனே அல்லது கோடேகொடபெத்த,  
கிழக்கு : கலுவரையவட்ட அல்லது பறகஹவட்ட பட நொ. 151353, டி. டி. தொன பஸ்டியனின் காணி,  
தெற்கு : படத்தில் நொ. 151351 காட்டியுள்ளபடி,  
மேற்கு : பறகஹவட்டமும்புறவும் கெடறலங்கும்புறவும்.
- (2) மீகஹகொடபெத்த அல்லது வெவிலிஹேன—ஞாபகசின்னத்திற்காக விட்டுள்ள ½ ஏக்கர் துவிர—  
வடக்கு : வாயக்காலும் நெலவயலும்,  
கிழக்கு : கோட்டேகொடவத்த, நடுமெஹெரகலே,  
தெற்கு : பறகஹவட்டமும், லியனகஹேன, ஆரச்சிகேஹேல,  
மேற்கு : கொக்கலவட்டஹேனையும், நிகஹேனே.
- (3) பிடகொறட்டுவ அட்டற வெவகொறட்டுவ—  
வடக்கு : கஹகாணனகேவத்த அல்லது வெவிலிஹேன,  
கிழக்கு : கோடேகொட குறுணடுவத்தாவும், வெவிலிஹேனையும்,  
தெற்கு : பறகஹவட்டமும் அல்லது கெடறகுமபுற,  
மேற்கு : முறுனகேவத்தாவும் பிடகொறட்டுவாவும்
- (4) வெவிலிஹேனகெபெல்ல—  
வடக்கு : வெவிலிஹேனயில் கொஞ்சம்,  
கிழக்கு : பொலில சேவகர் வீரநடுவின் காணியில் கொஞ்சம்,  
தெற்கு : ஆபறஹம் முஹண்டறமின தாபபை,  
மேற்கு : சினைஹகேவத்த தாபபை.
- (5) பறகஹவத்த அல்லது குடலகொடவத்த—  
வடக்கு : குடலகொடவத்த,  
கிழக்கு : டிஹேன அல்லது வெவிலிஹேன,  
தெற்கு : அபியல் வசிககும் காணி,  
மேற்கு : பறகஹவத்த.

## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,  
காணி, விவசாய மந்திரியின் உத்தரவின்படி,  
எஸ். எவ. அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,  
1952 ம (மே) வைகாசிமீ 2 ந ல்.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L. P. 6439.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1519

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக் ஹீனும்பு பத்துவில் ஹபற்கட என்னும் இடத்தில் டிஸ்டாலவத்தையினால் 0 ஏ. 0 றா. 24'8 ப. விசாலமுள்ள மூன்று பங்குகள். வாங்கும் எல்லைகள் :—

- வடக்கு : பிரத்திசகக் காணி,  
தெற்கு : பிரத்தி ஏக்கக் காணியும் நிலவல் எலையும்,  
கிழக்கு : னே,  
மேற்கு : பிரத்தி ஏக்கநெலவயலும் காணியும்.

## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிமுன்னேற்ற மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (ஜூன்) ஆனிமீ 20 ந ல்.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LB 2106.  
காணி, காணிமுன்னேற்ற மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/1688.

காணியின் விபரம்.

மாத்தறை டிஸ்திரிக் டீலப் பத்துவில் கோறையில் வெல்லிவெல் என்னும் இடத்தில், குல்காதெனிய என்னும் காணியில் 10 பரச்சல நிலம்.

- வடக்கு : பெரிய தெரு,  
கிழக்கு : இகழம்திகளின் வயல்,  
தெற்கு : துருகெவெல் பாகலவத்த,  
மேற்கு : ஜாணிகேவத்த அல்லது வெல்லிவெல்.

பி. பி. புலங்குலம்,  
காணி, காணிமுன்னேற்ற மந்திரி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிமுன்னேற்ற மந்திரி பூஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந உ.

டிஸ்திரிக் ஏசண்டின இலக்கம் : L. B. 2072

காணி, காணிமுன்னேற்ற மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1915.

காணியின் விபரம்

மாதநறை, வெள்ளப்பொட்டத்து, நாலுகிறவெட்டில் மெதவத்த என்ற கிராமத்தில் குருநறுவந்த என்ற காணியிலிருந்து 40 X 49 சதுர அடி நிலம். எல்லைகள்—

வடக்கு : பி. டபிள்யூ. டி. தெரு ,

கிழக்கு : உடுகறவத்த ஓமாரசுப் போரும் கிராம சங்கத் தெரு ,

தெற்கு : அதேகாணி ,

மேற்கு : அதேகாணி

பீ. பி. புலங்குலம்,

காணி, காணிமுன்னேற்ற மந்திரி உத்தரவின்படி.

எஸ். எப். அமரசிங்கம்

நிரந்தரக் காரியதரிசி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிமுன்னேற்ற மந்திரி பூஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 20 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டின இலக்கம் : LB 2048.

காணி, காணிமுன்னேற்ற மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/2213.

காணியின் விபரம்

மாதநறை, வெள்ளப்பட்டு பத்தும் நாலுகிறவெட்டில் வள்கம் என்ற கிராமத்தில், கொளம்பிலக்கேலத்த என்ற காணியில் 20 பாச்சல் நிலம்.

வடக்கு : புலங்குலம் என்ற காணி ,

கிழக்கு : பாகம் 4 B பிரிவுப் பிளாட் 674 அதே காணியில் ;

தெற்கு : கிராம கமிட்டி ரோடு ;

மேற்கு : பாகம் 2 அதே பிளாட்டில் அதே காணியில்

பீ. பி. புலங்குலம்,

காணி, காணிமுன்னேற்ற மந்திரி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணிமுன்னேற்ற மந்திரி பூஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந உ.

டிஸ்திரிக் ஏசண்டின இலக்கம் : L. B. 2006.

காணி, காணிமுன்னேற்ற மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/2075.

காணியின் விபரம்

மாதநறை, வெள்ளப்பொட்டத்து, நாலுகிறவெட்டில் நகரசபைக்குட்பட்ட, மெதவத்த என்ற கிராமத்திலுள்ள விஜயங்குலம் வளங்குலம் என்ற காணியில் அதாவது நகர வரிமதிப்புப்படம் இல O 25/50 : 2 மேற்கு—0 ஏ. 0 டா. 1 ப. நிலம், பிளவுரும எல்லைக்குட்பட்டது.

வடக்கு : தங்குலை தெரு ;

கிழக்கு : அதேகாணி ;

மேற்கு : ஷே

தெற்கு : ஷே

பீ. பி. புலங்குலம்,

காணி, காணிமுன்னேற்ற மந்திரி உத்தரவின்படி .

எஸ். எப். அமரசிங்கம்

நிரந்தரக் காரியதரிசி.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி துண்டுகள் எல்லாம் பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள்யூ. செனரையக் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 27 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசண்டின இலக்கம் : L. P. 6283.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/686.

காணியின் விபரம்.

(1) அம்பலாங்கொட அர்ப்பன சபை எல்லையில் படபென்திமுள்ள கந்தேவத்தையில் 37.5 பாச்சல் விசாலமுள்ள ஜி. எச். ஜி. எல்லை-நோலுவின் காணி, 17, 18 ம துண்டுகள், டி. சி. காலி, 12150 பாடிசனில் காட்டியுள்ளபடி இருக்கும் துண்டுகள். எல்லைகள் :—

வடக்கு : அதே காணி துண்டு 23,

கிழக்கு : அதே காணி துண்டு 21,

தெற்கு : அடிப்பாதையும்,

மேற்கு : கோவில் பாதையும்.

(2) அம்பலாங்கொட அர்ப்பன சபை எல்லையில் கந்தேவத்தையில் 37.5 பாச்சல் விசாலமுள்ள கே. டேவிட் சிலவாவின் உருத்தாணிகளின் காணி, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 32, 34, 35, 36, 39, டி. சி. காலி, 1215 பாடிசனில் காட்டியுள்ளபடி இருக்கும் துண்டுகள். எல்லைகள் :—

வடக்கு : கலுமினவத்த கந்தே கோவிலினுடைய காணி, ஹட்டஹண்டவத்த அல்லது அரலியவத்த,

கிழக்கு : அடிப்பாதையும், அரம்பவத்தையும்,

தெற்கு : துண்டுகள் 17, 18, அடிப்பாதையும், துண்டுகள் 21, 22 ம,

மேற்கு : கோவில் பாதை.

(3) அம்பலாங்கொட அர்ப்பன சபை எல்லையில் நண்டொம்பேகலுமுன்வத்தையில் 3 டா. 20.5 ப. விசாலமுள்ள ஆ. செனேறின் த சிலவாவின் காணியில் கொஞ்சம் :—

வடக்கு : அலகவத்த,

கிழக்கு : துண்டுகள் 2, 3, 5, ஹட்டஹண்டவத்த அல்லது அரும்பேவத்த,

தெற்கு : கந்தேவத்த,

மேற்கு : பனசலவத்த.

(4) அம்பலாங்கொட அர்ப்பன சபை எல்லையில் படபென்திமுள்ள கந்தேவத்தையிலும் 28.6 பாச்சல் விசாலமுள்ள டி. எ. பிரானுன்டுவின் காணி, 22, 29 துண்டுகள், டி. சி. காலி, 1215 பாடிசனில் காட்டியுள்ளபடி. எல்லைகள் :—

வடக்கு : அதே காணி, துண்டுகள் 23, 24, 25, 26, 27, 29,

கிழக்கு : துண்டு 43,

தெற்கு : பாதைக்கு விட்டுள்ளன,

மேற்கு : துண்டு 21, வாங்கிவிட்டன.

(5) அம்பலாங்கொடை அர்பன சபை எலையில் ஹிட்ஹெண்ட் அல்லது அரும்பேவத்த, நனடொம்படையில் 35.5 பாச்சல விசாலமுள்ள கே. ஜேயில் டி. சில்வா, டி. நனடிநில டி. சில்வா, ஓ. பாரொன டி. சில்வாவின் ஒரு துண்டு. எல்லைகள் :—

வடக்கு : அலகேவத்த,  
 கிழக்கு : கனுமினிவத்த,  
 தெற்கு : கே. டாவிட. சில்வாவின் உருத்தாளியினதும், ஏ. எஸ். கொடிகாறவினதும் காணி,  
 மேற்கு : கானுமினவத்தையினில் கொஞ்சம்.

(6) அம்பலாங்கொடை அர்பன சபை எலையில் படபெண்டிமுலையில் 11.75 பாச்சல விசாலமுள்ள கம்பொலகேவத்த என்னும் கொடிகாற அருளுலில் சில்வாவின் காணி. எல்லைகள் :—

வடக்கு : கொடிகாறவினும் ஜேயில் சில்வாவினும், டி. நனடிநில டி. சில்வாவினும், ஓ. பாரொன டி. சில்வாவினும் உருத்தா பேசும் காணி :—  
 கிழக்கு : கெடறவத்த,  
 தெற்கு : கந்தேவத்த அல்லது டெடொகவத்த,  
 மேற்கு : கந்தேவத்த.

(7) அம்பலாங்கொடை அர்பன சபை எலையில் படபெண்டிமுலையில் 1 றா. 6 5ப. விசாலமுள்ள கந்தேவத்த அல்லது டெடொகவத்தயினும் என. எச். ஜனடோரி டி. சில்வாவின் காணியால் கொஞ்சம். :—

வடக்கு : கம்பொலகேவத்த,  
 கிழக்கு : அதே காணியில் கொஞ்சம்,  
 தெற்கு : மிலலகேவத்த,  
 மேற்கு : கந்தேவத்தயினில் கொஞ்சம்.

(8) அம்பலாங்கொடை அர்பன சபை எலையில் படபெண்டிமுலையில் 6.5 பாச்சல விசாலமுள்ள பாடிசனில் 36696 டி. சி. துண்டு 3 ல் காட்டியபடி மிலலகவத்த எனும் டி. எஸ். சி. அமொடோரிஸ் டி. சில்வாவின் காணியில் ஒரு துண்டு. எல்லைகள் :—

வடக்கு : கந்தேவத்த அல்லது டெடொகவத்த, துண்டு A, அதே காணி,  
 கிழக்கும் தெற்கும் : கந்தேவத்தாவும் பொல்வத்தாவும்,  
 மேற்கு : துண்டு 9, அதே காணி பாதைக்கு விட்டுள்ளன.

(9) அம்பலாங்கொடை அர்பன சபை எலையில் படபெண்டிமுலையில் 28.5 பாச்சல விசாலமுள்ள அரலியவத்த அல்லது பெலவத்த என்னும் எம். எச். எல்கமன் டி. சில்வாவின் காணியில் கொஞ்சம் :—

வடக்கு : யக்டெஹ்வத்தாவும் பெலவத்தாவும்,  
 கிழக்கு : மெல்லகவத்த,  
 தெற்கு : பெலவத்தாவும் பாதையும்,  
 மேற்கு : கந்தேவத்த, பனசலவத்த, பெரிய பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம் இலக்கம் LA 7119/J/AL/664

கிழக்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபனடா புலங்குலம் சூரிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஜூன் 16 ந் உ.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாசாண அல்லது டி.ஸ்திரிக வச்சண்டின் இலக்கம் : LA 7191.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/664.

காணியின் பெயர்.	விராமம்.	காணியின் விசாலம்.		எல்லைகள்
		எ. றா.	ப.	
(1) மஹபாலுவத்த	வீரபொல	0 0 33	..	மஹபாலுவத்த .. கோணுவலுடை
(2) குருநதகுமபுரதேனை	பே	0 0 27	..	குருநதகுமபுரதேனை .. மஹனலுவத்த
(3) பஹலகுமபுர	பே	0 0 18.02	..	பஹலகுருநதகுமபுர .. ஒதகேகுமபுர
(4) ஒதகேகுமபுர	பே	0 0 8.02	..	ஒதகேகுமபுர .. கனுக்கெடியாவ
(5) கனுக்கெடியாவ	பஹலஇமியனகொட	0 0 12	..	கனுக்கெடிய .. கனுக்கெடிய
(6) கனகரலேனை	பே	0 1 11.24	..	கனகரலேனை .. இகினிவெல
(7) இகினிவெல	பே	0 0 1.98	..	இகினிவெல .. பனகரலேனை
(8) தெனியாவெல	பே	0 0 28.96	..	போகஹமுலதேனை .. சியமபலகஹமுலவத்த
(9) சியமபலகஹமுலவத்த	பே	0 1 5	..	சியமபலகஹமுலவத்த .. போகஹமுலவத்த
(10) போகஹமுலவத்த	பே	0 0 26.98	..	போகஹமுலவெல .. தலகஹமுலவத்த
(11) தலகஹமுலவத்த	பே	0 0 28.16	..	போகஹமுலவெல .. போகஹமுலவத்த
(12) கொலகஹமுலவத்த	பே	0 0 10.79	..	கொலகஹமுலவத்த .. கொலகஹமுலவத்த
(13) கொலகஹமுலவத்த	பே	0 1 72.8	..	கொலகஹமுலவத்த .. புலுக்கஹமுலவத்த
(14) கலகஹமுலவத்த	பே	0 1 18.52	..	கலகஹமுலவத்த .. குமபுகஹமுமபுர
(15) பஹலகுமபுர	வீரபொல	0 0 26 8	..	பவலகெலகேகமமீல .. பவலகெலகே
(16) பவலகெலகே	பே	0 0 1.86	..	பவலகெலகேகமமீல .. பவலகெலகே
(17) மஹனலுவத்த	பே	0 0 3.7	..	மஹபாலுவத்த .. கொணுவலுடைகூரிய காணி
(18) பஹலகுமபுர	பே	0 0 12	..	பஹலகுமபுர .. பஹலகுமபுர
(19) பஹலகுமபுர	பே	0 0 21.04	..	பஹலகுமபுர .. அரசாங்கத்துக்குரிய காணி
(20) பஹலபிடடியகுமபுர	பே	0 1 4	..	பஹலபிடடியகுமபுர .. பஹலகுமபுரதேனை
(21) பஹலபிடடியதேனை	வீரபொல	0 0 11 96	..	பஹலபிடடியதேனை .. நாத்தகொடுவதேனை
(22) நாத்தகொடுவதேனை	இஹலஇமியனகொட	0 0 25.24	..	நாத்தகொடுவதேனை .. அபபுலனதொடதேனை
(23) அபபுலனதொடதேனை	பே	0 1 15.19	..	மஹலகுமபுரதேனை .. நாத்தகொடுவதேனை
(24) மஹலகுமபுரதேனை	பே	0 0 28.81	..	மஹலகுமபுரதேனை .. மஹலகுமபுரதேனை
(25) பஹலவெலகொடுவதேனை	பே	0 0 22 12	..	பஹலவெலகொடுவதேனை .. மஹலகுமபுரதேனை
(26) இஹலவெலகொடுவ	பே	0 1 6.18	..	இஹலவெலகொடுவ .. இலவத்தகொடுவ
(27) எலவெல	பே	0 1 6.73	..	நாத்தகொடுவகுமபுர .. பீகஹகுமபுர
(28) குமபுகஹகுமபுர	பே	0 0 38 41	..	பஹலகுமபுர .. பஹலகுமபுர
(29) பஹலகுமபுர	பே	0 0 16 64	..	பஹலகுமபுர .. கம்பரிகஹகுமபுர
(30) கம்பரிகஹகுமபுர	பே	0 0 32.37	..	பஹலகுமபுர .. பினகுமபுர
(31) பினகுமபுர	பஹலஇமியனகொட	0 0 28.87	..	பினகுமபுர .. மஹலகுமபுர
(32) மஹலகுமபுர	பே	0 0 7.18	..	மஹலகுமபுர .. பனசலவத்த
(33) பனசலவத்த	பே	0 0 21.58	..	பனசலவத்த .. மஹலகுமபுரபிலலேவ
(34) மஹலகுமபுரபிலலேவ	பே	0 0 23.96	..	மஹலகுமபுரபிலலேவ .. பனசலவத்த
(35) பனசலவத்த	பே	0 0 11.68	..	வெலவெல .. பனசலவத்த
(36) பனசலகஹதேனை	பே	0 1 4.35	..	பனசலகஹதேனை .. பனசலகஹதேனை
(37) நாவனாளுசேனை	பே	0 1 28.96	..	நாவனாளுசேனை .. கமமீல
(38) புலனவலபிலலேவ	பே	0 0 21.04	..	புலனவலபிலலேவ .. நாவனாளுசேனை
(39) புலனவலபிலலேவ	பே	0 0 15	..	புலனவலபிலலேவ .. பட்டிவெலகுமபுர
(40) பட்டிவெலகுமபுர	பே	0 0 15	..	பட்டிவெலகுமபுர .. பட்டிவெலகுமபுர

1950 ම ජූනියුන් 9 ම ඉලக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3721/J/CT/687

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆண்டு. காணியின் பெயர்	ஆரம்பப்பட இலக்கம் A 3110 கிராமம்—இறில்லப்போவ.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1 நாரகொபிறியா ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு	1 கல்கிலையும், 3 நிரந்தரமான கக	1 கல்கிலையும், 3 நிரந்தரமான கக	திரு டப்டியு டி. பெணுண்டோ	10 0 26 62
இலக்கங்கள் 20/32, ம 33, அடங்கிய ரிம்பிரிக்களு	கூசம், கல்லால் கட்டப்பட்ட 2 தணைநீர	கூசம், கல்லால் கட்டப்பட்ட 2 தணைநீர	77 ம லேன், கிறீமல்பொவா	
வத்த, தல்கொவைத்த, கொறுகலுறந்த	தொட்டியும், நிரந்தரமான 22 கட்டி	தொட்டியும், நிரந்தரமான 22 கட்டி	ரோட்டு, கவல்கர்ணு	
டெல்கலுறந்த, மறகலுறந்த என்னும்	டங்கனும் அடங்கிய தெனனம் எஸ்ரேற	டங்கனும் அடங்கிய தெனனம் எஸ்ரேற		
காணியும், தற்போதய பெயர் தல்கொத்துவ	ரும், அறுகக்கையிலொத காணியும்	ரும், அறுகக்கையிலொத காணியும்		
எஸ்ரேறரும், குறுக்குத்தெருவில் இருக்கும்				
63/1 ம, 63 ன பருதியும்				

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (நூ) செப்டம்பர் மாதம் 6 ந தேதி காலை 10 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடை களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுத்த தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நூ) ஆகஸ்ட் மாதம் 23 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்பு கச்சேரி,  
1952 ம (நூ) (ஜூன்) ஆனிபீர் 25 ந உ.

என். மாணிக்கஇடைக்காடர்,  
கூட்டு மேலமாகாண அதிபர்.

LD 4155/J/HLG/332

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம், 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், பற்றமபுற, உட்கம்பக கோழை, கெகைல்லப் கிராமத்திலிருக்கும் 2 ன. 0 று. 01.9 போச்சல் விலாற்றன் முன்ன ராஜலெல்லடிவிஷன், P. P. A 1773 ல் லொட 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (நூ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 5 ந தேதி முற்பகல் 9 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ராபுத்த தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம (நூ) (ஜூலை) ஆடி மாதம் 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி,  
1952 ம (நூ) (ஜூன்) ஆனிபீர் 25 ந உ.

ர. எ. கிறெனியர்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டர்.

அம்பலாங்கொடையில் பொலிஸ் ஆபீஸிலும் ஏ. எஸ். பி. யின் வாக்களா கட்டவும் எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

ஆண்டு. காணியின் பெயர்	பிரதமபுறத்து இல. 1225. குறிச்சி—றண்டொம்பே.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம்.
1 குரணகேவட்ட	50 வருஷம் சென்ற 25 தெனின் மரங்கள், 6 மாசம்கொண்ட	50 வருஷம் சென்ற 25 தெனின் மரங்கள், 6 மாசம்கொண்ட	றுவந்தபுற் றேறவேலில்	சில்லா, 0 3 20 5
	2 தெனனை கண்டு, 3 நிரந்தரமான கண்டி	2 தெனனை கண்டு, 3 நிரந்தரமான கண்டி	றண்டொம்பே, அம்பலங்கொட	
	1 நிரந்தரக் கககூசம், சிமநதி கிணறும் தாப்பையுமடங்கிய	1 நிரந்தரக் கககூசம், சிமநதி கிணறும் தாப்பையுமடங்கிய		
	ஒரு தோட்டம்	ஒரு தோட்டம்		

எடுத்துக்கொள்வதற்கான எத்தன்கு செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிபாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, அபிவிருத்தி இலாகா மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறா எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசுரித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாக 1952 ம (நூ) ஆகஸ்ட் மாதம் 19 ந தேதியிலன்று காலை 9 30 மணிக்கு அம்பலங்கொட ஓயவுசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவரவருடையகையத தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்க்குள்ளுத்திர கேட்டுக்கொள்ளப்படு கின்றது.

காலிக் கச்சேரி,  
1952 ம (நூ) (ஜூலை) ஆடிபீர் 1 ந உ.

றேயின் றயிட்,  
உதவி அரசாட்சி ஏசண்டர்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

LA 784

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

காணியின் பெயர்	கிராமம்—கொக்குவில் காரியாதிக்காரியின் பிரிவு—யாழ்ப்பாணம்.	விபரம்.	உரித்தாளரின் பெயரும் விசாலம்.
செக்கரகாமம், ஆதிக்கொக்கயன் பிரிவும், முல்லைக்கடியடியும்	செய்கைப்பண்ணப்பட்ட கிணறுள்ள காணி. வடக்கு : யாழ்ப்பாண இநதுக கல்லூரிப் பரிபாலன் 127 1/2 W. கந்தசாமிகும மறறவாக்குக்கும் உள்ள ஆதனம், சபை, யாழ்ப்பாணம் கிழக்கு : ரோட்டு, தெற்கு : கந்தையா பெண் நாகமுத்து வுக்குரிய ஆதனம், மேற்கு : வேலன்முருகனுக்கும் மறற வாகளுக்கும் உரிய ஆதனம்	செய்கைப்பண்ணப்பட்ட கிணறுள்ள காணி. வடக்கு : யாழ்ப்பாண இநதுக கல்லூரிப் பரிபாலன் 127 1/2 W. கந்தசாமிகும மறறவாக்குக்கும் உள்ள ஆதனம், சபை, யாழ்ப்பாணம் கிழக்கு : ரோட்டு, தெற்கு : கந்தையா பெண் நாகமுத்து வுக்குரிய ஆதனம், மேற்கு : வேலன்முருகனுக்கும் மறற வாகளுக்கும் உரிய ஆதனம்	விசாலம். 127 1/2

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம (நூ) ஆகஸ்ட் மாதம் 15 ந தேதி 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுத்த தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நூ) ஆகஸ்ட் மாதம் 7 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,  
1952 ம (நூ) (ஜூன்) ஆனிபீர் 26 ந உ.

பி. ஜே. ஹுட்கின்,  
வட மாகாண அரசாட்சி ஏசண்டர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாகான தோக்காணம் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாளர் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.  
எடுக்கப்பட்ட காணியின் பெயர் —

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்,	உரித்தரர்.	விசாலம்.
இல.				ஏ. ரூ. ப.
57	செண்பாண்டல்குளையிலுள்ள அல்லது செண்பாண்டல்குளையிலுள்ள	சேனை	உலனகுளம் மருதங்கடவெலவைச்சேந்த ரிக்கிரி —லாகே டிங்கிரி பண்டா	0 1 16

மேற்கூறிய காணியை உரித்துப்பெடுக்கிற சகலரும் தாமச அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரல்லாமல் 1952 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 21 ந் தேதி காலை 9.30 மணிக்கு மருதங்கடவெல ரிராமச கோட்டில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்பந்தகவின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நடைபெற்ற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 14 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எவர்க்கு அறிவிக்கமுடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

அனுராதபுரம் கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி 28 ந் உ.  
பி. எச். டி. சொயிசா,  
வட்டமத்திய மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு  
L W 3324

கடிகமுறையிலுள்ள பழைய மட்டத்தை போகட ரிராமச சங்கதால் திருத்தி அமைத்தல் எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதாகான பின்னாச சொல்லப்படும் காணியை, அத்தாவது:—

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்,	உரித்தரர்.	விசாலம்.
இல.				ஏ. ரூ. ப.
52	அந்தலாவேவுத்த அமுத்த 450 தேயிலை செடிகளும், 13 கிரவிலியா மரங்களும் வலியவத்த கடிகமுறவத்த கொண்ட 10-15 வருடமான தோட்டம், 1 தென்னமரம் அமலாவேவுத்த 30 வருடமானது, 40 வாழைமரங்கள், 54 மரவள்ளி செடிகளும், ஒரு பழைய ஓடுவேயந்த அமலமும	சப. இல: 1 (F. V P.) பிரதமபத்த இல. 96. குறிச்சி—வத்துக்கெற தோட்டம்.	உரித்தரர் காணியின் பெயர்.	0 1 39 7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்பபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின (203 ம் அதிகாரம்) ஏற்பாடுகளின் பிரகாரம் கெளரவ விவசாய காணி மந்திரி அவர்கள் எனக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாளர் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விவரப்படுத்துகின்றேன்.

மேற்கூறிய காணியை உரித்துப்பெடுக்கிற சகலரும் தாமச அல்லது அவரவருடைய காரியகாரரல்லாமல் 1952 ம் ஆண்டு (ஒகஸ்ட்) மாதம் 9 ந் தேதியிலானது காலை 10 மணிக்கு பதுளை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உட்பந்தகவின் தன்மையையும் அவ்வந்தகங்களுக்காய் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பதுளை கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி 28 ந் உ.  
ஏ. டி. மொஹிதன்,  
உதவி அரசாட்சி ஏசனாடு,

காணி மீட்டற் சட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்ட வேண்டாம் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்—

காணி விவசாய மந்திரி பஞ்சி பண்டா புலனகுளம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் (5) 1 ம் பிரிவினபடி (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவினத்தினதும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை எனும் கருத்தபடும் ஒரு தேவைக்கு வேண்டாம் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்று இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்,	உரித்தரர்.	விசாலம்.
இல.				ஏ. ரூ. ப.
1952	மே (மே) வைகாசி 21 ந் உ.	கொழுமடி, காணி விவசாய மந்திரியின் உத்தரவுப்படி. எஸ். எவ. அமரசிங்கு, நிரந்தர காரியதரிசி.	பி. பி. புலனகுளம்,	

அட்டவணை.

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்,	உரித்தரர்.	விசாலம்.
இல.				ஏ. ரூ. ப.
		F. V. P. 6 க்கு உதவியபடம். 4 கிராமம்—பிட்டப்பெட்டற்.	உரிமையாளர்.	விசாலம்.
91	அண்டிகண்ட குடகண்டஹென	அல்லது றப்பா 20 வயது, ஒரு அடிப்பாதை, ஒரு தற்காலிகக் கட்டிடம், சேனை	வி. டி. டி. பெருனடோ, 116, 118	7 2 31
92	குடலுவிலை	வயல்	மெயின் தெரு, காணி	1 1 10
93	மஹாபனலை	சதுரப்பு நிலம், பள்ளம்	ஷெ	1 3 25
94	அண்டிகண்ட குடகண்டஹென பனலை	அல்லது முஹூ முகிய காணி, உரிமையாளர்க்குரியதும் இத்துறையினமேல் போகும் பாதையும் சேர்த்து	ஷெ	0 1 19
95	அண்டிகண்டவத்த லது அண்டிகண்ட லது குடுகண்டஹென	அல் தேயிலை 20 வயதுள்ளது, சதுரப்புநிலம்	ஷெ	4 1 1
96	ஷெ	தேயிலை 20 வயது, முகியகாணியின் உரிமையாளர்க்குரியதும் இத்துறையினமேல் போகும் பாதையும் சேர்த்து	ஷெ	0 0 10
97	ஷெ	ஷெ	ஷெ	0 0 15
98	ஷெ	ஷெ	ஷெ	0 0 22
				15 3 18

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட்ட வேண்டாம் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்—

காணி விவசாய மந்திரி பஞ்சி பண்டா புலனகுளம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் (5) 1 ம் பிரிவினபடி (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவினத்தினதும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை எனும் கருத்தபடும் ஒரு தேவைக்கு வேண்டாம் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்று இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்,	உரித்தரர்.	விசாலம்.
இல.				ஏ. ரூ. ப.
1952	மே (மே) வைகாசி 21 ந் உ.	கொழுமடி, காணி விவசாய மந்திரியின் உத்தரவுப்படி. எஸ். எவ. அமரசிங்கு, நிரந்தர காரியதரிசி.	பி. பி. புலனகுளம்,	

அட்டவணை.

துணை. காணியின் பெயர்.	பிரதமபட்டத்து A 1341. குறிச்சி—போலுல்.	விசாலம்.
	விபரம்	உரிமைப்பாள்.
1 பெலிவல்துடுவ	50 வயதுள்ள தென்னந் தோப்பும், கிணறும்	எம். ஐ. முஹம்மதுஜார் அபூபக்கர் 0 0 29
ஷே	25-50 வயதுள்ள தென்னந் தோப்பும், ஒரு தீர்ந்த கட்டிடமும்	கட்டிடம், வெலிகம் 5 0 11
		மொத்தம் .. 5 1 0

Q 4234/LRO/APL/2065/J/AL/1819

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்கு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,  
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,  
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்,  
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரமளிக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந் திகதி காலை 10.00 மணிக்கு என்முனைவந்து தெரியப்படும்,  
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரி கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்கஇடைக்காடா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் உ. என. மாணிக்கஇடைக்காடா, கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

துணை. காணியின் பெயர்.	ஆரம்பப்பட இலக்கம் A 3036. கிராமம்—கேகிலவத்துகொடெ.	விசாலம்.
	விபரம்.	உரிமைகேட்பவா பெயர்.
1 ஓமலலகுமபுர	நெல்லயல	ம. டயல், ஸ்ரீமதி. ர. யீ. டி. ரேம, பென் 0 2 37
2 ஷே	ஷே	டியமுல்லை 0 1 37
3 ஷே	ஷே	3 1 0
4 கண்டரவில்	ஷே	1 3 34
5 ஷே, அல்லது ஓமலலகுமபுர	ஷே	2 0 26
		மொத்தம் 8 2 14

Q 4202/LRO/APL/2474/J/AL/1985

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்கு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,  
 (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,  
 (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்,  
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந் திகதி காலை 9.30 மணிக்கு என்முனைவந்து தெரியப்படும்,  
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரி கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்கஇடைக்காடா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 13 ந் உ. என. மாணிக்கஇடைக்காடா, கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

துணை. காணியின் பெயர்.	ஆரம்பப்பட இலக்கம் A. 2923 கிராமம்—கல்கிறியாவ.	விசாலம்.
	விபரம்.	உரிமைகேட்பவா பெயர்.
1 கிக்கறவத்த	காணி	எச். டொன எலாறில், 298, கந்தாளை; எம். எலாறில் பெரேரு, பந்தக்கம் வட்டிக்கு, ஜா-என் 0 1 18
ஷே	ஷே	ஷே 7 3 19
		மொத்தம் 8 0 37

LRO/APL/4684/LP 6499

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்கு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,  
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,  
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்,  
 (அ) நோமுகமாக, அல்லது எழுத்து மூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 4 ந் திகதி, காலை 9.15 மணிக்கு காலிக்கச்சேரிக்கு என்முனை வந்து தெரியப்படும்,  
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆடி மாதம் 28 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி எஜ்னற ஒலவின் ரெயின றயிட ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 20 ந் உ. ரெயின றயிட, டிஸ்திரிக் உதவி எஜ்னற.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 1334, கிராமம்—மோறமபிடிக்கொட.	விசாலம்.
ஆரம்பப்பட இலக்கம் விவரம்.	எ. ரூ. ப.
1 கங்காணந்தந்திரிகே வட்ட .. குழியில் கொஞ்சமும் கிணறுமடங்கிய 60 வரு ஏ. ஆர். குணசேகர, படலவட்ட, ஹபருடுவ ஷம் கொண்ட தெனனந் தோட்டம்	0 2 22
2 ஷ .. 60 வருஷம் கொண்ட தெனனந் தோட்டம்	0 0 9
3 ஷ .. குழியில் கொஞ்சமடங்கிய 60 வருஷம் கொண்ட தெனனந் தோட்டம்	0 0 16
	மொத்தம் 0 3 7

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். LA 932/LRO

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனைக்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 15 திகதி காலே 10 மணிகளுக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாட்டு கோரும் விபரத்தையும் நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1952 ம் (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டா பீ ஜே ஹடலன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் (ஓகஸ்ட்) ஆனிமீ 27 ந் உ.

பீ. ஜே. ஹடலன்,  
வட மாகாண ஏஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,628 கிராமம்—புனால்ககடுவன்

ஆரம்பப்பட இலக்கம் விவரம்.	விசாலம்.
காணியின் விவரம்	எ. ரூ. ப.
1 கம்பன்கலட்டி, மூக்கறையன் தேட்டம், இதற்குள் ஒரு கிடுக்குக் கொட்டிலும், 4 தெனனைமரங்களும், கழிர்காமா தம்பு, ருப்பினான், 2 3 11 கலட்டிக்கிரியாலிலை பனங்காணியும், தரவை நிலமும், சுற்றெல்லை வேலிகளில் 6 வேம்பு, கரும், 4 வேப்பங்கட்டைகளும், மற்றும் கீழ் காட்டப்படும உரிமைகளும்: (1) அருகே உள்ள நிலத்திலே தென மேற்கு மூலையிலுள்ள கிணறில் தண்ணீர் பங்கும், (2) மேற்சொல்லிய கிணறுகளுக்குப் போக வழி உரித்தும், (3) வாய்க்கால் உரித்தும், (4) சுற்றெல்லை வேலிகளில் இருக்கும் வேப்பமரங்களில் ஒரு பங்கும்	எ. ரூ. ப.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல் LA 943/LRO

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனைக்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்,

(அ) நோழகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் திகதி காலே 10.30 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாட்டு கோரும் விபரத்தையும் நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டா பீ ஜே ஹடலன் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் (ஓகஸ்ட்) ஆனிமீ 27 ந் உ.

பீ. ஜே. ஹடலன்,  
வடமாகாண ஏஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,730. கிராமம்—வேலினை கிழக்கு.

ஆரம்பப்பட இலக்கம் விவரம்.	விசாலம்.
காணி விவரம்	எ. ரூ. ப.
1 புறக்கலட்டிக்காடு .. தோட்டம், இதற்குள் 10-15 வயதான 20 பனைகளும், 10-20 வயதான 7 தெனைகளும்	க சண்முகம், உடலை கிழக்கு, 0 1 3 வேலினை
2 ஷ .. தோட்டம், இதற்குள் 5-15 வயதான 109 தெனைகள், 82 பனைகள் (25 வயது), 75 பனைகள் (5-15 வயது), 14 வேம்புகள், (5-10 வயது), ஒரு மண குடிசையும், 3 கட்டப்பட்ட கிணறுகளும்	கிண்பப்பு வயிரவன், வேலினை கிழக்கு, வேலினை 2 0 26
	மொத்தம் 2 1 29

((1947 ம் ஆண்டின் முடிக்குரிய காணிகளின் சட்டத்தின் 8 ம் பிரிவின்படி முடிக்குரிய பாகமெனவிடப்பட்ட பாகங்களைத் தவிர்த்து)).